

கல்கி



வையன்:- சோங்க
நகான். நிவக ஒண்டு!
காவுக்கு மங்லிகைப்பு,
ஊப்பு எல்லாம் வாய்
தசீன்; எனக்கு ஒரு
ஊப்புக் கூட வாங்கத்
ரமாட்டென்கிறேன்?

14

ALKI நவம்பர் 12, 1950

அது

“கல்கி” ஆசிரியர் எழுதிய

புரிந்துபன்றனவு

தமிழ் தாட்டு சிற்பிகள் மனோவித வகுக்குறை அறியாளர் மக்களுக்கு
விலை ரூ. 6-8-0

சிதேவி எழுதிய விஜயா முதலிய கதைகள்
விலை ரூ. 2-8-0

கவியரசு டாக்ஸ் எந்தி மகாத்மாவின் பெருமையையும் அவர் இந்தியாவுக்கு ஆற்றியிருக்கும் அருட் தொண்டையும்

ମୁଖ୍ୟ ତଥା ମୁଖ୍ୟ କର୍ତ୍ତାଙ୍କ ବିଷୟ

என்ற நூலில் வரு அழகாக யின்கி யிருக்கிறார்
விலை அதை எட்டு

(தூாற் செலவு பிரத்தியேகம்)

കൈകുമിട്ട്

“கல்கி” காரியாலயம், திட்டப்பாக்கம், சென்னை

இருமல், அவஸ்தை யளிக்கும் ஜன்றுமா, மார்ச்சனி
3 நிமிஷங்களில் ஒழுக்கப் படுகின்றன

ஆந்தமா, மக்களை தங்குதலாக ஆக்கி
தினர் தங்களின்றி அவற்றையுடைய கூடுதல்
அதிகமாக இருப்பதால் முருங்கையான
இக்கிரதா மாற்றாவதைக்கீழ்க்கண்ட ஒய்வை
கொண்டு அங்குத்திருக்கும், குடும்பங்கள் சூல
ஏன் துக்காக்கும் என விரிவாயும் எப்படிட
உடியால்கொடுக்குமா?

என்னவை தட்டுக்கொசு விரும்புதலாம் என்ற பல்லவர்த்திக்குப்பிள்ளை ஏ. வி. மெண்டோ (Mendoza) ஓர் புது திருத்தம் செய்துள்ளார்கள் மற்றுத்துவமில்லை, புது முற்கிள்ளை, இந்திக்கிள்ளை, ஆப்பிள்ளையை உடையில்லை. சென்னையிலே மூன்றாவது குழுவற்ற இந்திக்கு ஒர் கூடுதல் சம்பந்தமாகவே அடிக்கால சென்னையிலே, பிரத்தியங்கள் மூன்றாவது குழுவற்றிலிருக்கின்றன. முனிஸிபல் மெண்டோ (Mendoza) இருத்திருத்தம் எத்து சென்னையிலே கூடுதலாக, மற்றும் எத்து சென்னையில் மூன்றாவது அதிக்கால சென்னையில் மூன்றாவது குழுவற்றில் உள்ளது.

2. ප්‍රංශ සංස්කරණ විද්‍යා

QUDALICAI (Mendaco) அம்மூலாக கடலை துணியில் தூய்வாக்கப்பட்டு இருக்கும்போது மட்டுமின்ற ஏதோதான் தாத்துவம் ஏற்படுத்த வேண்டும். சிரிக்காது என்றால் நீங்கள் முன்வர்த்தி ஆகிறீர்கள்.

மாதங்கள், ஓரெட்டு, என்பது, இதுவே
ஏதாக தொழிலால் இரண்டு மாதங்கள் 49
மாதங்களுடைய குறைநிதி. இந்து சமீகான
ஒன்று அதிவசிக்கப் பட்டது. ஜெயாகிரி
(Jayakri) அத்துவமான முறை மற்றும்
நிதிக் கிடைத்து. இன்னுடைய குறைங்களை
அன்றைக்கிய மின்சாரம் உற்பட்டத்தின்

மெங்கி அபக் குத்துவதற்கு
மெந்டாகோ (Mendaco) முதல் ஒரே வீடு
மிட்டதும் சுற்றுள்ள குத்துவதற்கு கூறுத்
அதனுடைய உழைக்கிறது. மெந்கி (Men-
daco) அதில்தான் எதிர் பல ஏதும்
ஊனான் என்கிறது, எனவே குத்துவதற்கு
கூறுத். அதன் குத்துவதற்குத்தின் கீழ் மெங்கி
(Mendaco) என்னுமிட்டும் பார்த்து
நினைவுக்கான். மெந்கி (Mendaco) என்
மிட்ட மீத் திரும் குத்துவதற்குத் திரும்
ஏன்கள்களிடத்துக் கொத்துவதற்கும் அதுப்
மிகுால் குழுக் குத்துவதற்கும் என்ன சொல்ல
முடியும். குத்துவதற்கு விஷயங்களிடமிருந்து
மெந்கி (Mendaco) வர்த்துவான். குத்து
நினைவு என்பதற்கு குத்துவதற்குக் கூறுத். முதல்
என்ன என்னிடமான குத்துவதற்கும் ஏதும்

Mendaco

மெண்டாகேட் அப் பாதகம்பு
அவ்விதமானது.

கோ குரும் இவற்றை தினாத்தித்திருமது

● ஆல்துமா ● மார்ச்சலி ஓட்டய் ●

நவம்பர்

9

முதல்..

ஏற்றுப்படும் பாரு



கடாரத்தென்
ராம்நாத்

சன்னி.. காளிணே..

கிரெளன்.. ஸரஸ்வதி

*

பேஷ்காலி - வள்ளதிக்,
சாதா, நியூ ஆபரா
மதுரை - சித்தாமணி
கோயபுத்துர் - வண்முடா
திபுச்சி - வெள்ளிங்கி
கேலம் - நியூ எனிமோ

*

மற்றும் முக்கிய
இடங்களிலும்




*

தஞ்சாவூர் - நியூ டெர்
கும்பகோணம் - ராஜா
திருநெல்வேலி - ராயல்
வேலூர் - தாஜ்
காஞ்சிபுரம் - ராஜா
பாண்டிச்சேரி - கமர்ஜியல்
எரிசிடெட்டன்

*

கீடிய கீக்கிரம்
வெள்ளநகரிறு !

புராதி ராஜா தயாரிபு நாராயணன் கம்பியனி வெளியீடு..



படுக்கையின்றும் எழுவதும், திரும் பவும் படுப்பதுமாகவே இரண்டு மாதங்கள் வாழ வி மிகுந்த நோல்லையா யிருந்தது. ஒது முறை கீல் வாதத்தின் தாக்குதலை முறியடிக்குமுன் இன்னொரு முறையும் தாக்கப்பட்டுப் படுக்கையில் விடத் தப் பட்டான். வலியோடுகூட, கால் விரயத்தின் பயனுக்கு நோழிற் சாலையினின்றும் விடைத்த வியம் குடும்பத்தின் வண். உடைக்கும் போதாதால் ஏற்பட்ட வலையும் சேர்க்கு கொண்டது. இது குல மிகுந்த மளத்தொர்ச்சி ஏற்றுப் பின்னர் சில நாட்களுக்குக் க்குறிஞ்சு உட்கொண்டான் ...

ஒரு வகுக்கால் அடிக்கடி ஏற்படும் குத்தவறி, உடைசென் முறையைத்தான் விரயத்தா நிறுத்தும் வறி, வறி

நால் முறையைத்தா நீரை "குடு" என் கூறுவதுமான்.

நூற்றிருப்பதும் அதிகமாக அமைக்க கூடும் வியற்கையைகளை குத்திருக்கவேண்டும் என்று நீரை கூறுவதும் குத்துவது ஆகும். இன்னை கூறுவதும் குத்துவது ஆகும் வியற்கையைப் படிக்கவேண்டும் என்று நீரை கூறுவது ஆகும், குடுக்கி, குடுக்கி வியற்கை குத்து வியம்கு வாது அனுமதிக்கார. சுடுக்கும் ஒரு புத்தனச்சியைப் போதிரிக்கல். ஆற்காடுயை ஆடுக்குவியம் மறு மடியும் உட்கூஞ்சுடு விடைக்கிறது. உடைக்கு கொமிள்குக்கும் கூடுக் குடுக்கையிடமும் விடைக்கும். குடுக்கி விளை கு. 1-10-0 இருப்பு கூடும் வர்க்கும்கூடு.

"குடுக்கி" என்றிரு ஸ்டூப், கே.ஸி., வி.ப் (பாக்டீரியாட், இஙக் கால்த.) அவ்வெங்கை பாக்டீரியப்பட்டு கூடுக்கி கூடுக்கை, வி.ப், (பாக்டீரி, மதராஸ் கால்தர.) என் கூடுக்கை விலை கூடுக்கி விலை விலை பாக்டீரி.



நீங்களும் அந்த க்ரூவின் உணர்ச்சியைப் பெறலாம்

நவம்பர் 9^{முதல்}

லாவண்யா பிக்சர்ஸ்

பாரிஜ்ஞாநிமி

கூத்துக் கூடம் K.S. கோவாஸ்வாமியன், ஈ.

.....சென்னை...
கேரிட்டி·மஹாராணி & வகுஷ்மி


கதை : பி. ராம ராமசுவாமி - எ.க.பி.
திட்ட : பி. ராம ராமசுவாமி நடிகை : நடிகை
கலைஞர் : ராமசுவாமி நடிகை : நடிகை
கேள்வி : நடிகை நடிகை : நடிகை
கீர்த்தி : நடிகை நடிகை : நடிகை
கூத்துக் கூடம் : நடிகை நடிகை : நடிகை
நடிகை : நடிகை நடிகை : நடிகை
நடிகை : நடிகை நடிகை : நடிகை

காலை : நடிகை நடிகை : நடிகை
நடிகை : நடிகை நடிகை : நடிகை

வாசகம் : இயல்லோவென் வட்டுவே : நடிகை

ஹர்குலஸின் பொபளப்பான
பிளேட்டிங் எவ்வித சீதோஷ்ண
ஸ்திதியிலும் நீடித்துப்பிற்கிறது
என்பது எவ்விதம்

ஹர்குலஸ் இஞ்ஜினியர்களின் ரகச்யமெல் வாம் அவர்கள் காட்டும் சிரத்தையிலும் கைத் திறமையிலும்தான்கள் எது. தொழிற்சாலையில் இவர்கள் பிளேட்டிங் முறையில் ஆம்ப முதல் இறுதிவரையில் மிகப் பெரிய கவின பிளேட்டிங் டாங்குகள் கன்கு வேலை செய்யும் படியாக வெகு ஜாக் சிரத்தயாகக் கண்கா வித்து வருகின்றார்கள்.



ஹர்குலஸ் பிளேட்டிங்
ஏ ஸூ டி எஃ டி ஓ ஸ் ரூ



Hercules

ஹர்குலஸ்

இன்றைய உலகில்லை
மிகவும் சிறந்து

ஏஷன் பிப்ள விவராக்ஸிடிலும் இடைஞ்சு

THE HERCULES CYCLE & MOTOR CO. LTD., BIRMINGHAM, ENGLAND

Diwali



HIS MASTERS VOICE

The Hallmark of Quality
வினாக்கள் முனிசிபல் தொழில் மன்றம் நிறுத்தி வாசா வினாக்கள்
பரி. எஃ. எஃ. டி. செய்வுகள்
என்று விடுதலை வழங்கும்
ஒரு வினாக்கல் நிறுத்தி
நீண்ட வினாக்கல்கள்.




the
festive
night



7 விளக்கானால் ஒட்டு
விளக் 5107
விளக் 5201 AC/DC
5 விளக்கானால்
ஒட்டு விளக் 5107
5200 AC/DC
5605 (உலோக அமுக்கி)
ஏற்கு விளக் 5107
ஒத்துவிளக்கு விளக்கு.

His Master's Voice
Radios

த கிராம பொன் கம்பெனி ஸ்மிர்ட்
கல்கத்தா - மெஹாத் - மத்தாஸ் - திருவூ



தல்லாடை அணிந்த

ஆண்கள் பளபளப்பான்

பாதுரகைகளை அணிசிறுவதன்

என்ற குலம் மூல அமைவு தாங் பிர-
தமில் சொல்லும் எழுதுமொத்த விஷயமாக
நிறுவப்பட்ட குலம் எச்சோல் மூலமாக உருவாக-
வந்திருக்கின்றது. எனவே ஒவ்வொரு பிரதமாங்கள்
மூலமாக விளைவுகள் படிக்கின்றன. தாங்
நிறுவப்பட்டுள்ளது. மூலமாக இரண்டு மூல
நிறுவுகள் இருப்பது ஆகும். மூலம் ஒவ்வொரு குலம்
நிறுவப்பட்டுள்ளது. மூலம் ஒவ்வொரு குலம்
நிறுவப்பட்டுள்ளது. மூலம் ஒவ்வொரு குலம்

குடிசையெல்லாம் கூடியா : குடித்துவது, கூடுதலா, குடியே, குடியே முன்வது. குடித்துவது (பூசை) என்பது அதிகமான கூடியா கூடியா.

କ୍ଷେତ୍ର

ամերիկական
գույքական



© 2010 Pearson Education, Inc.

Digitized by srujanika@gmail.com

கல்கி
பாருணடக்கம்

FOR TWO WEEKS MORE.

JEWEL FITTED WATCHES

AT LESS THAN HALF PRICES
EACH STD.
10 YEARS



ALARM
TIME
PIECE

SPECIAL QUALITY 2/- 15/-
SUPERIOR 3/- 16/-



1606-5 JEWELS ROLD GOLD 7/- 3/-
" 15 JEWELS ROLD GOLD 30/- 4/-



1607-5 JEWELS ROLD GOLD 6/- 3/-
" 15 JEWELS ROLD GOLD 34/- 4/-

Postage extra. Free on order for two.

PIONEER WATCH CO.
POST BOX NO. 11428 (ALCUTTA)

மூத்த 10	ஏப்ரில் 12	ஏக்டூப் 27
விட்ட 15		ஆகஸ்ட் 27

ஈன் சேத ?	...	9
நீதால் விடு வகுக்கு	...	11
அங்கேற்று சென்திரி	...	13
அக்குபோர்	...	14
ஈழு பேரும் ஒத்தி	...	15
பொன்னியின் செல்வன் கல்கி	...	17
இங்கைக் கடும் ரஷ்ணி	...	29
தீவிதம் படங்கள்	...	30
நாசிநுழை உபத்தம் ராஜாநி	...	33
வெம்பி யேற்பு யோன்னைட் ம. ரெ. ரி.	...	35
அங்குப் பரிசு சுங்கரவி	...	38
விளம்பு விழுதும் சுவா	...	42
வட்ட சேஷ	...	43
புத்துப் பாருங்கள்	...	46
கம்பி தகும் கட்சி டி. ரெ. ரி.	...	47
கடன் நிற்குலி தி. ஜெயகிருஷ்ண	...	51
மிக்கு அங்கு கொணல்	...	60
கால வித்தியாசம் வி. என். ஆர்.	...	63
யாத்ரை ஞான ரா. ரா.	...	67
டி. இங்காவுமா ? பாபு	...	69
காலம் மா. திருவாணங்க	...	70
ஒருங்கிய ராமியம் குமரசாமி	...	73
பாடிக்குப் பாவுகட என். டி. அத்தம்	...	74
பாலை. அந்தம்புல் பாபு	...	77

"காலி" வில் வெள்ளக்கும் கந்தகளில்
உள்ள பொதிகள் என்னும் குறிப்பை
பொதிகள்; கல்பவின்கூறும் குறிப்பையோ.



பொது மக்களின் மோஸி

பரிபஞ்சுவமடைத்து முப்பது வருஷங்களுக்கு அதிகமான கோத்ரேஜின் ஆராய்ச்சியும் — முதன் முதலாக நாவர எண்ணேய் சோப்புக்களில் தண்ணிய ஆராய்ச்சியானாகும் தயாரிப்பவர்களுடையதுமான — இந்த பிரசித்தி பெற்ற சாலி மார்க் டாய் வெட் (ஸ்கான) சோப், இனிமையான மணறுட்ப்பட்டு, எளியவர்களின் பண சீலைமைக்கும் ஏற்றவாறு சாமானிய மனிதனுக்கும் தண்ணையும் தன் குடும்பத்தையும் சுத்தமாயும் ஆரோக்யமாயும் வைத்துக் கொள்வதை ஓர் இன்பமய மார்க்குகிறது.

நாற்றுக்கு நாறு பங்கு பரிசுத்தமானது. எடையை அதிகரிக்கச் செய்யும், எவ்விதமான கலப்படமும் இல்லாதது.

உணவில் ஒவ்வொருவரும் இ-4 ம் 90 பெட்டியை பார்கி கீழே நிபுத்தியைச் செய்யும்.

தனவந்தருந்தும் இன்பமளிப்பாது



ரூ. 3-4 + வி


1 டான் புரிசு வாசை
சீலை குடும்ப நிபுத்தி மூலம் கொடுக்கும்

Turkish Bath

கோத்ரேஜ் டார்க்கிள் பாது

100 சதம் தூய்மைக்கும் மிகுகக்கொருப்பற்ற தெள் பதற்கும் உத்திரவாதமானது

கோத்ரேஜ் சோப்ஸ், சீலைட்ட
நிபுத்தி: 164, பிரைட்டேவ,
கோச்சிக்: 6/36, கல்வத்த.





என்ன சேரி?

மூச்சும் பேச்சும்

ஒரு தெக்கத்துக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஒது தலைவருக்குப் பேச்க எண்பது. பேச்சில்லா விட்டால் தலைவரில்லை. மூச்சு சிற்று விட்டாலும் இதெத்தில் உயிர் இருக்கிறதா என்று டாக்டர்கள் பரிசோதிப்பதுபோல, உதாவதொரு தலைவரிடமிருந்து பேச்சோ, பிராங்கமோ அல்லது கேவலம் ஒரு அறிக்கையோ சில காலம் வெளிவரா விட விட்டால் அவர் கயிருடனிருக்கிறாரா என்று பரிசோதிக்கத்தான் பத்திரிகை கிருபர்கள் இருக்கிறார்கள்.

சில காலமாக பாலிஸ்தான் பிரதம மங்கிரி ஜனுப் பியாகத் அசிகாஷ்ட மிருந்து பொது ஜனங்களுக்கு யாதொரு செதியும் வராததால் சமீபத்தில் பத்திரிகைகள் கிருபர்கள் அவசரப் பரிசோதித்துப் பார்த்தார்கள். வேறு விஷயம் ஒன்றும் அக்பாடாததால் கிருபர்கள் அவசரப் பாலிஸ்தாலுக்கும் மூஸ்லீம் விருக்கும் கள்ள உறவையும் சம்பந்தத்தையும் விளக்கும்படி கேட்டார்கள். அதற்கு அவர் கூறிய விளக்கம் இதோன்:— “பாலிஸ்தான் மூஸ்லீம் லிகின் குழந்தை. அதனால் பாலிஸ்தான் குழந்தை வளர்ந்து பெரிபதாரும் வரை அதைக் காப்பாற்ற வது மூஸ்லீம் லீக் தாயாரின் கடமை.”

மூஸ்லீம் லீக் பாலிஸ்தானுக்குத் தாயார்’ என்கிற அதற்குத் தகப்பனார் யார் என்ற கேள்வி எழுகிறது. அந்த ஸ்தானத்திற்கு ஜனுப் ஜீவ்னுவை விட வேறு யார் தகுதியாயிருக்கிறுக்க முடியும்?

ஆனால் பியாகத் அசிகாஷ் தாயாரின் கடமையைப் பற்றிக் கூறும்போதான் கமக்குக் கவுகி உண்டாகிறது. கவுகி மூஸ்லீம் லீகைப் பற்றியதுதான். குழந்தை பெரிபவனுகும் வரை அதைக் காப்பாற்றுவது தாயாரின் கடமை. அதற்குப் பிறகு உயக்கில் காம் என்ன பார்க்கி ரேகு? வளர்த்த தாவாகையே வயது

வந்த மகன் விரட்டி அடிப்படைப் பார்க்கிறோம். அதிலும் அவசுக்குக் கல்யாண மாசிவிட்டாலோ தாயாரின் கதியைப் பற்றிக் கேட்க வேண்டாம்!

விட்டது நியாயமா?

இருப்புக்கும் சுதார் பட்டேலுக்கும் கள்ள ஒற்றுமை கம்மைவிட அவசரப் பிடிக்காதவர்களுக்கு கன்றுப்பத் தெரியும். எப்படி விருத்தாலும் ஒரு இருப்பு மனிதர் ஒரு என்ஜினீரைப் பற்றிப் பேசிவிருப்பது விஷயமான விஷயம். அதிலும் அவர் தற்கால என்ஜினீர்களைப் பற்றிச் சொல்ல வில்லை. ஆகாயத்திலிருந்த கங்கையைப் புழிக்குக் கொண்டுவந்த பகோதைச் சுலக்கத்தின் முதல் என்ஜினீர் என்று ஆணித்தாயார் அவர் கூறும்போது யார் அதை உடைக்க முடியும்?

ஆனால் அதற்குப் பிறகு காம் இதோசன் களில் படிக்கிறுக்கும் குட்டி என்ஜினீர்களைப் பற்றி அவர் ஒன்றும் குறிப்பிடாது அவர்களின் சுதாகியார்களுக்கு வருத் தந்தையே அளித்திருக்கும் என்பதில் சுக்கேதமில்லை. நம் காலத்து ராம தாதர் களைப் பற்றித்தான் சொல்லுகிறோம். அவர்களுடைய முதாகையர்கள்தானேய ராம ராவன யுத்தத்திற்கு முன்பு இந்தி யாவிற்கும் இவங்கைக்கும் சமூத்திரத்தில் அணி கட்டினார்கள்? அவர்களைப் பற்றி சுதார் பட்டேல் ஒரு வார்த்தையும் சொல்வதாக விட்டது நியாயமா? அப்படி மானால் அதை ‘இருப்பு மனிதர்’ நியாயம் என்றே சொல்ல வேண்டும்.

பேரறிஞர் பெர்னர்டு ஓர்

ஒலகத்திலே எத்தனையோ பேரறிஞர்கள் இருக்கலாம். எனிலும் பேரறிஞர் என்கில் அபிப்பிராய பேதமின்றி உலகத் தோர் யாவரும் பளிச்சென்று ஜார்ஜ் பெர்னர்டு ஓரதான் என்று கூறும்

வாய்ப்பு ஒருவைத் தவிர வேறு மாருக்கும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட மார் அறிஞர் பொன்னுடு ஒரு செந்த வாரம் காலமானார். அவரது மரணம் இந்த உலகத்துக்கே பெரிய கண்டம் என்று கூறுவது மிகவூராது.

"அறுபது வயதுக் கிழவனுள் என் எழுபது வயது இளைச்சுரான நங்களைக் கண வாந்திருக்கிறீர்கள்" என்று ஒரு சமயம் மாரத்மா காந்தி சாந்திகிழவதெலுங்குச் சென்றபோது கவியரசர் ரவீந்திர நாத் தாகூரைப் பார்த்துக் கூறினார். அது போலவே தொண்ணுாற்றுவாது வயதான ஜார்ஜ் பொன்னுடு ஒரு இறுதிவரையில் இளைச்சுரானவே இருந்தார். வரோதிகரான அவரது அறிவுத்திற்கும், மனை வசீ மையும், எழுத்தின் வேகமும், விறு விறுப் பான கடையும், பட்டவர்த்தனமான பேச்சும், நாள்யாச் சுகை ததும்பும் பதில்களும் அவர் இளைஞர் என்பதை மாரும் மறங்க முடியாமல் பறை எற்றி வந்தன.


ஆக்கில இலக்கிய உலகில் மார் கவி வேஷ்டிப்பியருக்குப் பின் மகத்தான சிறும் சிறப்பும் செல்வாக்கும் பெற்று விளக்கிய

வர் பொன்னுடு ஒரு ஒருவர்தான் என்று கூறவாம். தம்முடைய ஆயுட்காலத்தே வேலேயே அகில உலகமும் கீர்த்தி பெற்ற விளக்கும் பார்த்தியமும் பொன்னுடு ஒராவுக்குக் கிடைத்தது அவரது சிரிய வாழ்வைக் கிள் விசேஷ அம்சமாகும்.

பத்திரிகைகள், பிரசங்கங்கள், ரேடி யோக்களைப் போல் பொன்னுடு யுட தம் முடைய நாடகங்களின் மூலம் மாணிட வர்க்கத்துக்குச் சிறந்த நொண்டு இயற்றி விட்டார். அவரது நாடகங்கள் மட்டம் கையும் மூடப் பழக்க வழங்கக்கூடியும் அகற்றி அரசியல், வாழ்க்கை, சமுதாய நிலைப் புகட்டும் அறிவுக் களஞ்சிய மாகத் திகழுகின்றன.

பொன்னுடு ஒரு நாம் சிரஞ்சிரியாக இருக்க வேலாம் என்று அடிக்கடி கூறி வந்தது உண்டு. அவர் சிரஞ்சிரியாக இராசிட்டாவும் அவரது பெயரும் புக மும் என்றென்றும் விளைத்திருக்கும் என் பதில் சங்கேதம் இல்லை. அவரது நாடகங்கள் என்றென்றும் அறிவு ஒளி விடி வரும் என்பதில் சங்கேதம் இல்லை.

தட்டு பெறு!



இலக்கை இந்தியக்கணக்கு மிகப் பெரிய தழுகை அள்ளத்திற்குப்போக இலக்கை உள் நாட்டு மற்றிரி ஸ்ரீ குணசிங்கா அறிவித்துள்ளார்.

தேர்தல் விழா வருகீற்று!

பேறை இந்தியர்களை ஆட்சி பூரிவதற்கென்றே நான் கொக் கடவுள்படைத்தாக ஆக்கிரோயர்கள் ஆஸ்பாட்டம் செய்து வந்த காலம் உண்டு.

அவர்கள் இந்தியர்களை ஆட்சி பூரிவோராக மாத்திரம் இருக்கவில்லை; இந்தியர்களின் அரசியல் விதமைத் தீவிரம் குழும பிரம்மாக்களாகவும் இருந்து வந்தார்கள்.

குறிப்பாகச் சட்டசபைகளின் ஆயுளாயும் சட்ட சபைப் பிரதிநிதிகளின் ஆயுளாயும் நிர்ணயிக்கும் பிரம்மாக்களாக இருந்து வந்தார்கள்.

அவர்கள் மனம் வைத்தால் சட்டசபைகளின் ஆயுள் கால வரையறையின்றி நீண்டு கொண்டே போகும்; ஜனங்களின் நம்பிக்கையை இழுத்த சட்டசபைப் பிரதிநிதிகளின் ஆயுட்காலம் வளர்ந்து கொண்டே செல்லும்.

அங்கிளியத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தவிர ஜனங்களுக்கு என்னள் வும் அதிகாரம் இல்லை.

அன்று பிரிட்டிஷர் இந்தியாவின் பிரம்மாக்களாகவும் எஜுமான்களாகவும் இருந்து வந்தால், அந்தகைய அவசிய நிலைமை ஏற்றியமரிற்று.

ஆனால் பாரதாடு முரண் கூதந்திரம் பெற்றுக் குடியரசன் பின் நிலைமை அடியோடு மாற விட்டது.

இன்று இந்திய மகா ஜனங்கள்தான் இந்தியாவின் எஜுமான்கள். மூக்கியமாக, பதினெட்டாம் கோடி வாக்காளர்கள்தான் இந்தியாவின் பிரம்மாக்கள்.

இன்று இந்தியாவின் நிலைமையை நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்குத் தான் அளிக்கப்பட்டிருக்கிறது. பார்லிமெண்டு, சட்டசபைகளைச் சிருந்திக் கும் முழு அதிகாரமும் அவர்களுக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, வாக்காளர்கள் நான் கூடுதைய உரிமையை அதிகாரத்தையும் கடமையையும் சிறந்த முறையில் செலுத்துவேண்டும். பாரத நாட்டின் பெருமைக்கும் பண்பாட்டுக்கும் எதிர்கால கோமத்துக்கும் உங்கத்து முறையில் அழுக் நடத்த வேண்டும்.

* * *

நாத்திர இந்தியக் குடியரசின் முறைவது பொதுத் தேர்தல் மீற நெடுங்கிக் கொண்டிருக்கிறது.

இப்பொது கமாச் பதினெட்டு கோடி பேர் வாக்குரிமை பெற்றிருப்பது சர்த் திருத்தே புதுமையாகும்.

அத்தனை கோடி வாக்காளர்களின் ஜாப்தாலை ஒரு சில மாதங்களில் தயாரித்து முடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.

எனிலும் அந்தகைய மகத்தான காரியத்தைக் காலதாமத மின்திப் பூர்த்தி செய்யும்படி நமது அரும் பெரும் நிலைவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

“1951-ம் வருஷம் மே மாதத்துக்குன் பொதுத் தேர்தல் நடைபெற்று விட வேண்டும்” என்று பண்டித ஜவஹர்லால் தெரு சட்டங்கள் பிடிட்டிருக்கிறார். அதைக் காலதாமதமின்றி பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுத் தீர்வேண்டும் என்று கால்சிரல் காரியக் கமிட்டியும் கருதுகிறது.

“காலதாமதமின்றிப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகும். இப்பொதுவள் சர்க்காரின் ஆயுட்காலத்தைக் காலவரையறையின்றி நிறுப்பது முடியாத காரியம். மேறும் தேர்தல்கள் நியாயமாகவும் நெங்கையுடனும் நடைபெற வேண்டும். குார்க்கூரும் ஆட்சேபண்களும் எழுவதற்கு இடமில்லையால் அதி காரிகள் நடந்து கொள்ள வேண்டும். இங்காலிடல் குடியரசு இந்தியாவின் அரசியல் அஸ்திகாரம் பலவீணம் அடையும். இந்தியாவின் எதிர்கால அரசியல் வாழ்வே முதலாவது பொதுத் தேர்தல் சிறந்த முறையில் நடைபெறுவதையே பொதுத்திருக்கிறது” என்று ஜவஹர்லால் ஜி. மீவுன்ஸார்.

பொதுத் தேர்தல்களுக்குப் பூர்வாங்கமான உற்பாடுகளை நானு ஒத்து மாற்ற களில் பூர்த்தி செய்துவிட முடியாது என்று பல மாகாண சர்க்கார்கள் அபிப்பிராயப் படுவின்றனர். இன்னும் சிற்று அதிக அவகாசம் வேண்டும் என்று மாகாண கால்சிரல் நிலைவர்களும் கருதுகின்றனராம்.

அது எப்படியாயினும் குடியரசு இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப் படமாட்டது என்பதும் சீக்கிரதில் நடைபெறும் என்பதும் நிச்சயம்.

இசு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தல்கள் சிறப்பாக நடை பெறவும் ஜனங்கள் உண்மையான பிரத்திதி களைத் தேர்த்தெடுக்கவும் வழி காட்ட வேண்டியது காங்கிரஸ் ஸ்தாபனத்தின் முழு முறை கடமை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

காங்கிரஸின் கார்பில் நிறுத்தப்படும் அபீட்டெக்ஸிகன் அறி வாளி களை இருக்க வேண்டும்; திறமைசாலைகளை இருக்கவேண்டும்; பொது மக்களுக்கு உண்மையான ஜமியை செய்யும் மனப்பான்கமை படைத்தவர்களை இருக்கவேண்டும்.

இங்வளவுக்கும் மேலை ஆங்காங்குள்ள ஜனங்கள் ஒத்துக் கொள்ளக் கூடியயிர்களாகவும் இருக்கவேண்டும்.

தேர்தல்கள் சிருத்தும் சிறப்புத்தும் தகடுபெறுவதும் ஜனதாயக அரசியின் பூரண பகனை ஜனங்கள் அனுபவிப்பதும் முற்றிறும் தீவற்றைத்தான் பொறுத்திருக்கிறது.

ஆனால், இத்தகைய மாபெரும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய காங்கிரஸ் ஸ்தாபனம் இங்றுள்ள நிலையைக் குறித்து யாரும் வருந்தாமல் இருக்க முடியாது.

முதலாவதாகத் தலைவர்களிடையே ஒற்றுமை குலிஸ்திக்கிறது.

நாளீக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டுறவுகளோடுபொது தலைவர்களிடையே கடுபொய்யான அபிப்பிராய் பேறாம் எதுவும் எழாததைக் குறித்துத் தேசமக்கள் மகிழ்ச்சி யடைத்தனர்.

பிறகு திரை மறைவிலே நடந்த சமரச முயற்சியின் பால்கூக்கி காரியக் கமிட்டி அமைக்கப்பட்டது.

காரியக் கமிட்டியில் சேர பங்குத் துயாறாலோல் தெரு திடைத்தார் என்றும், அவருக்கும் சில தலைவர்களுக்கும் சுற்பட்டுள்ள அபிப்பிராயபேழும் தீர்த்தாகத் தெரியவில்லை.

சமீபத்தில் ஆர்சாரிய கிருபாலன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து போற்றப்படுகிறார்கள் கூட புகைக்கருவு முற்றி வருகிறது என்பது நிதர்னமாகிறது.

காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கு உள்ளேயே ஜனதாயக கோர்ட் ஒன்றை அமைக்கத் தீர்மானத்திற்குப்பார்த்த கிருபாலன் அறிவித்திருக்கிறார். அந்தக் கோர்ட்டையை ஆர்க்கப்பல தலைவர்கள் முன் வந்திருக்கிறார்கள்.

கிருபாலன் காங்கிரஸ் அங்காங்களை இருந்தவர்; பல வருங்கள்

வரையில் காங்கிரஸ் காரியத்தில் பதியை விடித்துத் தொண்டு புரிந்தவர்.

அப்பீட்டெப்பட்டவர் புதுக் கோர்ட் ஒன்றை நிறுவ வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதிலிருந்து தலைவர்களுக்குள் எவ்வளவு தாரம் அபிப்பிராயபேழும் முற்றி விடுக்க வேண்டும் என்பது தெரிய வில்லையா?

* * *

இப்பொது காங்கிரஸ் பெருமை குற்ற விதுக்கிறது என்பதும், காங்கிரஸில் ஜமூல்கள் மலித்து கிடக்கின்றன என்பதும் உண்மைதான்.

எனினும் காங்கிரஸ் மறுபடியும் பழைய பெருமையை அடையவும், அதில் படித்துள்ள மரக மறுக்கள் மறையவும் நல்வரசாளின் அபிப்பிராயபேழும் தீர்வேண்டும். அதைத் திர்க்க அவர்கள் உறுதியுடையும் ஒற்றுமையுடையும் முயற்சிகள் வேண்டும்.

பாரத நாட்டில் படித்திருந்த அன்னிய ஆட்சியையும் அடிகமாற்றங்களை எழும் காட்டுதும் பயங்கரமான ஜமூல் வேறு எதுவும் இருக்க முடியாது.

அத்தகைய ஜமூலைக் களைத்து பாரத நாட்டைப் பரிசுத்தம் படுத்தி யை பெருமை தேசிய காங்கிரஸ் ஸ்தாபனம் ஒன்றுக்கொள்கிறோம்.

அவ்வளவு மொசமன் ஜமூலை வெராற்றுத் தோற்றுதைத் துய்யமைப் படுத்திய காங்கிரஸ்க்குத் தன்னிடம் உள்ள ஜமூல்களைக் களைத்து தன்னிடத் துய்யமைப் படுத்திக் கொள்வது பிரமாநமான காரியம் அல்ல.

காங்கிரஸின் பலரும் செல்வாக்கும் இங்று ஓரளவு குன்றிப்புத்துப்பிறும், அந்த மாபெரும் ஸ்தாபனத்தில் ஜனங்களுக்குள்ள அபரிமிதமான நம்பிக்கை இன்னும் குறையவில்லை.

முப்பது கோடி மக்களுக்குச் சுதந்திர வழியைக் காட்டிய காங்கிரஸ் ஸ்தாபனத்தான் கூட்டுறவுப் பாதையையும் காட்டி நாட்டை உய்விக்க வேண்டும் என்று பெரும்பாலன ஜனங்களும் கூறுகிறார்கள்; உய்விக்கும் என்ற நாட்டிக்கையை கொண்டிருக்கிறார்கள்.

பாரத நாடம் கந்திரத்துக்கூடப் பொருட்ய பொது மக்களிடம் நாடு மாபெரும் தலைவர்கள் வைத்து நம்பிக்கை விண் பொதுவில்லை.

சுதந்திர இக்கியா கமிட்டெந்துக்கூட வீரராடி எதும் இச்சமயத்திலே ஜனங்கள் மற்களிடம் வைத்துள்ள நம்பிக்கை விண் பொதுமாக நாட்டுப் பாதைத் தீர்மானம் கொள்ள வேண்டியது தலைவர்களின் கடமை அன்றவர்?

திமீவர் தூஞ்சாரிய
கிருபனானி பேரிகை
கொட்ட

உத்தரப் பிரதேசம்
இப்பற்ற நாட்டியம்
ஆட

வீரவங்கம்
தோலக் மிருதங்கம்
வாசிக்க

கேரளம் கதுகளி
நடனம் புரிய

பாஞ்சாலம்
சிலம்பம்.
ஸாற்ற...

...பிரகாசம் ஸத்கதாகால-
கேபம் செய்ய....

....புதியகட்சி அரங்கேற்றப் படவாம்.

காங்கிரஸ் ஸ்தாபனத்தைத் தூய்மைப் படுத்துவதற்காகக் காங்கிரஸ்க்கு உள்ளேயே துவநாயக
கோஷ்டி ஒன்றை நிறுவப் போவதாய் ஆச்சாரிய கிருபனானி அறிக்கை விடுத்திகுக்கிறார்.

அங்குப்போர்

"இங்கிருத சிவ மூர்த்தி நாட்டிலுள்ள ஒரு சிரமத்தில் ஒரு குடியானப் பேர் ஒரே சமயத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு உயிர்களும் சென்றியோசன இருக்கின்றனர்." —ஆடியான செய்தி

ஒரு காலத்தில் மூன்று குழந்தைகளுக்குத் தகவப்படுவன் அந்தக் குடியானவன், பாலாி, சென்றியோசன இருக்கிறான்!

*

"பிரிட்டீஸில் பழைய மோட்டார் காந்திகள் பாதீயம் ஓன்று ஏற்படுத்தப் பட்டிருக்கிறது." —ஈட்டிக் கேய்தி

பாதீயத்தில் எடுத்து இருப்ப பழைய காந்திமக்கள் செய்யாமல் இருக்க வேண்டுமோ!

*

"து. எ. காரியதரியோக மீண்டும் ஓத்து தெடுக்கப் பட்டிருக்கும் மிஸ்டர் மீனப் பால்யா வகுக்குப் பிடிக்கவில்லை." —ஒது கேய்தி

பிடிக்காவிட்டால் பல்லைக் கட்டிக்கூடும்!

*

"நான்கள் வேலை சிறுத்தம் செய்யக் கூடாது." —நான்க் கேள்விகளில் மூன்று

"நான்கள் ஒரு கால் வேலை சிறுத்தம் செய்தால்கூட ஆபத்தைப்; மறநாள் ஆபத்தையில் ஒரு சேவைகளை இருக்க மாட்டான்!" என்கிறுது ஒரு காலை.

*

"நின்டுக்கூலில் பட்ட ரக அரிசி விவரியாகிக் கூப்படுகிறது." —கேய்தி

அந்த அரிசியைச் சுப்பிடுவோகுக்குக் குப்பு வெடுத்திருக்குமோ!

*

"நடவடிக்கைகளில் நடைமுதல் நடைஸ்ட் மாட்சிக் கிழிக்க கொஷ்டி தக்குடுமை முதல் ஆட்டத் தில் 144 என்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கட்டுகளை இழுத்து விட்டது." —கிரிசென் கேய்தி
இவ்வளவு அரூர்க்கிரநதையோசன கிரிசென் ஆடுகிறவர்கள் இல்லையில் அந்த ஆட்டத்தையே ஆட்டிட்டாத என்று 144 தடை உத்தரவு போட்டால் என்ன!

"வாத்தார் பிடிக்கை என்று தனிக்கும் கோக் கந்துடன் அறபது வகை விழுதி இருக்கிற காற் பது மைல் காந்துத் தாந்தார்." —ஆம்பாத் கேய்தி

அவர்கள் கேருக்கு ஓடு கண்டதும் இவர் பிடெ ஆள் என்று அவர் தீர்மானித்திருக்கிறார்களாம்.

*

"4,000 பாத்தியாயர்கள் ஒரு கால் காந்து விரதம்." —கேய்தி காலைப்பு

பாத்தியாயர்கள் ஏதாவது குறையைத் தெரியிப்பதற்கு விரும்பினால் தங்களுக்கு வழக்கமில்லை ஒடு புதிய சுதாயாக்காரர் முறையைத் தோக்கிடுகிற வெள்ளும். காலை விரதம் இருந்தால் பகிர்கிறார்!

*

"பாகை வெள்ளத்திற்கு இடுக்க கண்ட்ரோய் கிருக்க அதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." —புதுத்தி கேய்தி

அப்படியானால் பாகை வெள்ளத்தை வியாபாரிகள் இஷ்டம்போல் விருப்பி செய்யவாய்வா!

*

"மிட்டாஸ் விற்கிற ஒதுவர் வட்சாதிபதி பாக ஆப் விட்டாராம்." —கேய்தி

மிறகுடைய வாற்க்கையை இனிக்கும்படி செய்த அவதுகடப் வாற்க்கை இனிப்பதாக இடுக்க வேண்டுமல்லவா!

*

ஒவ்வொரு ஜூநாத்தேஹும், காலம் கொஞ்சமானால்தாலும் கொஞ்சமிக்க ஏது கால்கள் ஏற்பட வேண்டுமென்கிறுது ஒதுவர்.

ஒவ்வொரு உதந்தை விட ஒவ்வொரு பாஜா வாரியாகச் சங்கங்கள் ஏற்பட்டாலும் வாய்தான்.

*

"இந்த வகுவும் 20 சத விகிதம் அதைப் பகுத்தி ஏற்பட்தியாகி இருக்கிறதாம்" —கேய்தி

அடுத்த வகுவும் பகுத்தி புதுவையாவை காப்க்கும் என எதிர்பார்க்கவாரா!

து வடபழற் கூந்தவ தனி

ஸ்ரீ வடபழற் கூந்தவர் தேவந்தானத்தின்

ஸ்ரீ மஹா ஸ்ரீ கந்த சுந்தி

ஸ்ரீ ராம் ச. சௌ. வைபவம்

ஸ்ரீ மஹா ஸ்ரீ கந்த சுந்தி வடபழற் ச. சௌ. வைபவம் 1950 @ கவுப்பர் மீ 9 வி வியாழக்கிழமை முதல் 14 கி. செவ்வாய்க்கிழமை வரை வழக்கம் பீபால் தினம் ஒன்றாக்கு 3 கால மாக ஒவ்வொரு கால புதைகளில் தூம் அபிவேக புதைப் புதுவையாக கால வைத்திய தூப தீபாராநிகளாகிய சோடை உபசார வேதபாராயனை தூப தேவாமாதி சந்தர்ப்பணை முதலியன் ஆகம சிவாச்சாரியர்களால் வெகு சிறப்பாக கடைபெறும்.

E. V. சாமி நாயுடு, சுமிக்குடி அபிவ.



ஓளும் பேரும்

தேவீ

இகுபது வயதுக்கட சிரம்பாத ஓர் இளைஞர். கந்தல் உடை உடந்தி யிருக்கான். காலில் கைக்குப்போன பழம் பூட்டலாகனை அணிக்குத் தொங்கு வண்டன் தெருக்களில் குறங்கும் கெடுக்குமாக அலைக்குத் தொண்டிருக்கான். கையில் ஒரு நம்பிடிகூடக் கிடையாது; அதற்குப் பதிலாக ஏராளமான காசிதக் கட்டுகளை அவன் கையிலையுத் துப் பிரதிகள். ஆம், அவன் ஓர் எழுதுதாளன். எழுத்து கலையில் நூழையை அவன் பெரிதும் விரும்பினான். அதைத் தவிர வேறு எந்த வேலையிலும் அவனுக்கு மனம் செல்லவில்லை. தாங்க முடியாத வறுமை அவனைப் பிடிட்டித் தின்றது. அவன் எழுதிய ஒரு கட்டுரையையோ, ஒரு கைத்தயையோ கூட ஏற்றுப் பிரகாரிக்க எந்தப் பத்திராதிபரும் முன்வரவில்லை. அப்படி விருக்குதும் அவன் உறுதிதாளவில்லை. எப்படியாவது பெரிய எழுத்தான் ஒரு ஜிவதென்று விரதம் பூண்டான். அவனிதமே ஆனான்.

அந்த இளைஞர்தான் என்கு சென்ற பொர்னுட்டா.

இந்த உலகமாகிய காடக மேடையிலே, காடக ஆசிரியராகிய பெர்னுட்ட ஓர் தமிழுடைய பாகத்தைத் திறமையாக கடித்து விட்டுப் போய் விட்டார். இருபதாவது வயதிலே தாம் பாக்குத் தங்க குமாஸ்தா உத்தியோகத்தை உற்றி யெறிக்கு விட்டு வெளியே வந்த ஓர், தமிழுடைய தொண்ணான் ஜூற்று கான்காவது வயதிலே இலக்கிய உலகத்தில் தமிழுடைய பெயரைச் சிரஞ்சிவியாக ஆக்கி விட்டு, வேண்டிய அளவு பணத்தைச் சம்பாதித்து குபேர வாழ்வும் வாழ்ந்து விட்டு, மறைந்துவிட்டார்.

*

கீர்த்தை உழைப்பின் அவதாரம் என்று கூறுவார். நாற்பத்தாறு ஆண்டுகளில் காற்பத்து தம் காடகங்கள் எழுதியுள்ளார். இதைத் தவிர பல காவல்களும் கட்டுரைகளும் துண்டுப் பிரசரங்களும் எழுதி யுள்ளார். பழுத்து முதிர்க்க தம் தொண்ணாற்று கான்காவது வயதில் கட அவன் பேருளவுக்கு வீழ வைக்கவே இல்லை. இந்தகீர்க்கும் 'எழுதித்தான் காலைய தினம் வாழ்வைக் கடந்துவேண்டும்' என்ற

கீல்கமையில் அவர் இல்லை. வட்சக் கணக்கில் அவர் பணம் சம்பாதித்து விட்டார். பின் சன் அவர் ஓயாமல் உழைந்தார்? இதற்கு அவர் சொல்லிய சமாதானமாவது: "நான் சாவதந்திருள்ள என் சக்தி மூழுவதையும் உபயோகித்து விட விரும்புகிறேன். நான் எவ்வளவுக் கெவ்வளவு கடினமாக உழைக்கிறேனேனு அவ்வளவு உற்சாகமாக வாழ்கிறேன். நான் வாழ்வைக்கையை ஒரு சிறு மெழுகு வர்த்தியாகக் கருதவில்லை. அதை ஓர் அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சுந்தியாருக்குக் கொடுப்பதற்கு முன், எவ்வளவு பிரகாரமாக அதை எரிய வைக்க முடியுமோ அவ்வளவு பிரகாரமாக எரிய வைக்க விரும்புகிறேன்."

உழைப்பின் பெருமையைப் பற்றி அவர் மற்கிருப்பிடத்தில் கூறுவதாவது: "சுந்தோஷமாக இருக்கவேருமா இல்லையா என்று என்னிப் பார்க்க ஒய்வு கிடைப் பதுதான் துப்பம். துப்பத்தைப் போக்க மகுங்குது உண்டென்றால், அது உழைப்பேயாகும். உழைப்பால் கௌப்பு அடைகிற வர்களே சுந்தோஷம் அடைகிறுக்கன்."

*

ஒரு தமிழுடைய தொண்ணாருவது வயதில் வண்டனில் ஒரு முறை கல் தடுக்கிக் கீழே விழுக்கார். அப்போது அவர் கறியதாவது: "என்னுடைய தலை தடுமாறுவதற்கு முன்பே கால் தடுக்கிறது. இதனால் நன் அடிக்கடி கால் தடுக்கிக் கீழே விழுகிறேன். ஒரு வாரத்துக்கு முன்று முறை ஒழுங்காக்க கால் தடுக்கிக் கீழே விழுகிறேன்."

கால் தடுமாறும் கிழவுமை சுற்பட்டாலும், கடைசிக் காலம் வரவு அவருடைய அறி வின் காலமை தடுமாறுமெல்லேயே இருக்குத் துச்சரியான விஷயங்கான்!

*

கீர்த்தை பள்ளிக்கூடங்கள் மீது மிக்க வெறப்பு உண்டு. தற்காலக் கல்வி அவருக்குப் பிடிப்பிடை இல்லை. பள்ளிக்கூடங்களை யெல்லாம் வெடி மாஞ்சிது வைந்துத் தங்கக் கேள்வும் என்பது அவர் கருத்து. "நான் பாத்தவன், கடைசிக் காலம் வரவுடைய பள்ளிக்கூடங்களை விட்டுத் தப்பியோடி விட்டேன்" என்கிறுார் அவர். ஒரு முறை ஒரு சிராமத்



தில் தங்கியிருக்கபோது, ஒரு பணக்கார மாது அவரிடம் சென்று, “இந்த வைப் பள்ளிக்கூடத்தைக்கூத் தங்கள் ஏதாவது உதவி செய்யவேண்டும்” என்று கேட்டாராம். இது மீற்கால ஓர் எழுதி யிருப்பதாவது : “மற்றுப் பள்ளிக்கூடங்களை வெடி வைத்துத் தங்களவேண்டும் என்று கறியது போல அந்தப் பள்ளிக் கூடத்தையும் தங்களவேண்டும் என்று சொல்ல நான் விரும்பவில்லை. சனென்றால், அப்படி வெடி வைத்தால் அதன் அருடை தங்கியிருக்க எனக்கே ஆபத்து வரும் அல்லவா? குடும்பங்கள் அந்த மாதை நோக்கி, ‘நான் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். ‘ஏதாவது ஒரு பரிசு ஏற்படுத்துக்கொன்’ என்றார் அவர். ‘நன்னடத்தைக்காக ஏதாவது பரிசு ஏற்படுத்தி யிருக்கிறீர்களா?’ என்று அவரைக் கேட்டேன். ‘ஆம்’ என்றார் அவர். ‘அப்படியானால் கேட்ட வடத்தைக்காக ஒரு பரிசு ஏற்படுத்துகிறேன்’ என்றேன் நான். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.”

★

தீம்மைப் பற்றித் தாவே அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் கபாவும் ஓராயிடம் அதிகமாக உண்டு. தாம் ஜெக்ஸ்பியரை விடப் பெறியவர் என்று அவர் பலரும் கறியுள்ளார். ‘ஜெக்ஸ் பியர் வாழ்த் தாலுத்தில் காலும் வாழ்த் து அவரைப் போவவே நாலும் கவிதா குபத் தில் காடக்கன் எழுதியிருக்கதால் அவரை இரகுவாக ஜெயித்திருப்பேன்’ என்கிறு.

ஒரு முறை வண்டில் பிரபல விஞ்ஞானியாகிய குண்ணமைனிப் பாராட்டுவதற்காக நடந்த ஒரு கட்டந்தில் ஓர் பேசுக்கோது. “இன்று உலகத்தில் இரண்டே இரண்டு பெரியார்கள்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் நான்; மற்றொருவர் ஜெயின்ஸன்” என்றார்.

எவ்வளவு துணிச்சல்!

★

ஓட்ட யாரையும் எதையும் பொருட் படுத்துவதில்லை. முட கம்பிக்கைகளையும் பழும் சம்பிரதாயங்களையும் தங்க்கெறி வழிக் கூவி அவர் அஞ்சுவதே கிடையாது. அவருடைய தாக்குதலுக்கு கூள்ளாவர்கள்தான் எத்தனை எத்தனை போல!

அமெரிக்காவையும் அமெரிக்க மக்களையும் அவர் வெகு கடுமை பாகத் தாக்கியிருக்கிறார். “அமெரிக்காவைப்பற்றி ஒரு கஸ்வர்த்தையாவது சொல்லக் கூடாது என்பதில் நான் வெகு ஜாக்கிர

தையாக இருக்கிறேன். அமெரிக்க மக்களில் 100-க்கு தொண்ணுறு பேர் முட்டாள்கள் என்று நான் பல மூற்றாண்டுகள் சொல்லி யிருக்கிறேன். அப்படி யிருக்கும் அவர்கள் சிரித்துப் புக்கற்கு என்னை எவ்வளவு பாராட்டுகிறார்கள்!” என்று அதிசயப்படுகிறார் ஓர்.

ஆம், ஓர் யாரையாவது தாக்கினுடல் அந்தத் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் கடச் சிரிக்க வேண்டியதாகத்தான் இருக்கும். முதலில் சிரிக்க வைத்துவிட்டு, அப்புறம் ஆழ்க்கு சிக்கிக்கவைப்பது—இது தான் அாவின் எழுத்தில் உள்ள விவரம்.

★

பிரிட்டிஷ் கமண்ஸ் கபையில் புதிய கட்டிடத் திறப்பு விழா வண்டனில் வெகு தோலாகவைக்காட்டபெற்றுள்ளது. உலகத்தின் பல நாட்டுப் பிரதிசிடங்களும் மேற்படி விழாவில் வெந்து கொண்டிருள்ளனர்கள். கம் காட்டின் கார்பாக இருக்கிய பார்லிமெண்ட் கபாநாயகர் ஸ்ரீ மல்லாங்கர் கூக்குத்தோண்டார்.

இதுவரை கமண்ஸ் கபை, வெஸ்ட் மிஸ்ஸ்டர் கட்டிடத்தில் உள்ள ஸ்டேபன் ஹால் என்னும் இடத்தில் கூடி வந்தது. அங்கு இடவசதி மீவைம் குறைவு. 200 பேருக்கு மேல் உட்கார முடியாது. ஆகி யில் கமண்ஸ் கபையில் 200 அங்கத்தை எங்கள்தான் இருக்கார்கள். ஆகவே, அதற்குத் தகுந்தபடி மேற்படி கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது கமண்ஸ் கபையில் மொத்தம் 650 அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். கபை கட்கும்போது 200 அங்கத்தினர்கள் மாத்திரம் அங்கு உட்கார்ந்திருப்பார்கள். மீதிப்பேர் கட்டி அறை (Party Room) களில் உட்கார்கள் இருப்பார்கள். 1941-ம் வருஷம் ஜேர்மன் குண்டு வீச்சுக் கூறப்படி கட்டிடம் பொரும்பூதுடைப்போது, சில அங்கத்தினர்கள் வேறு கட்டிடம் அமைக்க வேண்டுமென்று பார்லிமெண்டில் இவாறித் தார்கள். அப்போது பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்த சர்சில் அதைக் கடுமையாக எதிர்த்தார். அதற்கு அவர் கொண்டு ஒரு காரணம் மிகவுக்கூட வாக இருக்க்கிறது. “எல்லா அங்கத்தினர்களும் உட்காரக்கூடிய இடத்தில் கபையை நடத்தினால் கபையில் பாதி காலி யாக இருக்குமே!”

பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் பார்லிமெண்ட் கட்டிடக்கூட்டு ஒழுங்கைப் போவதில்லை என்பதைத்தான் கர்சில் இவ்விதம் தமாதாகக் கூறியுள்ளார். கம் நாட்டுக்கும் கூடப் பொருக்காக்கூடியதானே இது!



பான்னியின் செல்வன்

கற்கீ

• ஜந்தாம் அத்தியாயம் •

குரவைக் கூத்து



நெப் புரத்திலிருந்து ண்
பர்கள் இரு வரும்
வெளியே வந்தார்கள்.
உள்ளே யிருந்து, ஒரு

பெண் குரல், “கந்த மாரு! கந்த
மாரு!” என்று அழைத்தது.

“அம்மா என்னைக் கூப்பிடுகிறார்.
இங்கேயே சற்று இரு! இதோ வந்து
விடுகிறோன்” என்று சொல்லிவிட்டுக்
கந்தமாறன் உள்ளே போனான். பெண்
களின் குரல்கள் பல சேர்த்தாற்போல்
அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்ட
தும், கந்த மாறன் நட்டுத் தடுமாறி
மறுமொறி கூறியதும் வந்தியத்தேவன்
காதில் விழுந்தது. பின்னர் அந்தப்
பெண்கள் கவலைவென்று சிரித்த ஒளி
யும் உள்ளேயிருந்து வந்தது.

தன்னைப் பற்றித்தான் அவ்விதம்
அவர்கள் கேஸி செய்து சிரிக்கிறார்
களோ என்ற எண்ணம் வந்தியத்தேவன்
துக்கு வெட்கத்தையும் கோபத்தை
யும் உண்டாக்கியது. கந்தமாறன்
வெளியே வந்ததும் வந்தியத்தேவனின்

கையைப் பிடித்துக் கொண்டு, “வா!
எங்கள் மாளிகையைச் சுற்றிப்
பார்த்து சிட்டு வரலாம்!” என்று
சொல்லி இழுத்துக்கொண்டு போனார்.

கடம்பூர் மாளிகையின் ஸிலா முற்
றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள்,
பண்டக சாலைகள், பளிங்கு மண்ட¹
பங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி
கலசங்கள், குதிகர லாயங்கள் ஆகிய
வற்றை வந்தியத்தேவனுக்குக் கந்த
மாறன் காட்டிக் கொண்டு சென்றான்.

இடையீல், வந்தியத்தேவன், “கந்த
மாரு! என்னை அந்தப்புர வாசலில்
நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன
போது, அந்தப் புரத்தில் ஒரே சிரிப்பும்
குதூகலமுமாயிருந்ததே, என்ன விசே
ஷம்? உன்னுடைய சிகைத்தைச்
பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு
சந்தொடுமா?” என்று கேட்டான்.

“உன்னைப் பார்த்ததில் அவர்களுக்கு
கெல்லாம் சுந்தோஷந்தான். உன்னை
அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்

திருக்கிறதாம். ஆனால் உண்ணீக்குறித்து அவர்கள் சிரிக்கவில்லை.....”

“பின்னே எதற்காகச் சிரித்தார்களாம்!”

“பழுவேட்டரையர் இருக்கிறார் அல்லவா? இத்தனை வயதுக்குப் பிறகு அவர் புதிநாக ஒரு இளம் பெண்ணைக் கலியானம் ஏத்து கொண்டிருக்கிறார். முடிபல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்தப் புரத்துக்கு அவளை அனுப்பாமல் அவருடைய விடுதியிலேயே அடைத்துப் பூட்டிவத் திருக்கிறார்கள்! அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பார்த்து விட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழைக வர்ணித்தாளாம். அதைக்குறித்துத்தான் சிரிப்பு! அவள் சிங்களப் பெண்ணே, கலிங்கத்துப் பெண்ணே அல்லது சேரநாட்டுப் பெண்ணே என்று சர்ச்சை செய்கிறார்கள்! பழுவேட்டரையரின் மூன்றோர்கள் சேரநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்த வர்கள் என்று உணக்குத்தெரியும் அல்லவா?”

“கேண்விப்பட்டிருக்கிறேன். ஏன், நீதான் மூன்றென்ற தடவை சொல்லி யிருக்கிறோம். இருக்கட்டும், கந்தமாரு! பழுவேட்டரையர் இந்த மர்ம கந்தரியான மங்கையை மாந்து எத்தனை காலம் ஆகிறது?”

“இரண்டு ஆண்டுக்குள்ளே தான் இருக்கும். மனம் செய்து கொண்ட திலிருந்து அவளைத் தலியாகச் சிறிது நேரங்கூட அவர் விட்டு வைப்பதில்லையாம்! எனக்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆகை நாயகியையும் அழைத்துப்போகிறார். இதைக்குறித்து



ஓடெங்கும் கொஞ்சம் பரிகாஸ் பேச்சு நடந்து வருகிறது. வந்தியாதேவா! ஒரு பிராயத்தைத் தாண்டிய வர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபவை ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரராமாகத்தானே இருக்குமா?”

“காரணம் அது ஒன்றுமில்லை உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாரு? பெண்களை எப்பொதும் சற்றுப் பொருமை பிடித்தவர்கள். உன் ஏட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நீணக்காடுதே! பெண் உலகை



இப்படித்தான்! உன் குடும்பத்துப் பெண்கள் கருளிறத்து அழகிகள். பழு வேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலன்று பொன்னிறமா யிருக்கிறார்கள். ஆகையால் அவளை இவர் கனுக்குப் பிடிகவில்லை! அது காரணமாக வேறு ஏதேநோ கதை கட்டிச் சொல்கிறார்கள்!.....”

“அடே! இது என்ன விக்கை! உன்கு எப்படி அவனுடைய சிறத்தைப் பற்றித் தெரியும்? அவளை நீ பார்த்திருக்கிறாயா, என்ன? என்கே, எப்படிப் பார்த்தாய்? பழுவேட்டரை

யருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் சூயிர் உன்னுவையது அல்ல!.....”

“காந்தமரா ! இதற்கெல்லாம் நான் பயங்கரவன் அல்ல. அது உனக்குக் கொடுக்க தெரியும். மேலும் என்ன அனுரிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. வீர நாராயணபுரத்தில் பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சாலையோடு சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாய் எல்லாம் சாலை ஒரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். யானை, குதிகர, பங்கள்கு, பரிவட்டம்

எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்தமரியாதைகளாயே? அது உண்மையா?"

"ஆம், நாங்கள் நான் அனுப்பி வைத்தோம். அதற்கு என்ன?"

"அதற்கு என்ன? ஒன்றுமில்லை. பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். வெளிரும் இல்லை!....."

கந்தமாறன் இவேசாகச் சிரித்து விட்டு, "இறை விதிக்கும் அதிகாரிக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்குச் செலுத்தினேன். கத்தவிரலுக்கு அளிக்க வேண்டிய வரவேற்பை உனக்கு அளித்தோம்! ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த விட்டுக்கு மருமகப் பின்னையானுல் தக்கவாறு மாப்பின்னையாதை செய்து வரவேற்போம்!" என்றான். பிறகு "வேறு என்னமோ சொல்ல வந்தாய்; அதற்குள் பேச்சு மாறிவிட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னுடைய, அது எப்படி உனக்குத் தெரிந்தது?" என்றான்.

"கடம்பூர்மாளிகையின் கரிய பெரிய மத்தகலைத்தின்மீது பழுவேட்டரையர், எருமைக் கடா மீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார்! என்னுடைய ஞாபகமெல்லாம் அவர்மேலே நானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆக வேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருக்க போது அடுத்தாற் போல் ஒரு மூடு பலவுக்கு வந்தது. மூடு பல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கி பது. விலக்கிய நிரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும் முகமும் நல்ல பொன்னிறமா யிருந்தன! அவளைவதான் நான் பார்த்த தெய்லாம்! நீ இப்போது சொன்னதிலிருந்து அந்தப் பெண்தான் பழுவேட்டரையரின் ஆசை நாயகி என்று கூறிக்கிறேன்."



"வந்தியத்தோ! நீ அதிர்வட்டக்காரன். ஆண்பின்னை எவ்வளம் அந்தப் பழுவேட்டர் இனைய ராணி யைக் கண்ணாலும் பார்த்ததில்லை என்று பேச்சு. ஒரு விடாடி தேரமாவது அவள் கரத்தையும் முகத்தையும் நீ பார்த்தா யல்வா? பார்த்த வரையில் அவள் எந்த தேசத்திலே பிறந்த கங்கரியா யிருக்க

வாம் என்று உனக்கு சதாவது உத்தேசம் தோன்றுகிறதா?" என்று கந்தமாறன் கேட்டான்.

"அச்சமயம் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது என்னைப் பார்க்கும்போது, அவள் ஒரு வேண்டாவுமிருப்போது, அவள் ஒரு கேசத்துப் பெண்ணாலும் யிருக்கவாம்; அல்லது கடங்களுக்கு அப்பாலுள்ள சாவகம், கடாரம், யவனம், மிசிரம் முதலிய நாடுகளிலிருந்து வந்த பெண்ணரசியாகவும் இருக்கவாம் என்று தோன்றுகிறது. ஒரு வேண்டாரபு கேசத்துப் பெண்ணாக இருந்தாலும் இருக்கலாம். அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதல் இருக்கும் வரையில் முகமுடி போட்டே வைத்திருப்பார்களாம்!..."

அச்சமயம் எங்கேயோ சமீபத்திலிருந்து வாத்தியங்களின் முழக்கம் கேட்கத் தொடங்கியது. சல்லி, கரடி, பறை, புல்லாங்குழல், உடுக்கு ஆசியவை சேர்ந்து சுத்தித்தன.

"இது என்ன முழக்கம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"குரவைக்கூத்து நடக்கப் போகிறது! அதற்கு ஆரம்ப முழக்கம் இது! நீ குரவைக் கூத்துப் பார்க்க விரும்புகிறோயா? அல்லது சிக்கிரம் உணவு அருந்தி விட்டு உம்மதியாகப் படுத்துத் தாங்குகிறோயா?"

ஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப்பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நீணை வந்தது.

"குரவைக் கூத்து நான் பார்த்ததேயில்லை; கட்டாயம் பார்க்கவேண்டும்" என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக் கூத்து

மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனுயிற்று. மேடைக்கு முன்னால் சபை கடவும் தொடக்கி விட்டது.

சூற்றிலும் அரண்மனைச் சுவரும் கோட்டை கொத்தளங்களின் மதிஞாம் குழந்த இடத்தில், வெண்மணல்விரித்த விசாவமான முற்றத்தில் குரவைக் கூத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கோழியைப் போதும் யீசு கூப்போலும் அன்னத்தைப் போலும் சித்திரங்கள் போட்டு அலங்கரித்திருக்கார்கள். ஏந்தெங்கில் வறுத்த வெள்ளியை பொறிகள், மஞ்சள் கலங்கத் திணையரிசிகள், பலஸ்ற மவர்கள், குற்றிமணிகள் முதலியவற்றினாலும் அந்த மேடையை அழுகபடுத்தியிருக்கார்கள். குத்து விளக்குகளுடன் தீவார்த்திகளும் சேர்க்கு எரிந்து இருக்கை விரட்ட முயன்றன. ஆனால் நறுமண அகில புகையுடன் தீவார்த்திப் புகையும் சேர்க்கு, முடுப்பினையைப் போல் பரவி, தீபங்களின் ஒளியை மங்கச் செய்தன. மேடைக்கு எதிரிலும் பக்கங்களிலும் வாத்தியக்காரர்கள் உட்கார்க்கு அவர்களுடைய வாத்தியங்களை ஆவேசமாக மூழங்கினார்கள். மலர் மணம்; அகில மணம், வாத்திய மூழக்கம் எல் வாமாகச் சேர்க்கு வந்தியத் தேவ மூடையை தலை சுற்றும்படி செய்தன.

முக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்க்கத்தும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறங்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிவம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காங்கள், குறிஞ்சி, செவ்வவரி ஆகிய முருகலுக்கு உடக்க மலர்களை அவர்கள் குடியிருந்தார்கள். மேற்கூறிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு ஸீண்ட மலா மாஸி யினால் ஒரு வரை யொருவர் பின்னால் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிவர் கைகளில் சந்தன மரத்தினால்

செய்து வர்னாம் கொடுத்த அழிய பச்சைக் கிளிகளை வாகவமாக ஏந்திக் கொண்டிருக்கார்கள்.

சபையூருக்கு வணக்கம் செய்து விட்டுப் பாடவும் ஆடவும் தொடக்க அர்கள், முருகலுடைய புகழைக் கூறும் பாடங்களைப் பாடினார்கள். முருகலுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். குரபத்மன், கஜமுகன் மூதலியும் அசர கணங்களைக் கொள்ற கடல் நிரை வற்றச் செய்த வெற்றி வேலின் திறத்தைப் பாடினார்கள். தேவ வோகத்துக் கன்னியர் பவர் முருகனை பண்டுது கொள்ளத் தவங்கிடக்கு வருகையில், அந்தச் சிவகுமாரன் மன்னுவகத்தில் தமிழகத்துக்கு வந்து, காட்டில் திணைப்புனம் காத்து நின்ற பலைக்குறவர் மகளை மணங்குதிகாண்டதைப் புகழ்ந்து பாடினார்கள். வேலதுடைய கருணைத் திறத்தைக் கொண்டாடினார்கள். இத்தகைய பாடதும் ஆடலும் பறை ஓலியும் குழல் ஒலியுமாகச் சேர்க்கு பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறி கொள்ளச் செய்தன.

“பசியும் பின்யும் பகையும் அழிக் கூறுயும் சுறும் தனும் பெஞ்சு!”

என்ற வாழ்த்துக்களுடன் குரவைக் கூத்து மூடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.

பின்னர், ‘தேவராஸ்’ ‘தேவராடி’ என்னும் ஆடவனும் பெண்னும் வேவனுட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தி யிருந்தனர். செக்கச் சிவந்த இரத்த நிறமுள்ள செவ்வலைப் பூமாஸ்களைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றி யில் செங்கிறக் குங்குமத்தை அப்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களுடையவாய் களும் வெற்றிலைப் பாக்கு மென்றதி னால் சிவந்து இரத்த நிறமாகக் காணப் பட்டன. கண்கள் கோவைப் பழம்போ வச் சிவந்திருந்தன.

முதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித்



தனியாகவும் கைகளைக் கொத்துக் கொண்டும் ஆடி னர்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுங் தது. மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியருங்த வேலைத் தேவராட்டிக்கையில் எடுத்துக் கொண்டாள். தேவராளன் அதை அவன் கையிலிருங்து பிடுங்கமுயன்றுன். தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும் படியாக ஒரு பெரிய குதி குதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி.. தேவராட்டி கையிலிருங்த வேலைப் பிடுங்கிக் கொண்டாள். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவணையுடனே மேடையிலிருங்து இறங்கி விட்டாள்.

மிறகு, தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். குரன் முதலீய அசர கணங்கள் தவிடு பொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட குரன் தலை திரும்பத் திரும்ப முனைத் தது. முனைக்க முனைக்க வேலதுடைய உக்கிரம் அதிகமாக ஹளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருங்து தீப்பொறி பறந்தது. கடைசியில் குரபதுமன் இறந்து விழுந்தான். தேவராளனும் கை வேலைக் கீழே போட்டான்.

தீப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்று விட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அனுவும் பதறி ஆடியது. “சந்தம் வந்து விட்டது” என்று சபையில் ஒருவருக் கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, “வேலா! முருகா! தேவ சேநபதி! கந்தா! குர சம்ஹாரா! அடியார்சனங்கு அருள் வாக்குச் சொல்ல வேண்டும்!” என்று வேண்டுக் கொண்டாள்.

“கேள்டா! சொல் ஒகிறேன்! என்ன வேண்டுமோ, கேள்!” என்று சந்தம் வந்தவன் கவினான்.



“மழைபொழியுமா? வென் எம் பெருகுமா? நாடு செறிக்குமா? நினைத்த காரியம் கைக்கடுமா?” என்று பூசாரி கேட்டான்.

“மழை பொழியும்! வென் எம் பெருகும்! நாடு செறிக்கும்! நினைத்த காரியம் கைக்கடும்! ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை. தார்க்கை பலி கேட்கிறோன்! பத்திரகாளி பலி கேட்கிறோன். மகிடா சரணை வகுத்த சண்டிகேக்

வரி பலி கேட்கிறோன்!.....” என்று சக்கதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அவற்றினான்.

“என்ன பலி வேண்டும்?” என்று பூசாரி கேட்டான்.

“கேட்டால் கொடுப்பீர்களா?” என்றால் வெறியாடியவன்.

“கொடுப்போம்; கட்டாயம் கொடுப்போம்!” என்றால் பூசாரி.

“மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறோன். ஆயிரங்கால அரசர்குலத்து இரத்தம் கேட்கிறோன்!” என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கவினான்.

மேடைக்கு முன்னால் வீற்றிருக்க பழுவேட்டரையர், சம்புவரையர், மழவரையர் முதலீய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கி னர்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.

சம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்து மயிக்கனு செய்தார்.

பூசாரி உடுக்கு அடிப்பதை ஸ்ரீத் தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம்போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஒடி வந்து அவனைத் தாக்கி எடுத்துக் கொண்டு போனான்.

சபை மௌனபாகக் கலைக்கத்து. வெளியில் எங்கேயோ தூரத்தில் நரிகள் ஜனோயிடும் சத்தம் கேட்டது.

இத்தனை நேரம் பார்த்துக் கேட்ட வற்றினால் பரபரப்புக் குன்ளாகி யிருக்க வந்தியத்தேவன், நரிகள் ஜனோயிடும் சத்தம் வந்த திசையை நோக்கி னான். அங்கே, அம்மாளிகையின் வெளி மதின்கவரின்மீது ஒரு தலை தெரிந்தது.

அது ஆழ்வார்க் கடியானுடைய தலை தான்! ஒரு கணம் வங்கியத்தேவன் ஒரு பயங்கர உளர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க் கடியானுடைய தலையை வெட்டி அந்த மதின் மேல் வைத்திருந்து போன்ற பிரகம உண்டாயிற்று. கண்ணிலமகளை மூடித்

திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை! அத்தகைய விண் சித்தப்பிரமைக்குத் தான் உள்ளானது குறித்து வெட்கமைந்தான். இது வரை அநுபவித்து அறியாத வேறு பல வகை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன.

ஒ ஆறும் அத்தியாயம் ஏ நடுநிசீகு ரூட்டம்

குரவைக் கூத்தும் வெறியாட்டுக் கும் பின்னர், வங்கித்து விருக்கின ருக்குப் பெருக்கர விருக்குத் தடை பெற்றது. வல்வெரையனுக்கு விருக்குத் துகிக்கவில்லை. அவன் உடம்பு களைத் திருக்கத்து; உள்ளம் கலங்கி யிருக்கத்து. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கஞ்சமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார்யார் என்பதைப் பெருமித்துடன் எடுத்துக் கூறினான்.

பழுவேட்டரையராயும், சம்புவெரையராயும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவராயர் வங்கித்தார்; குன்றத்தூர்ப் பெருகிலக்கீழார் வங்கித்தார்; முழுமுடிப் பல்வெரையர் வங்கித்தார். மற்றும், தாக்தொங்கிக் களிங்கராயர், வணக்காழி முனையராயர், தேவ சேஙாபதிப் பூவராயர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராதாளியார், கொல்லி மலைப் பெருகில வேளார் முதலையோரை இங்கின்னார் என்று கக்கமாறன் தன் ஜெபனுடைய காதோடு ரோல்லிப் பிறர் அறியாதபடி கட்டிக் காட்டித் தெரியப்படுத்தினான்.

இங்கேப் பிரமுகர்கள் சாமான்யப் பட்டவர்கள் அல்ல; எவிதாக ஒருங்கு சேர்த்துக் காணக் கூடியவர்களுமல்ல. அடேக்மாக ஒவ்வொருவரும் குறுகில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னர்களுக்கு தரிய மரியாதையைக் காண்கள் வீரச் செயல்களினால் அடைந்த வர்கள். ராதா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அறையார் என்று

வழங்கி வந்தது. சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப் பட்டது. அவரவர்களுடைய ஜாரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருக்கிறது.

அத்தாளில் சிற்றரசர்கள் என்றால், பிறப்பினால் மட்டும் ‘அரசர்’ பட்டம் பெற்று அரண்மனைச் சுக போகங்களில் தினாத்து வாழ்த்திருப்பவர்கள் அல்ல. போர்க் களத்தில் மூன்னணி யில் ஸின்று போரிடச் சித்தமாயுன் வீராதி வீரர்கள்தான் தங்கள் அரசரினமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே, ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைத்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பெரும் பழையாறைச் சுக்கர சோழ சக்கர வர்த்தயின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.

இவ்வளவு முக்கியங்கள் கோழி சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஒரிடத்தில் பார்த்ததுபற்றி ஒலுவ வரையன் நீயாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்பட வில்லை. “இவ்வளவு பெரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்!” என்ற எண்ணாம் அவனுக்கு அடிக்கடி



தோன்றியது. ஏதேதோ
தெளிவாலாததுயக்கள்
அவன் உள்ளத்தில்
தோன்றி அலைத்தன.

மனத்தில் இத்தகைய
குழப்பத்துடனே யே
வல்ல வரையன் தனக்
கென்று கந்த மாறன்
சித்தப்படுத்திக் கொடுத்
திருந்த தனி இடத்தில்
படுக்கச் சென்றுன்.
விருங்தினர் பலர் வங்
திருந்த படியால் வல்ல
வார ய ஞு க்கு அம்
மாபெரும் மாளிகையின்
மேல் மாடத்தில் ஒரு
ஹுக்கியிலிருந்த திறந்த
மண்டபமே படுப்பதற்
குக் கிடைத்தது. “நீ
மிகவும் கணாத்திருக்கிழ
ஞு; ஆகையினால் சீம்
மதியாகப் படுத்துத்
தாங்கு. மற்ற விருங்
தாளிகளைக் கவனித்து
விட்டு நான் உன் பக்
கமே வந்து படுத்துக்
கொள்கிறேன்” என்று
கந்தமாறன் சொல்லி
விட்டுப் போனான்.

* * *

படுத்தவுடனே வந்தி
யத் தேவனுடைய கண்
கணைச் சுமற்றி க்
கொண்டு வந்தது. மிக
விரைவில் சித்திராதேவி
அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன
பயன்? மனம் என்பது
ஒன்று இருக்கிறதே,
அதை சித்திரா தேவி
யினாலுக்கடக் கட்டுக்குள்
வைக்க முடிவதில்லை.
உடல் அரைவற்றுக்
கிடக்காலும், கணகள்
மூடி விருங்தாலும், மனத்
தன் ஆழத்தில் பதிந்து
கிடக்கும் எண்ணங்கள்
காவாகப் பர்ணமிக்
கின்றன. பொருளில்
ஈத, அறி வுக்குப்
பொருத்தமில்லாத, பற-

ரவு சிக்ஷ்சிகளும் அநுபவங்களும் அங்கு கணவு வோகத்தில் ஏற்படுகின்றன.

எங்கேயோ வெரு தூரத்திலிருந்து ஒரு நரி ஜனையிடும் சத்ரம் கேட்டது. ஒரு நரி பத்து நரியாகி, நூறு நரி பாகி, ஏகமாக ஜனையிட்டன! ஜனை பிட்டுக் கொண்டே வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தன. நாரிகளில் அந்த நாரிகளின் கண்கள் இறிய சிறிய சொஞ்சுப்புத் தணவுகளைப் பொல் ஜோலித்துக் கொண்டு அவளை அனுகி வந்தன.

மறு பக்கம் திரும்பி ஓடித் தப்பிக்க ஶாம் என்று வந்தியத் தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறு திஷையில் இத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே வந்தையாகக் குரைத்துக் கொண்டு நாய்க்கு ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனால் பொறிகளைப்போல் ஜோலித்தன.

நாரிகளுக்கும் நாய்களுக்கும் நடுவில் முகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதீ என்னவாகும் என்று ஒன்னி வந்தியத்தேவன் நடுகடுங்கிறன். கல்வி வேணா, எதிரே ஒரு காயில் தெரிக்கத்து. ஓட்டமாக ஓடித் திறக்கிருந்த கோயிலுக்குள் புகுத்து மாற்ற கதவையும் தாளிட்டான். நூரும் பீப் பார்த்தால், அது காளி கோயில் ஸ்பது நொங்ரது. அகோரமாக மாயைத் திறந்து கொண்டிடிருந்த காளி



மாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக் கிளம்பி வங்கான். அவன் கையில் ஒரு பயங்கர மான வெட்டரிவாள் இருந்தது. “வங்கான் வா? வா!” என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் கெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.

“கீ பிறந்த அரசு குலத்தின் வரலாறு என்ன? எத்தனை ஆண்டுகளாக உள் குலத்தினர் அரசு புரிகின்றனர்? உண்மையைச் சொல்ல!” என்று பூசாரி கேட்டான்.

“வாணர் குலத்து வல்லவரையர் முந்தாறு ஆண்டு அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்ப்ராயர்களால் அரசை இழக்கோம்” என்றால் வந்தியத் தேவன்.

“அப்படியானால், கீ தகுந்த பலி அல்ல! ஓடிப்போ!” என்றால் பூசாரி.

திமிரென்று காளி மாதாவிழ இடத்தில் கண்ணன் காட்சி அளித்தான். கண்ணன் சங்கிதியில்: இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடித்தொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவச மடைந்திருக்கயில், அவனுக்குப் பின் புறத்தில், “கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கிளியன கண்டோம்” என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க் கடியான் நம்பிதான். இல்லை, ஆழ்வார்க்கடியாலூடைய தலை பாடியது! அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருக்கது!

இந்தக் காட்சியைப் பார்க்கச் சுகிக் காமல் வல்லவரையன் திரும்பினான். தூணில் மூட்டிக் கொண்டான். கனவு கலைக்கது. கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் கனவையும் ஒன்றாகப் பின்னாத்த ஒரு காட்சியை அவன் காண நேர்க்கூடது.

அவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதினின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க் கடியான் நம்பியின் தலைதான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரைமையும் அல்ல வெங்பது ஸிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்கேயே இருக்கது.

அது வெறுக் தலை மட்டுமல்ல, தலைக் குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் கூகிக்கூக்கடியாலீருந்தது. ஏனெனில், ஆழ்வார்க் கடியாலூடைய கைகள் அந்த மதின் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதோடு, அவன் வெகு கவனமாக மதினுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்!.....இதில் ஏதோ வஞ்சகச் சூழ்சி இருக்கவே வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துவ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்த மாறவின் உயிர் நண்பனுகிய தன் கடமை யல்வா? தனக்கு அங்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தார்களின் வீட்டுக்கு ரேர்க்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் கம்மாப் படுத்துக் கொண்டிருப்பதா?

வல்லவரையன் துள்ளி எழுக்கான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் தலை காணப்பட்டதிக்கை நோக்கி நடந்தான்.

மாளிகை மேல் மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அவ்வளவு வல்லவரையன் படுத்திருக்கான்? அங்கிருந்து புறப்பட்டு மதின் கவரை நோக்கி நடந்தபோது, மேல் மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், வீரான ஸ் தூ பி கன், தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளந்தும் நடக்க வேண்டியதாயிருந்தது. சுற்றுதூரம் அவ்விதம் நடந்த பிறகு, திமிரென்று எங்கிருந்தோ பேச்கக்குரல் வந்தகைக் கேட்டு வல்லவரையன் தபங்கி ஸின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் ஸின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே, குறுகலான மூற்றம் ஒன்றில், மூன்று பக்கரூம் கெடுஞ் சுவாகள் குழுக்கிறுந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்க்கிறந்தார்கள். பாதிமதியின் வெளிச்சத்தை எடுத்து கவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவாகில் பதித்

திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது. அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருக்கின்போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுக்கதான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கவுன்தாலோசிக்கவே நன்றிரவு கேரத் தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் ஆழ் வார்க்கடியான் மதின்சவர் மீதிலிருந்து அவ்வளவு கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். ஆழ்வார்க்கடியான் மிகப்பொதுத கெட்டிக்காரன் என்பதில் ரூபமில்லை. அவன் இருக்கு மிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிற வர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ள வர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது. அத்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதின் சுவர்களும் அவ்வாறு அபைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டு பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்! கெட்டிக்காரன்தான்; சுந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத் தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வக்தியத் தேவனிடம் பலிக்காது! அந்த வேஷதாரி வைவண்ணவளைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து.....ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ள வர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதின் சுவரைத் தான் அனுகூ முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கவார். “இன்றைக்கு ஓன் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை!” என்ற சம்பு வரையர் கூறியது அவன் சினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லா கும் ஏதோ முக்கிய காரியமாகக் கவுன்தாலோசிப்பதற்காக இங்கே கூட வந்திருக்கிறார்கள். அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொண்வதில் அவர்களுக்கு விருப்ப மில்லை யென்பது தெளிவு. அப்படி மிருக்கும்போது, தன்னைத் திமிரன்று அவர்கள் பார்த்தால், தன்பேரில்

சுந்தேகப் பட்டுவிடலாம் அவ்வா? ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதின் சுவரிலிருந்து வெளிப் புறம் குதித்து ஒடியிடுவான். ஆகையால், தன்பேரில் சுந்தேகம் ஏற்படுவதுதான் மிச்சமாகும். “படுத்திருந்த வன்னிங்கு எதற்காக வந்தாய்?” என்றால் என்ன விடை சொல்வது? கந்தமாறவின் நிலைமையைச் சங்கடத் துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா! அதோ கந்த மாறன் இந்தக் கூட்டத்தில் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவனும் இந்தக் கூட்டத் தாரின் ஆலோசனையில் கவுன்து கொண்டிருக்கிறார்கள் போலும்! காலையில்



கந்த மாறனைக் கேட்டால், எவ்வரம் தெரிந்து விடுவதறு.

அச்சமயம் அக் கூட்டத்தாருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கு வந்திபத் தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ! இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யாளையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அவ்வா? அதற்குள்ளே யிருந்த பெண், ஒரு கணம் திரையை கீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறனோ? அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அதுப்ப வில்லையாமே? கொஞ்சம் வயதானவர்கள் இனம் பெண்களை மணக்கு கொண்டாலே

இந்தச் சங்கதநான். சங்தேகம் அவர்கள் பிராண்னீ வாங்குகிறது. ஒரு ஸ்மிஷம்கூடத் தங்கண்டைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போதுகூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரைய ருடைய இளம் மனைவி இருக்கிறானோ, என்னமோ? ஆகா! இந்த வீராதி வீரரின் நலைவிதியைப் பார்! இந்த வயதில் ஒரு இளம் பெண்ணிடம் அப்பட்டுக் கொண்டு அவனுக்கு அடிமையாகித் தவிக்கிறார்! அப்படி யோன்றும் அவள் ரதியோ, மேனகை ரம்பையோ, இல்லை! வந்தியத்தேவன் ஒரு கணம் அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்க வில்லை. அத்தகையவ னிடம் இந்த வீரப் பழுவேட்டரைய ருக்கு என்ன போகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைத்திருப்பதினுலே தான் அவனும் கவர்மேல் காத்திருக்கிறுன் போலும்! ஆனால் அவனுக்கும் அவனுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும்? அவள் ஒரு வேளை அவனுடைய கரோதரியா யிருக்கலாம், அவ்வது காதவியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவனைக் கவர்த்து கொண்டு போயிருக்கலாம்! அவ்வாறு அவர் செய்யக் கடியவர்தான். அதனால் அவனைப் பார்த்துப் பேச ஒரு எந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான எதிர்பார்த்து இப்படி யெல்லாம் அலைகிறுன் போலும்! இதைப் பற்றி நமக்கு என்ன வந்தது? பேசாமல் போய்ப் படுத்துத் தாங்கலாம்.

இப்படி அந்த இளைஞர் முடிவு செய்த சமயத்தில் கீழே உடங்த பேச சில் தன்னுடைய பெயர் அடிப்படைதாக கேட்டான். உடனே ஏற்றுக் கூர்த்து கவனிக்கத் தொடங்கினான்.

"உம்முடைய குமாரனுடைய சிலேக கிதன் என்று ஒரு பிள்ளை வந்திருக்கானே? அவன் எங்கே படுத்திருக்கிறுன்? எம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காறில் விழுந்து விடக் கூடாது. அவன் வட திலை மாறங்கள் நாயகின் கீழ்ப் பணி செய்யும். ஆன் என்பது சிலைவிருக்க வேண்டும். நம் முடைய திட்டம் உறுதிப் பட்டு சிறை

வேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப்பற்றித் தெரியக் கூடாது. அந்தப் பின்னாக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சங்தேக மிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக் கூடாது. ஒரே யடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமா யிருக்கும்....."

இதைக் கேட்டதாகவிட்டியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்க மென்று யேயர் களே ஜகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடங்களை விட்டு அவன் கரவில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டே விடுவது என்று உறுதிசெய்து கொண்டான். வடதிலை மாதன்ட நாயகர் யார்? கந்தர சோழ சக்ரவர்த்தியின் மூத்தகுமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏற்ற வேண்டிய பட்டத்து இளவரசர். அவர்னிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம்? அவருக்குத் தெரியக் கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்?

அச்சமயம் கந்தமாறன் தன் சிலேக திதலுக்குப் பரிந்து பேசியது வல்ல வரையனின் காதில் விழுந்தது.

"மேல்மாடத்து முலை மன்றபத்தில் வந்தியத்தீவன் படுத்து நிம்மதியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறுன். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழுப் போவதில்லை. தனக்குச் சம்பந்த மில்லாத காரியத்தில் அவன் தலையிடு கிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாத கம் ஒன்றும் கொராது. அதற்கு நான் பொறுப்பு!" என்னுன் கந்தமாறன்.

"உனக்கு அவனிடம்! அவ்வளவு நம் பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மதிழ்ச்சிகள். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது. ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன். நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத் தீர்மானம் பற்றிய விஷயம். அஜாக் கிரகை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரிதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எவ்வாருக்குமே சிலை விருக்க வேண்டும்!" என்னுர் பழு வேட்டரையர். (தொடரும்)

பொத்த சர்வாதிகாரமா?

ரஜனி

கொழும்பு, ஜூலை 20.

பாராள சபை இவ்வாரம் யாழ்ப்பாணம் காவலர் மண்டபத்தில் ஒரு முக்கியமான மகாசாந்தைக் கட்டியது. இந்த மத்தையும் தமிழ் மொழியையும் பாதுகாப்பதற்கு வழிவகைகளைச் செய்வதற்காக மாராட்டிரைக் கட்டுவதாய் கைவ பரிபாவன சபை சுதா அனூப்பிள் குறிப்பிட்டிருக்க படியான் இவ்வகையின் பல பாக்களில் விருத்தம் இந்த மத்த நிலைங்களும் தமிழ்த் தலைவர்களும் திரண்டு வர்த்திருத்தார்கள். எனவிட மக்கிரியின் பார்லிமெண்டில் காரியத்திற்கு ஸ்ரீ கே. வெங்கார்த்தியம், அவரது அரசியல் எதிரியான சமநிதி இயக்கச் நிலையர் ஸ்ரீ என். கே. செல்வாயகம், உணவுக் கமிஷனர் ஸ்ரீ ஆற்வாப் பிச்சோ, கல்லூரித் தலைமை ஆசிரியர்கள் முதலான பல துறையினரில் சுடுபட்டுள்ளவர்களும் தங்கள் அனைவருக்கும் பொதுவான மத்த நெடும் பாலைத்துறையும் பாதுகாப்பதற்காகப் பெருக் கிராக வர்த்திருத்தார்.

தமிழ்களைப் பேசுத் தமத்துக்கு மாற்றம் கடவுடிக்கைகள் தீவிரமாக இப்பொழுது கட்டுவதற்கும் பொதுவான கட்ட கொழுப்பில் சமர் 250 தமிழர்கள் பொத்த மத்துக்கு மாற்றப்படார்கள். தாதே யோட்டி கட்ட மத்த கடங்குளின் பொழுது ஸ்ரீ எம். ஏ. ஆற்வாகம் ச்சப்பவர் பேசுகையில் “ஒரு காலத்தில் காம் என் வோகுமே பொத்தங்காந்தான் இருக்கோம். இடைக் காலத்தில் எடுது பொத்த மத்தாந்த கா விட்டு விட்டோம். இந்திய வின் சட்ட மக்கிரி டாக்டர் அம்பேத்காரின் பெருதெங்களைப் பின்பற்றியே மீண்டும் பொத்த மத்தை காம் தழுவிடும்” என்கிறார். “இந்திய நாத நாத அருமை வக்கா புத்திரிக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன் பொத்த மத்தை ஸ்ரீதீணுமாகக் கொடுத்தார். அதைப் போற்றி வரப்பது இவ்வகையின் முக்கியக் கடையை” என்ற மதம் மாற்ற தமிழ்களை வரவேற்றப் பேசுகையில் கீர்க் கொழும்பு பேரவீல் மாற்றின்ட்ரேட் ஸ்ரீ விஜயரங்கு கூறினார்.

இதே போலே கட்டப் பட்டார்க்கு சென்ற ஒரு மாதத்துக் கிடையில் சமர் ஆயிரம் தமிழ்கள் பொத்த மத்துக்கு

மாற்றப் பட்டுவிசைபடியிலுள் இலங்கையில் ஊர்ச் சிற்குடைய மாற்றின் வருக்காலத்தைப் பற்றிச் சூலை கொள்ளுத் தோன்ற தொடர்ச் சமிழும் சிங்களமும் மக்களின் பொதுப் பாலைத்துறை பிருக்கு விதுங்கை. சிக்காம் உருவாவதற்கு முன்பிருக்கே இலங்கையில் தமிழ் மொழி பழக்கத்தில் இருக்க வச்சிருப்பதாக மொழி ஆராய்ச்சியாக்கக் கூறியுள்ளனர். இங்கிரு பாலைவளையுடைய ராஜாங்க பாலைக் காரக்க வெண்ணிலென்ற நேரை பாலைக் கமிட்டியும் சிபர்சு செப்திருக்கின்றது. இங்காலிலிருத்தம் வில் சிக்காம் மக்கிரிகளும் நிலைங்களும் தமிழைப் புறக்கணித்துச் சிக்காம் தை மட்டும் ராஜாங்க பாலையாக்க வும் பொத்த மத்தை ராஜாங்க மதமாகப் பிரகடனம் செய்வதும் அரசாங்கத்தை கெருக்கி வருகின்றனர்.

இது மக்கிரி குழுவையிலேயே யாழ்ப் பாணம் கைவ பரிபாவன சபை காவலர் மண்டபத்தில் அகில இவ்வகை தமிழர்கள் மாநாடு ஒன்றைக் கட்டியது. இந்த மத்த நைப் பாதாக்கத் தலைவர்கள் பல யோசனை களைச் சொன்னார்கள். தமிழ் மூழும் பகுதிகளில் மட்டுமல்லாமல் இவ்வகை மூழுவநிறும் தமிழ் மொழியைப் பாலைக் காரக்க மொழியாகப் பிரகடனம் செய்ய விவண்டு மென்றும் சிக்காம் மொழிக்குச் சரி சமைத் தான் அத்தன்று தமிழ் மொழிக்கும் இருக்க வேண்டும் என்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ்க் காரக்க வளர்ச்சிக்கு முன் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை ந்தாபிக்க வேண்டு மென்றும் பல முக்கியமான தீர்மானங்களை விரைவேற்றி ஏன்னனர்.

மாந்திரியின் உறுதியோறி

போக்கு வரத்து மக்கிரி வர் ஜான் கோத்தவாலை இல் வரக் கூடிய மக்களுக்கு விஜயம் செப்தபொழுது மத்தையும் பாலை வையும் பற்றிச் சில மூக்கியமான விவரங்களை வெளியிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. பழும் பெரும் பாலையான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்போ என்ற மாறும் அஞ்சாற் செலவையிலை. பொத்த மத்தை ராஜாங்க மதமாகப் பிரகடனம் செய்ய வேண்டுமென்ற காரக்க மக்கிரிரி

ஜீவிதம் வாழ்க்கை





வும்

தொடர்பு

நீ பக்டர காவா அடிக்கடி சொல்லி வருவதற்குப் பற்றிக் கு நி ப் பிடிக்க யில் “நீ கேள காவா பிரதம யந்திரிய மிகுங்கும் வரையில், அரசாங்கக் கட்சியில் காலும் இருக்கும் வரையில், பொதுச் சமத் ராஜாங்க மதங்க்கப்பட்டு விடுமோ என்ற கவை யாருக்கும் வேண்டாம். இல்லைக் கீழ் சின்னவர், நமிழர், முன்விளக்கி, பந்தினென் ஆசிய காக்கு பெரும் சமூகத் தனுக்கும் சொந்தயானது. இரு கான்கு வகுப்பினருக்கும், அவர்களுடைய மதம் கனுக்கும் சரிசமதையான அத்தன்து அளிப்பீத சர்க்கார் கட்சியின் அடிப்படைக் கொள்கூட என்ற வர் ஓரள் உறிஞர்.

நூலின்காவில் அறிக்கை

நூல்பர் 3-ம் தேதி வியாழக்கிழமை ராஜாங்க மக்கிரி குணசிங்கா அவசரம் அவசரமாகப் பத்திரிகை கிருபாங்களின் மாங்குடு ஒத்தைக் கட்டி ஒரு முக்கியமான அறிக்கையை விவரிதிக்குக்கிறார். கேள கொடுக்கும் விஷயத்தில் பதிலூப் பிரகாரங்களுக்கும் வகுப்பாவிலிப் பிரகாரங்களுக்கும் இல்லையில் வேற்றுமை காட்டுமாற முதலாளிமார்க்க விடுப் பாம் கேள்கைது இந்தியாக்கு பிரதம மர் சேனகாவா கொடுத்த வர்க்குறுதியை மீறியதாகு மெங்கும் இந்திப்பர் பாலின்தானின் பிரதா விரிவைச் சட்ட ஒருத்தகளை மீறியதாகு மெந்தம் உணர்ந்து நீ குண சிங்கா வுக்கு இல்லைவு காலம் பிடித்திருக்கிறது. பிரதாவிரிவைச் சட்டத்தின்படி இல்லைப் பிரகாரங்களாகப் பதிலூப் கெப்பது கொண்டவர் என வகுப்பாவிலிப் பிரகாரங்களுக்குச் சமைத்தாக கட்டுத் தரசாங்கம் கடமையும்படிக்குக் கிருதென்றும் பிரதாவிரிவைச் சட்டத்தைக் கெளினாக ஆராய்க்கு பக்கத்தொழுதுதான் இது தமக்குத் தெரிக்க தென்றம் ஆகையால் பதிலூப் பிரகாரங்களைவிட வகுப்பாவிலிப் பிரகாரங்களுக்கு அதிகச் சாலைகள் காட்டுமாற விடுவித் தேரிக்கையை கட்டுவதுதான் இப்பொழுது வாபஸ் பெற்றுக் கொண்டுவதாயும் நீ குணசிங்கா உறிஞர். பொறுப்பு வர்ய்க்க ஒரு மக்கிரி சட்டம் தெரியாமல் முங்குப் பட்டு சொல்லி விட்டதாயும் இப்பொழுது அதை வாபஸ் வாங்கிக் கொண்டுவதாயும் சொல்லுவது விர்க்கையிலிருப்பதோடு இம்மாதிரி மக்கிரியிடம் இல்லையாகவர் யை மாக்கும் சட்டம் ஒப்படக்கப்பட்டிருப்பது என்னால் அபாயகரமான தென்பதையும் உணர்த்திக் காட்டுகின்றது.

நீ குணசிங்காவின் புதிய அறிக்கையில் இல்லையாக்காவாகப் பதிலூப் கெப்பது

கொண்டவர்களுக்கு ஏற்கெனவே சட்டம் அளித்துள்ள கியாய்மான உரிமைகள் திரும்பக் கிணக்கித்துவே தயீர அவருடைய இல்லையாக்கும்திட்டற்றில் என்வித மாற்றும் இல்லை. கவுப்பி முடிவு தெதிக்குப் பிரகு இந்தியர்களைக் கூட வேலைக்கும் புதிதாக சடுக்கக் கூடாதென்ற கொள்கையை மக்கிரி வாபஸ் பெறவில்லை. ஒரு இந்தியர் இல்லையாக்க என்களை வருட காலமாகத் தொடர்க்கிறுத் தால் பொழுதிலும் தற்சமயம் இருக்கும் வேலையைத் தாதிவிட வசமாக இப்பாரானுள் அவர் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாக்குஷ் திரும்ப வேண்டியதான்!

கங்கை கூட்டுங்கள்

கோட்டும்பு தமிழ் சமகாலிகள் கொள்கை குருபிற்றங்கிழமை கைவு மங்கையைக் கழு மண்டபத்தில் ஒது பொதுக் கூட்டம் கடத்தி, அமராள மகநமியத்துக்கு இல்லைக் கை தமிழ்ப்பக்கள் அலுநாபத் தாத் தெரிவித்துக் கொண்டார்கள். பாரதி இளைஞர் சம்மக் கந்தர் பட்டேலிக் கூப்தி விழுவை இங் வாரம் கொண்டாடியது. கொள்கை குருபிற்றங்கிழமை ஒ கா மும்பு காயல் கல்லூரியில் கலாபவனத்தைச் சேர்க்கவர்கள் ஒர் அருமையான கதம்பக் காலேரி கடத்தினார்கள். கலாபவனத்தின் காரியதிரிக்கான நீரீமதி விழுவட்டம் கமிகாயமும், நீரீமதி கிவாத கந்தரமும் கொழுப்பு தமிழ்க் கலா சிகிக்களின் கலீகத் தன்மையையும் தமிழ்க் கலீகளையும் போற்றி வர்க்கக் கெப்பது வரும் சேஷங்களை அன்ற கதம்பக் கச்சிகிரு வக்கிருந்த ஒவ்வொரு வருகு பாராட்டினர். கங்கை சம்பத்திலில் தேர்க்கி பெற்ற மின்ட ஓரள் மார் என்ற பிரிட்டாஷ்டார் அன்ற ஒர் அருமையான காக்கெரி செய்தார். அகுக்கும் தமிழ்ப்பக்களின் அன்புக் காணிக்கையாக ஒரு தம்புரா கொடுக்கப்பட்டது. கொழுப்பு செடியோ ஸிலை அறிவிப்பார் நீ வி. என். பால சப்ரமண்யச்சினாலும் தயாரிக்கப்பட்ட “பாட்டு வாத்தியார்” என்ற ஒரு ஓரள்ய கைக்கம் கடித்துக் காட்டப்பட்டது. கங்கை மகாதூரன், கமலர் காலிமங், மீனு மகாதூரன், மங்காம் மோலான், தாராபாலேச் சிரை முதலாளன் தெரிவிகளின் அபிவெக்கச்செரி கண்கு அயைக்கிறுத்தன. தமிழ்க் கலைகளின் மேச்சமையைப் பற்றியும் அவற்றைப் பொற்றி வர்க்கக் கேண்டைய அவசியத்தைப் பற்றியும் உதவிச்சி தழும்பப் பேசினார்.

கங்குவாத்தி முஜீகோபாலச்சாமியா

35. செப்பாலன் எங்கே?

“காம்சாமிப் படையாச்சி ஒருநாள் கள்ளிரவில் எழுந்து பக்தத்துக்காட்டுக் கொட்டாய்க்குப் போய், “செங்கோடா! செங்கோடா!” என்று கதவு ரட்டினான். செங்கோடன் எழுந்து வெளியே வந்து, “என்ன வேண்டும், இங்கே ந்தில் வந்து எழுப்பு விடுயே?” என்று கேட்டான்.

“கொஞ்சம் கெருப்புக் குச்சி தா ! கருடு பிடிக்க ஆவசயாக . இருக்கிறது ” என்றால் ராமசாமி.

“என்ன வேட்க்கயாக இருக்கிறது, ராமசாமி! கையில் வாந்தர் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறோம், என்னைத் திக்குச்சி கேட்கிறுயே!” என்றால் செங்கோடன்.

வாந்தர் பிடித்துக் கொண்டு போன
ராமசாமி தன்னிடமே கெருப்பு இருப்
பதை மறந்துவிட்டு, அன்றீரவில் செங்கு
கோட்டிடம் போய்த் தீக்குச்சி
கேட்கிறன்.

இதயத்திலே ஆண்டவனை வைத்
துக்கொண்டு ஆண்டவன் இருக்கு
மிடம் 'எங்கே? எங்கே?' என்று
கேட்டுத் திரி யும் அறியாமலையை
விளக்குவதற்காக ஸ்ரீ ராம சிருஷ்ட
நார் இந்தக் கதையைச் சொன்னார்.

“ஆண்டவன் இங்கே இருப்பதை ஒருவன் கண்டால், வெளியே ஜகத் முழுதும் பரவி யிருப்பதையும் காண்பான்” என்று தம் மார்பைத் தொட்டுக் கார்ட்டினர்.

"தன் இதயத்தில் சர்க்கார் காணுவிடில் வேறு எங்கேயும் காண மாட்டான். இதய மென்னும் கொயிலில் ஆண் டவன் இருப்பதுக்க் கண்டு

கொஞ்டால் பிறகு காசியிலும் காஞ்சி
யிலும் காண்பான். உலக மெல்லாம்
ஒரு கோயிலாகவும் அந்தப் பெரிய
கோயிலில் அவன் வீற்றிருப்பதையும்
காண்பான். கடவுள் தன் இதயத்துக்
குள் இருப்பதை உணராமல் வெளியே
வெரு தூரத்தில் வானத்திலோ,
அதற்கும் மேலேயோ இருப்பதாக
என்னித் தேடும் வரையில் அறி
யாமை முடிக் கொண்டிருப்பதாக நிச்
சயமாக வைத்துக் கொள்ளலாம்.
ஞான விளக்கு ஏற்றியதும் தன்
உள்ள ந் தி ல யே ஆண்டவன்
கோயில் கொண்டிருப்பது பிரகாச
மாகும்.”

தன்குள் ஆண்டவைக் காண்பது என்றால் உண்மையைப் பிற்னொருவன் சொன்னதைக் கேட்டு ‘ஆம்’ என்று தலையாட்டுவதல்ல. உண்மையைக் கேட்டறிந்த பின், அந்த உண்மை உணர்ந்ததன் காரணமாகத் தன் வாழ்க்கை அதற்கு ஏற்றுற் போல் மாற வேண்டும். தன் இதயத்தில் பகவான் இருக்கிறோன் என்று கண்டு விட்ட ஒரு விவேகி அப்படிக் கண்ட பின் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிக் கொள்வான். கெட்டுப் போய்விட்டது என்று என்னிய பண மூடப்ப தன் ஹோபியிலோயே இருப்

பதை அறிந்ததும் எப்படி ஒரு வன் நடந்து கொள்வாள், அல்லது தன் குழந்தையைச் சொப்பனத்தில் தேடித் தேடி அமில்து அழுது, பிறகு தாக்கம் தீர்ந்து தன் பக்கத்திலேயே குழந்தை படுத்துத் தூங்கிக் கொள்டிருப்பதைக் கண்ட தாய் ஒருத்தி எப்படி நடந்து கொள்வாள், யேகசியுங்கள். இதயத்தில் பகவான் கோயில் கொண்ட மரங்



கிருஞ் என்றால்
அவ்விதமான
மகிழ்ச்சியைக்
காண வேண்டும்.

“கோபாலன்
என்கே போய்
விட்டான், போ
னவன் திரும்ப
வில்லை, உனக்கு
தாவது தெரியுமா?” என்று ஒரு
நாள் யசோதை
கவலையுடன்ராதை
யைப் பார்த்துக்
கேட்டாளாம்.

தாங்கிக் கொண்டிருந்த ராதை
எழுந்து வணங்கி, “தாயே! ஏன்
கவலைப் படுகிறோய்? கண்ணே மூடிக்
கொண்டு கோபாலனைத் தியானித்
நாயானால் கோபாலன் உனக்கு தரிசனம்
கொடுப்பான்” என்றார். யசோ
தையும் அப்படியே செய்து கோபால

நுடைய தரிசனம்
பெற்றார்.

“இது உன்னு
டையபக்கியின்பய
ஞகும். எனக்கும்
இந்தச் சக்தியைத்
தர மாட்டாயா?” என்று
யசோதை ராதையிடம்வேணு
திக் கேட்டு ஒரு
வரம்பெற்றாராம்.

ஓம் அனைவரும்
ராதை, யசோதை
இவர்களைப் போ
வை கோபாலனை

எப்போதும் எங்கேயும் காணலாம்.
ஆனால் ராதையைப்போல், யசோதை
யைப் போல் கோபாலனை விரும்ப
வேண்டும். இதயத்தில் விருப்பம் உதய
மாகவேண்டும். விருப்பம் உண்டா
னால் தரிசனம் தருவான் என்பது
கடோப நிஷ்டம். (ஸ்ரீம)

உகப் பிரதிநி பேற்ற ஜாம்பக் டப்யோ பதஞால் தசை வலியும், நோயும் மாயமாய் மற்றின்றன

இலேசாக ஜாம்பக் தேய்த்தவுடனேயே
ஆஸ்வாசம் ஏற்படுகிறது. அதி ஆச்சரியகரமான
இந்த மூலிகைக் களிம்பிலுள்ள உயர்ந்த மருந்துத்
தைவங்கள் சருமத்தின் கூடே சென்று வாடி
வதங்கி வலியுறும் நசைகளுக்கு குண
மாகும்படி ஹிதமளிக்கிறது. எத்தனையை
தசைப் பிடிப்பு, தசை வலி, முட்டைப்
பிடிப்பு, பாதங்களில் வேக்காடு, வலி
ஆகிய உபாதைகளுக்கும் ஜாம்பக் கூ
சிறந்த ஒள்ளுத்தம். மிருகக் கொழுப்பு
கலப்பற்றது என்பதற்கு உத்தரவாதம்.



என்னைக்
பயின்றுமல்ல

Zam-Buk

தசைவளிந்துக் குணமாக்கும் திருமிதாசனக் களிம்பு

குவிமணி மேல்ப் பிபான்னுடை

ரஸ்கமணி டி. கே. சிதம்பரநாத முதன்யார்

"நடவடிகை என்ன எளிமொயாம் இருக்கிறீர் நான் கவிதைபைப்போல் அத் வார இருக்கிறீர் எளிமொயாக!" என்று வியந்தார் கவி ரவிக்கிரி.

ஆட். கவிதை என்குல் மிக, மிக எளிமொயாம் இருக்கவேண்டும் என்பது ஏற்பட்டு விட்டது.

ஆனாலும் எளிமை காரணமாகக் கவிதைக்குச் சங்கம் உற்பட்டு விடுவிற்கு படாடுபாஸ்கூக்கு விளங்குவதில்லை.

உலகத்தில்ப் பல இடங்களிலும் கவிதைக்குக் கஷ்டம் உற்பட்டுத்தான் இருக்கிறது.

ஓஷ்டிஸ்பியரின் கவிதை ஆங்கிலப் பண்டிதர்களுக்கு விளங்கவில்லை. ரவிக்கிரி ரத கவிகள் வங்காளப் பண்டிதர்களுக்கு விளங்கவில்லை.

அதேபோலக் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை அவர்களது கவிகள் கம்முடைய பண்டிதர்கள் பலருக்கு விளங்க வில்லை நான். அதில் யெப்பு ஒன்று மில்லை.

மலரும் மாலையும்—தேசிக வினாயகம் பிள்ளை அவர்களுடைய பாடல்களைத் தொகுத்த புல்த நம் வெளிவந்து பத்த வருஷம் கிறது.

ஏதோ இரண்டாவது பாரம் முன்னுவது பாரம் பொற்ற வகுப்பு கூக்குப் பாடாக வைக்கலாம் என்று எண்ணி வத்தார்களே முடிய வேறில்லை. மர்த்த பி. ஏ. எம். ஏ., போற்ற குப்பு கூக்கும் ஜெடத வகுப்பு குக்கும் ஓவ்வத பாடல்கள் என்று ஒதுக்கி பட்டார்கள்.

ஆனாலும் ஒரு சித்திரம் :

சாமா ஸி யத் மீழ் மக்கள், டாவர், பென் கிளன், பலரும் ப்படிபோ கண்டு

கொஞ்டார்கள், தேசிக வினாயகம் பிள்ளை அவர்களது கவிகள் அற்புதமான கவிகள் என்று, பாடல்களைப் பாடி அனுபவித்து அவைகளில்த் தினாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

மென்ன அறிஞர்கள் கைக்குப் போய்க் கேள்கிற புல்தகம், பல துறைகளில்ப் புகழ்பெற்ற பிரமுகர்களும் பாடல்களின் அற்புத்தைக் கண்டு கொஞ்டார்கள்.


ராஜா ஸர் அண்ணுமயில் செட்டியார் அவர்கள், அவர்களது குமார் ராஜா ஸர் முத்தையாச் செட்டியார் அவர்கள், ஸர் ஆர். கே. சௌக்ருகம் செட்டியார் அவர்கள், திருப்புகழ் மணி ஸி. எம். கிருஷ்ணசாமி ஸுபர் அவர்கள், டாக்டர் திருகூர்த்தி அவர்கள், ஸர். பி. டி. ராஜூன் அவர்கள் இப்படிப் பல பிரமுகர்கள் தேசிக வினாயகம் பிள்ளை அவர்களின் கவிகளை அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அதன் பயனாக தேசிக வினாயகம் பிள்ளை அவர்களிக் கவிமணி என்று அழைத்தார்கள்.

ஓஷ்டிஸ்பியரிலுள்ளவர்கள் கவிமணியைக் கொள்ளினாக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். கோயம் புத்தாரில் உள்ள வர்கள்கோயம்புத் தாருக்கு அழைத்துக் கொண்டு போக ஆகைப் பட்டார்கள்.

ஆனாலும் கவிமணியின் உடல் நிலை பிரயாணம் செய்ய இடம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு வயது எழுப்பது நான்கு.

என்ன செய்கிறது பிறகு?

ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களுக்கு ஒரு யுக்கி தோற்றியது. "கவி மணி நாகர் கோயி வெயே இருக்கட்டும். காம் எல்லா கும் காசர் கோயி ஆக்குப் போய் விட வேண்டியது.



அவ்வளவுதான்” என்று சொன்னார்கள். அப்படியே ஏல் வாரும் அக்டோபர் மாசம் 25-ாம் தேதி காக்கோயில் வந்து சேர்ந்தார்கள். ரயில் வழியாகவும், மோட்டார் மூலமாகவும், ஆகாய மார்க்காராகவும் வந்து சேர்ந்தார்கள்.

என். எஸ். கிருஷ்ணலும் டி. ஏ. மதுராமும் அரும்பாடுபட்டு அழகாய் அல்லதிர் திருந்த வில்தாரமான காடக் கொட்டகையில் மாலை நாலு மணிக்குப் பாராட்டுக் கூட்டம் கூடிற்ற.

அரங்க மேடை தமிழ்நாட்டுப் பிரமுகர்களால் சிறைக்கிறுக்கிறது.

தௌத்தில் மட்டும் ஆரையிரம் பேர் கூடி கிருந்தார்கள். கண்ணுங்கு அரிய காட்சி யாய் இருக்கிறது.

அந்தகைப் பேரும் மிக்க கெருக்கத்துடன் உட்கார்க்கிறுக்கிற போதிலும் அவர்களுக்கையே பொறுத்தமயமும் மயியாதையும் ஆர்வமும் எல்லாரையும் பிரயிக்கச் செய்தன.

ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தம் தலைமைப் பேருக்காரியில் கூடியிருக்கும்கூடுதலையும் ஆர்வத்தைக் குறித்துவிட்டு, அதன் காரணத்தையும் எடுத்துச் சொன்னார்கள்.

இரு பழைய பாடலில் சொல்லி கிருக்கிறது :

இரு குறித்த இடத்தில்க் காதலை எதிர்பார்த்துக் காதலி வெகு கேரம் கூத்துக் கொண்டிருக்குதான். கடைசி யாகக் காதவன் வந்து சேர்ந்தான். கேட்கிறோன் காதலி: “ஒன் இப்பளவு நாமசம், தமிழ்ப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்து விட்டாயோ” என்பதாக.

தமிழ்ப் பாடல் அவ்வளவு பொல் ஸாதது : காதலையைக்கூட மறங்கச் செய்து விடும் என்பது தான் பழைய புலவரது அழகான கருத்து.

கவி மணியின் தேன் துவிக்கும் அழுத கவிகள் இத்தனை பெரிய தமிழர் கூட்டத்தைக் கூட்டியதில் வியப்பில்லையல்லவா?”

இவ்வாறு ஆர். கே. சண்முகம் அவர்கள் அழகாய் எடுத்துச் சொன்னார்கள்.

ஸர் பி. டி. ராஜன் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள சின்னான்று சிறு சூர்களிலும் கவியனியின் பாடல்களைப் பாடல் கேட்க வாம் என்று தம் அனுபவத்தைச் சொன்னார்கள்.

வேஹாரிலிருக்கு வந்திருக்க கரிபக் கவிய்கள் அவர்கள் சொன்னது அரிய விமரிசனம்.

“கவிகளோடு நான் அவ்வளவாகப் பழக்கம் வைத்துக் கொள்ளுகிற

தில்கூ. ஒரு நாள் என்றுடைய பெண் குழந்தை ஒரு புல்தக்கதைக் கையில் எடுத்துக்கொண்டு வந்தது. ஒரு பாடலில் பாடித்து. வெகு கடுக்க மாய் அழகாய் இருக்கிறது. அது முதல் கவி மணியின் பாடல்களைப் பாடி அனுபவித்து வருகிறேன். என் பெண் குழந்தையின் காரணமாகத்தான் இப்போது இங்கே காக் கோயிலில் உக்கள் முன்னிலையில் விற்கிறேன்.”

தவிச்சிராது “எளிமைக்கு” அரிய வியாக்கானம் கவுன்டர் அவர்களைத் தொல்.

பூவு காலத்துப் பாண்டிய மன்னர்கள் கவிஞர்களைப் போற்றி வர்த்தது, சரித்திரம் புராணம், இதோசம் எல்லாம் கலந்து சேர்தலும் உண்மை.

செட்டி காட்டு ராஜா முத்தையார் செட்டியார் அவர்கள் நற்காலத்துப் பாக்டியனுப் பிளங்குகளிற்கள்.

பல துறைப்பட்ட வியாபாரத் தொழில்கள் ஒதுக்கி விட்டன. தமிழர் வளர்கும் தொண்டு அவர்களுக்கு முக்கிய இடம் சியமாகி விட்டது.

அன்னுமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு வசதியான மாளிகை கட்டி வருகிறார்கள் கல செளக்கரியங்களும் அமைக்கிறார்கள் இல்லம். அதில் கவி மணி தேரிக விளாகம் பிள்ளை அவர்கள் வந்து தங்கவேண்டும் அவர்கள் மாதொன்றும் செய்ய வேண்டுமென்றும். செய்ய வேண்டாம் என்பதே சிபந்தனை. இல்லத்தில் அவர்கள், தங்குகாரணமாக ஓளி விசிக்கொண்டிருக்க வேண்டியது. பல்கலைக் கழகத்துக்கு அது ஒரு தனிப் பெருமை.

இந்த விதமாகப் பாராட்டு விழு கூட்டத்தின் மூன்னிலையில் கவியனின் அரசூக்கு ராஜா ஸர் முத்தையச் செட்டியாரின் அழைப்பு வழங்கப்பட்டது.

சபையோர் தங்கள் ஆளுக்கத்தைப் பலத்த காடோடுத்தின் மூலம் தெரிவிதார்கள்.

தலைவர் சண்முகம் செட்டியார் அவர்கள் கவி மணிக்கு அரிய பொன்னுக் கோர்த்தி, தமிழ்ப் பண்பாட்டின் சின்னகளை உயர்த்த பாணியில் சேதுக்க வேண்டிய தாம்பாளம் ஒன்றையும் தம் நாட்டின் சார்பில் அளித்தார்கள்.

தமிழ் காட்டின் தனிப் பெரும் கையத் தமிழ் நாடு பக்கியுடன் பாராடு கிறது. தமிழகர்கும் தமிழருக்கும் காலம் பிறக்கிறது.

தமிழ் வாழ்க!
கவியனி வாழ்க!



யകிழ்ச்சீதும் புதுமையுடையது...
ஹிமாலயா புக்கை
டாய்லட் பெள்டரின்
குன்மையான பரிமளம்

நெர்த்தியான நிமிச்சாயா புக்கை தாய்
 எக்ஸ்பிளானாரியம் சிருத் டைய்லட்
 பெள்டர். இது வேச்சவையை ஏற்று
 விரைத, உயிர் குழங்கி தீர்த்து
 வெள்கையும் கூறும் அளிக்கி
 ரது. செதுப்பு இரண்மிழ்ச்சி
 தகும் மனச்சிபவிக்கும்
 பரிமளம் வெரு நேரம்
 நிருத்த நிர்ஜிர.
 உயிர்கள் குறைய
 விட்டும் திடுக்கூட
 வேற்கிறது.



இங்குமொடு ஹோஸ்டல் இராஸ்யிக்காப்பு.

அன்புப் பரிசு

எல்லார்வி

“ஏன் அம்மா, விளக்கு வைக்கிற கேரம் ஆகி விட்டாப் போவிருக்கே? மத்தியாவுமே வந்து விட்டேற்று போன அப்பாவை இன்னும் காணவில்லையே!” என்று கவுசியுடன் கேட்டாள் கண்ணம்மாள்.

“மழை நாளாளதால் கேரம் கொம்ப ஆகி விட்டாப்போலே தோன்றுகிறதே தவிர மணி காலுதாள் இருக்கும். பறினாலூ மைல் மாட்டு வண்டியிலேயே போய்த் திரும்பி வர வேணுமில்லே? ஆசீ; வருகிற கேரங்தான்” என்று மரகதம் கூறி வாய் முடிமுன் தொலைவிலிருக்கு வண்டிக் காலைகளின் கீழுத்திறுங்கள சுலங்கைச் சுத்தம் ‘கலி, கலி’ என்று கேட்டது. உற்றுக் கேட்ட இருவர் முகமூழ் பிரசார மடைத்தது. ஏததம் வரவரசு சமீபத்து வந்தது. துரிசான காலைகளான தால் விடுதிகும்பும் உற்சாகத்தில் கொடுப் பொழுதில் சுல்தாவிலிருக்கு ஒட்டபாக ஓடி வந்தன.

மரகதம் வாசற் பக்கம் வந்தாள். கண்ணம்மாளும் வந்தாள். மாடுகளின் முதுகிலே ‘கொட்டு’க் கொடுத்துவிட்டு முன் புத்தால் இறங்கினால் ராஜமாணிக்கம். அதே மயயும் பின்புறமாக இறங்கின ஆறுமுகத்தைக் கண்டதும் கண்ணம்மாளின் உள்ளும் எல்லையற்ற சுந்தோலத்தால் குதாகவித்தது.

விட்டின் பின் புறத்தில் உண்ணாட்டுக் கொட்டிலில் உதோ கேள்வி செய்து கொண்டிருக்குத் தின்னப்படல் வண்டி வந்து விட்டதை அறிந்து ஓட்டமாக ஓடி வந்தாள். வண்டியிலிருந்து மூட்டைகளைக் கொண்டு போய்க் கூடத்திலே வைத்து விட்டு வண்டி மாடுகளைப் பூட்டவிற்கு விடச் சென்றான்.

குடையைப் பிரித்துக் கையில் கே விடத்துக் கொண்டு, “மறுபடியும் பேரிய மழையாப் பிடிச்சுக்கும் போவிருக்கு. மாமா! தாந்தல் வழுக்கந்துக்குள்ளே கான் விட்டுக்குப் போய்க் கேருகிறேன்” என்று சினம்பினுள் ஆறுமுகம்.

“எல்லாம் போகலாம், தமிழி! மழை வந்தால் என்ன? வண்டியைக் கட்டிக் கிட்டுப் போனால் போகிறது” என்றான் ராஜமாணிக்கம்.

இருவரும் உள்ளே சென்று கூடத்தில் அம்பத்தார்கள். மரகதம் இருக்குஞ்கும் காப்பி தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள். ராஜமாணிக்கம் காட்பியை நன்றாக ரித்துக் குடித்தாள்.

“இந்தக் குளிருக்குச் சூடா இந்தக் காப்பி எத்தனை பக்குவமா இருக்கிறது. பார்த்தாயா?” என்றான் ராஜமாணிக்கம்.

“அது மாத்திரமா, வருகிற வழியிலே இரண்டு முழு கிளப்பிலேயுக்கான் சாபிப்பிட்டோம். வெறும் கெங்கி நீர் தன்னியாக இருக்கிறதே தவிர இப்படி இருக்க தான்? என்ன இருக்கதாலும் விட்டிலே.....” என்றான் ஆறுமுகம்.

“அது மெய்தான்” என்று கொல்லிக் கொண்டே வெற்றிலூச் சௌலை மென்ற வண்ணம் மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தான் ராஜமாணிக்கம். கூடத்தின் மறைகோடியில் மரகதமூழ், அவனுக்குப் பின் மூல் காமரா உன் கதவுகூலில் மறைவாகக் கண்ணம்மாலூழ் சின்று பார்த்தக் கொண்டிருக்கார்கள். பண்ணையாட்களுக்கால் துணிமணிகளையும் மற்றுச் சமான் களையும் மூட்டையிலிருக்கு எடுத்து ஒரு புறமாக வைத்துவிட்டு மற்றொரு சின்ன மூட்டையை அவிழ்த்தான் ராஜமாணிக்கம். அதில் வீட்டுக்கான ஜூவுளிகள் இருக்கான.

“இந்தா இதை எடுத்துக்கொண்டுபோ” என்று ராஜமாணிக்கம் குரல் கொடுத்ததும் மரகதம் வந்து புடையை, வேஷ்டி மூதலியவற்றை எடுத்துச் சென்றான். தாயும் மகனும் அவற்றைப் பாக்கவிட்டனர். ராஜமாணிக்கமூழ் ஆறுமுகம் விவசாய சம்பந்தமாக உதோ கவாரசிய மாயப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு மைல் தாரத்தில் உள்ள மனுசன் கொல்லி என்கிற சிராமத்தைச் சேர்ந்த வள் ஆறுமுக் கமராமத்திலும் இரண்டு வேலி சிலமிகுருது. ஆகவே அவர்களுக்குள் சாகுபடி சம்பந்தமாகப் பேசுவேண்டிய விஷயம் எவ்வளவோ உண்டு.

மரகதம் ஜூவுளிகளுடன் திரும்பி வந்த தைக் கண்டதும் ராஜமாணிக்கம் விள சாயப் பேச்சை கடுவிலே சிறுத்திக் கொண்டு, “என்னங்களேறா? ஜூவுளிகள் எப்படி? எல்லாம் மனச்சுக்குத் திருப்பந்தாக இருக்கிறதா? கண்ணம்மா என்ன சொல்லாது? பாவரடை, தாவணி எல்லாம் பிடிச்சிருக்காமா?” என்று சினமினான்.

“எல்லாம் நல்லாத்தான் இருக்கு.....”

“என்ன இழுத்தாப்பலே பேசுவே; மனச்சுக்கு உதாவது சமாதானக் குழந்தை வாக இருந்தால் கல்லா விட்டுச் சொல்லு காலைக்குக் கும்பகோணம் போகிறேன் வேணுமிங்கறதை வாக்கி வருகிறேன்.”

"ஒன்னுமில்லே.....போன தீபாவளி மின் போரெ தங்கச்சி...இல்லை பட்டுப் பாவாடை வேறுமிக்குது..."

"ஓ...அதுவா?..." என்று ஏதோ சொல்ல வாயேடுத்த ராஜமாணிக்கம் சற்று சிதானித்து, "தம்பியில்லே வாங்கி வர வேறும்?" என்று சொல்லிவிட்டு வேசாகச் சிரித்த வண்ணம் கடைக் கண்ணுல் ஆறுமுறைத்தைப் பார்த்தான். ஆறுமுகம் நாணமடைத் தெபண்ணைப் போலத் தமிழைக் கவித்து கொண்டான்.

"ஆமா. அதுக்கும் ஒரு கிழவஞ்சு வசமாகக் கிடைத்தால் தன்னுடே வாங்கி வரும்" என்று யாரும் சற்றும் எதிர்பாரா வண்ணம் வெடுக்கொன்று சொல்லி விட்டார் மரகதம். ராஜமாணிக்கத்தின் முகத்திலே அசுடு வழிக்கது. ஆனால் அவன் சம்ஹாரமாகச் சமரளித்துக் கொண்டு, "போட்டாயே ஒரு போடு!" என்று சொல்லிவிட்டுக் கடகடவேண்று சிரித்தான். ஆறு முகம் சிரித்தான். மரகதம் சிரித்தான். காமரா உள்ளே விருத்து கண்ணம்மானும் 'கணு' கென்று சிரித்து விட்டார்.

"நேரமாகிறது. நான் வருகிறேன், மாமா!" என்ற ஏழுந்தான் ஆறுமுகம். சின்னப் பயண ஏவி வேறு காணக்கூட வண்டியிலே பூட்டி ஆறுமுறைத்தைக் கொண்டு போய் மஞ்சள் கொல்க்கப்போலே விட்டு வரச் சொன்னுப் பாராஜமாணிக்கம். வண்டியிலே ஏறும்போது காமரா உன் ஜென்னப் பார்த்தான் ஆறுமுகம். அங்கே புன் முறவுவதுடன் காட்சி தந்தான் கண்ணம்மான். வண்டி புறப் பட்டுக் கொண்டது.

உள்ளே நிரும்பி வந்த ராஜமாணிக்கம் பொய்க் கோபத துடன், "உள்குப் புத்தி தித்தி இருக்கிறதா, மரகதமீ காரான் விட்டுப் பின்னாக் கெதிரே தந்தைப் பித்துன்னு உள்ருகிறேயே!" என்றார்.

"நான் புத்தா என்ன சொல்ல விட்டேனும்? எல்லாம் ஆர்த்த ரகசியங்கானே?" என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்துக் கொண்டே விட்டிதழுன் கென்றுள் மரகதம்.

ராஜமாணிக்கம் கணக்கு கொட்டை எடுத்து வைத்துக் கொண்டு செலவுகளைக்குறிக்க ஆரம்பித்தான். அவன் மனம் அதில் காடலில்லை. பல வரு

ஷங்கஞ்சுக்கு முன் கடைபொற்ற விஷயம் கீள் என்னமிட்டுக் களிப்பதிலே தன் முனைந்தது. மரகதமும் உள்ளே சென்ற சமையல் வேஸிலில் சுடுபட்டானே தயர் அவன் உள்ளனமும் அடிகாணமாக சம்பவம் களிலேதான்ஸயித்து விட்டது. அவனுக்கு உதவியாகச் சற்றுக் கரியம் செப்ப வந்த கண்ணம்மானோ தனது வகுங்கால வாழ்வைப் பற்றின பிரதமை ஓ, சூரியுரையாத ஒரு காந்தோடித்தடன் அர்த்தமின்றி அங்குமிங்கும் கடமாடிக் கொண்டிருந்தான்.

விவரமறியாத காலத்திலேயே பெற் குரை இழங்கு அனுகையாப் பிட்ட ராஜமாணிக்கம் சங்கங்களுக்குப் பெரிய கோயில் மூலம் காவல்காரனுக்கக் காலக் கள்ளி வங்கதான். கோயில் மணியம் குடு சாமிப் பின்னாக்கு அவன்மேல் பிரசார விகாரம். "பின்னை யென்றால் எல்லாம் பின்னையாகிவிடுமா? ராஜமாணிக்கத்தைப் போல உலகத்திலேயே கிடையாது. மரகிக்கம் என்றால் மாணிக்கந்தான்" என்று வாய்க்கு வாய் சொல்லுவார் குருசாமிப் பின்னை. மரகதம் அவகுடைய ஒரே அருமை மகன். அவன் ராஜமாணிக்கத்துக்குக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்கிற தீர்மானந்தை அவர் மனைவி பொன்னம்மானும் அங்கிரிக்க



விள்ளை; காரியும் யாருக்கும் அதில் சம்மதயில்லை. அவன் அனுதை, எழை என்று ஒரு நூல் பொள்ளும்யான். ரத்தினசாமிதான் மரகதந்தை மணக்க வென்டிய முறை உள்ளவன்; அவனை வேறு யாருக்கும் கட்டிக் கொடுக்கக் கூடாத என்றார் ஆரா. இங்கீலியில் திடீரென்ற என்மானுர் குருசாமி.

மரகதம் மணப்பறுவ முடைக்கான். ஆரார் பொள்ளும்மாளிடம் வந்து கெடு பிடி செப்பனர். எழை, அனுதை என்பதைத் தவிர ராஜாவினிக்கத்தின் குணம், கடவுடிக்கை என்னாம் பொள்ளும்மானுக்கு மிகவும் பிடித்திருந்தன. ரத்தினசாமியோ தாங்குணங்களே உருவானவன். ஆகவே பொள்ளும்மானுக்கு மரகதந்தை இரண்டு பேரில் யாருக்குக் கட்டிக் கொடுக்கவும் விருப்பமில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள வர்களோ மேதும் மேதும் அவனைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

குருசாமியின் பிரஸ்தாபத்தினால் மரகதம் ராஜாவினிக்கம் இருவர் உள்ளத்திலும் முனைத்தெழுந்த அங்குத்தெடி, காலக் கிரமத்திலே செழுமையுடன் வளர்ந்து தழைத்திருக்கிறது. ஆனால் பொள்ளும் மானும் மற்றுமுன்னவர்களும் அந்தச் செடியை வேற்காடு கொஞ்சதறிய முனைகளில் விடுகிறார்கள்.



முதல் ஸ்திரி:—ஒன் கணவன் கருமியார்சே, அவரிடமிருந்து எப்படி செலவுக்குப் பணம் வாங்கிக் கொள்ளுவிக்கும்?

இரண்டாவது ஸ்திரி:— நான் பிறந்தக்குத்துக்குப் போகப்போகி ஓரங்கள்தான் சொன்னால் பொறும். கடனே என் கணவர் ரயில் பிரயாணச் செலவுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து வருகிறோ!

தாழும் அவர்கள் அனவற்ற தயாத்திற்கு உள்ளானார்கள். “கடவுளே! இந்த ரத்தினசாமி எங்கேயாவது தொலைஞ்சு போகப்படாது! ராஜாவினிக்கத்துக்கு ஏதாவது புதையல் கிடைக்கப்படாதா!” என்றெல்லாம் சின்னக் குழங்கதையைப் போல வேண்டிய மரகதம்.

கோயில் காரியமாக ஒரு சமயம் வெளியூர் சென்று திரும்பின ராஜாவினிக்கம் சாலையோரத்தில் மயக்கமாய் விழுங்கு கிடங்க ஒரு மிஹவளைக் கண்டான். “யாரோ என்னவோ; மெக்கென்ன?” என்று போய்விடாமல் அருகில் சென்று மிஹவலுக்குத் தாக்கத்துக்குக் கொடுத்துக் கொப்பு தெளியசெய்து அவனைப் பற்றி விசாரித்தான். மிஹவன் ஓர் அனுதை என்று தெரித்தது. “அனுதைக்கு ஓர் அனுதை. என்னோடே வந்து என் குடிசை விடே இரு. தாத்தா” என்குன் ராஜாவினிக்கும். மிஹவலும் அதற்கிணங்கினான். கோயிலில் கிடைத்த பட்டைச் சொறு அந்த இருவருக்கும் தினசரி, ஆகாத்திற்குப் போதயானதாயிருக்கிறது. தீபாவளி சமயம் மிஹவன் ராஜாவினிக்கத்தினிடம் கொஞ்சம் பணம் கொடுத்து கல்வதாக வேஷ்டி, சட்டை எல்லாம் வர்க்கிக் கொள்ளச் சொன்னான். ராஜாவினிக்கம் பிரமித்தே போனான். பிச்சைக்காரன் மர திரி க் கேவலமாகச் சொன்னிய அந்தக் கிழவளிடம் பணம் ஏது என்று வியந்தான். வாய் விட்டுக் கேட்கவும் கேட்டு விட்டான்.

கிழவலுக்குப் புவிகம் அடை ஆர்தான். பணங்காரக் குடும்பத்திலே தோன்றியவன் தான். கொத்தெல்லாம் கடப்பன் பட்ட கடனில் போய்விடவே, காரில் அவனை ஏனென்று கேட்பாரில்லை. கப்பலேற் வெளியோடு சென்றான். பணத்துப்பன் திரும்பி வந்தான். அப்பொழுது உறவினர்களும், கண்பர்களும் குழங்கு கொண்டு அவனுக்கு ராஜோபாசாரம் செய்தனர். பணமெல்லாம் கரைந்தது. அவனைவு தான். அதன் பிறகு அவனை கவனிக்கவில்லை. மறுபடிடியும் வெளியூர் ஒசன்து திரும்பி வந்தான். பணங்காரனுக அல்ல. பக்கிரிக் கேவத்தில்தான். வீடு வீடாகச் சென்று தன்னாத வயதில் தங்களை ஆதரிக்க வேண்டுமென ஒங்கோருவர்டமும் கேட்டான். எல்லோரும் அவனை உள்ளே தழைய விடாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தன்னிக்கதவையடைத்தனர். அங்கீலியில் நான் ராஜாவினிக்கம் அவனைக் கண்டு அழைத்து வந்தது.

“இப்பவும்கூட என் கிட்டை கொஞ்சம் பணம் உண்டு. அதை நான் வெளிக்குக் காட்டிக் கொண்டால் நன்றி கேட்ட

துனங்கள் என்னைக் கோலை பண்ணவிப் போட்டு விட்டுப் பணத்தை எடுத்துக்கூட தான் பாடு படுவார்களே தவிர, என்னை வைத்துக் காப்பாற்றத் தனியை மாட்டார்கள். அதற்காகத்தான் இப்படி நாட்டெடுயாக வேசம் போட்டு அலைஞ்சேன். இந்த விலைக்கிரங்கி யாராவது உபகராம் பண்ணினால் அவன்க சிட்டே உண்மையைச் சொல்லதற்குண்டு இருக்கிறேன். நீதான் ரோம்ப நல்ல பிள்ளை.”

இழவன் கூறிய வரலாறு ராஜமாணிக் கத்தின் உள்ளத்திலே வருத்தத்தையும் சுத்தோஷத்தையும் கலந்து அளித்தது. இழவனின் மனம் கொணக் கூடாதேகள்ரு ஜவுளி எடுக்கப் பக்கத்திலுள்ள டவுதுக்குச் சென்றால். ரூயில்லே ஸ்டெட்டானில் ரத்தியசாமியையும் அவனது கூட்டாளியையும் கண்டான். அவர்கள் இவளைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே போனார்கள்.

“இந்தத் தடவை நம்கு சேவிலே கல்ல அதிருப்பத்துதான் தோறுது. என் தெரியுமா? ஏற்கெனவே சேங் திருக்கத் பணத்தோடே போன்னம்மா கொடுத்த இருபது ரூபாயும் சேர்க்கிறுக்கல்ல? பாவம், ஒரு மாசமாகப் பட்டுப் பாவாடை, பட்டுப் பாவாடைன்று உருபுப் போட்டதாம் அந்தப் பெண்ணும் மரகதம். திருப்புக்கையிலே சாலி கொடுத்த மாதிரி என் கிட்டே பணத்தைக் கொடுத்துப் பாவாடை தச்சுக்கிட்டு வரச் சொன்னு பொன்னம்மா. நம்ம பிரயாணம் கொடும் பிரயாணம் என்று அவன் கண்டானா? பட்டுப் பாவாடை, வரப் போகிறதென்று பரபரப்பாக இருக்கும் அந்தப் பொண்ணு. நாம் தீபாவளி பண்ணறக்குப் பட்டையாத் திலே கண குவியாக இருப்போம்.....”

இப்படிச் சொல்லியிட்டுக் கலை வென்று கைக்கத்தான் ரத்தியசாமி. அவனது எண்பதும் சேர்க்கு கிரித்தான். ராஜமாணிக்கத்தின் மனம் மிகவும் வருக்கிறத்து. பொன்னம்மாவின் அசட்டுத் தனத் தக்கு அங்கலாய்த்தான். மாசு தம் மாநாடு போகப் போவதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தான். மின்னல் போல ஒரு யோசனை அவன் மனத்தில் பளிச்சிட்டது. அதன்படிச் கடைக்குச் சென்று பட்டுத் துணி வாங்கி உத்தேசமான அளவில் பாவாடை கைத்து எடுத்துக் கொண்டு ஈருக்குச் சென்றால். “இதை ரத்தியசாமி கொடுக்கச் சொன்னான்” என்று பொன்னம்மாவிடம் கொடுத்தான். அவன் வேசில் நம்பவில்லை. ராஜமாணிக்கத்திற்கும் ரத்தியசாமிக்கும் ராசியில்லை என்பது அவனுக்குத் தேவியும். மரகதத் தைப் பொருந்த வரையில், அங்கு பாவாடையை அவன் கையால் கொண்டு வந்து கொடுத்ததில் அளவுடங்க கூட்டோ

உம். தட்டி இடுக்கு வழியே அவனைப் பார்த்துப் பார்த்து ஆண்டித்தான்.

முகத்தைத் தொங்கவிட்ட வண்ணம் இழவனிடம் போய்ப் பணம் என்னை தொலைந்து போய்விட்டது என்றால் ராஜமாணிக்கம். கிழவன் வேகப்பட்டவனு? “என்கே தொலைந்தது; எப்படித் தொலைந்தது?” என்றெல்லாம் ஆயிரம் கேள்வி கொ அடுக்கினான். போய் பேசியே பழக்க மில்லாத ராஜமாணிக்கம் கடக்கதை கடக்கவாறு கூறிவிட்டான். அப்பொழுதும் இழவன் கூம்பா விடவில்லை. “அந்தத் துங்டப் பயலின் காரியத்தை மறைத்து வைத்ததனால் அந்தப் போன்னுக்குத் தானே கஷ்டம்? அப்படிப் பட்டவன் கவுடியிலே தானே கடைசியிலே அந்தப் பெண்ணைத் தள்ளப் போருங்கி இல்லை நீ ரோம்ப நல்ல பிள்ளையாச்சுக்கண்ணு உண்க்குக் கட்டிக் கொடுத்து விடப் போகிறுக்களா?” என்று இரைங்கதான்.

“கந்தேகமில்லாமல். இந்த கூரை புரங்கு வர்தாறும் இனிமேல் எக்ஸித் தடுக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே அவர்களின் எந்தே வங்கு கண்ணால் போன்னம்மான்.

தீபாவளிப் பிள்ளையாங்களில் கொஞ்சம் கொடுத்து விட்டுப் போகவாமென்று வந்தவள் இழவனின் காரங்காமான பேச்சைக் கேட்டுத் திடைத்து கிட்டார். பிறகு விஷயம் விளங்கிவிட்டது.

“இதோ பார்த்தாயா, அம்மா! இதே பூராவெல்லாம் இந்தப் பிள்ளையாங்கா இருக்கும் தான். என்னமோ ஏழைப்பட்ட வழுக்குப் பெண்ணைக் கொடுக்கிறோமுட்டு எண்ணிப்பிடாதே!” என்று கூறித் தனது கந்தல் தனி மூட்டையை அவிந்ததுக் கொட்டினால் கிழவன். அதி விருந்த ரூபங்களைக் கண்டு ‘ஆ’ வெள்ளு வாயைப் பிள்ளைான் போன்னம்மான். பிறகு மரகதத்துக்கும் ராஜமாணிக்கத் துங்கும் கல்யாணம் கடக்கது. ஆர் மகாஜனங்கள் ஒரு முகமாய்ப் பொருகினார்கள். சிலபுலன்களும் விடுவாசதுமாய் ராஜமாணிக்கத்தில் வாழவு தழைத்தது.

* * *

பழைய சினிவுகளிலே மூழ்கிக் கிடக்க ராஜமாணிக்கம் திடைரென்று, “ஆயாம்; என் மரகதம்? அது நீலப் பாவாடையா; பச்சைப் பாவாடையா?” என்று கேட்டான்.


“அதையே தான் நாலும் கேட்க வாயெடுத்தேன்” என்றால் அவன்.

“சரியாப்போச்ச, போ” என்று சிரித் தாவன். பிறகு, தாயும் மகனும் சேர்ந்து கிரித்தார்கள்.

மறுஙாள் இரவு கும்பேணத்தி விருக்குத் திரும்பிய ராஜமாணிக்கத்திலிடம்

எதிர் கொண்டு சென்று, "என்னும் கிதீ நீங்க பாட்டுக்கு என்னவாவதும் சொல்லி வைக்கிறீங்க. அதை கேசந்தான்னு நம்பி விட்டது அந்த தமிழியும். இதைப் பாருங்க" என்றால் மரகதம். அவன் கைவீல் நீல வளைப் பட்டுப் பாவாடை பொன்ற தக்க வென்று மிக்கிறது. முகத்தில் புன்றுறவுதூட்சு தன் பொட்டையாதை அவிழ்த்தான் ராஜமாணிக்கம். அதிலும் அதை மாதிரி நீலப் பட்டுப் பாவாடை இருக்கது.

"இப்போ இதை என்ன செய்கிற தாம்?" என்றால் மரகதம்.
"செய்யற்றன்ன? பேசாமல் பொட்டு விடேல் கூ. ஒது போறக் கிட்டும் இரண்டு மாசங்கானே இருக்கு? சிச்சய தார்த்தத்துக்கு வச்குட்டாப் போறது" என்றால் ராஜமாணிக்கம். "சர்தான். வரமையடி வாழையாப் பட்டுப் பாவாடைப் பரிசுந்தான் போலிருக்கு!" என்று சிரித்தான் மரகதம். கண்ணம்மாளின் உன்னம் சுக்கிரதாக்கத்தால் பூரித்தது.



விட்ட மேறை

★

அவர் வேலை

இல வரச்சாக்கு முன்னர் வழிப்பாணக் கடத்தரவில் பாஸ் போட்ட இல்லாயில் இல்லாக வகுக்காத கடத்தாகக் கூடுதல் செய்யப்பட்டு ஒரு தென்னிடமில் இளம் பென் கங்களைப் போல்வில் ஸ்டெல்லில் காவிள் இருக்கும் போது ஒரு நின்காப் பேசின்காரர்களால் மாணப்பாக் செய்யப்பட்டதாக வெளிவந்த சோக் கேப்பிளை அங்கீகான் “கலி இல்லாக கடத்தம்” மூன்றாக அறிக்கிருப்பார்கள்.

இந்த இல்லாகப் பந்திரிகாகனில் இந்தியா விவரங்கள் இங்கு கண்ணத்தனமாகத் தொலை கணில் வகுது இல்லாகவில் வட எத்தனரவில் இறங்கும் தென்னிடுப்பாகனைப் பற்றி அடிக்கடி செய்தின் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லீட்செய்யாகக் கடத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடத்த இல்லாக வகுக்கப்பட்டு இருக்கின்றன. இல்லாருவுக்கிறவர்களில் பெரும்பாலோர் விவரமறியாத இளம் வாயில்கள். கொள்கிழவே பாசினங்கும்கடத்தாகத் தாங்கிய தாய்யார்களுக்கூடப் பிடிப்பட்டிருக்கின்றன.

இந்த அவை நிலை சென்னை அரசாங்கத்தின் கணத்தைப் பெறவேண்டிய தொகைகளும், மற்றும் எட்டுத்துள்ள போறுப்பு வரவுக்குத் தொகைகளும் கணத்தைப் பெறவேண்டிய தாரும். உள்ளூரில் இல்லாக வகுது இறங்கும் மக்களின் நிலை மிகவும் பரிசுபாரமாக இருக்கிறது. கொங்குக் குற்றவாரிகளைப் போவது மாட்டுவதையும், பிடிப்பட்ட இடங்களில் போவினாக்கிடும் மற்றும் இந்தியக்கள் மிகு துவேஷம் கொண்ட பிரதிட்டிமும் படிமுக இல்லாகக் கொண்டதாக மற்றும்.

இல்லாருவுகும் இவர்கள் வயிற்றுப்பிலைப் புகு வறுவின்றிக் கநியற்ற நிலையில் இந்த துணிக்கு விடுக்கிருக்கின்றன. என்றாலும் இவர்களும் மனிதவகுக்கத்தைக் கேள்வுவர்கள் தான்தீரியிக்கங்கள் அல்ல என்பது இங்கு பயராக உருப்படுகிறதின்மீ. கத்திரி காட்டுத்து தென்னிடமைப்படுவது அதைத் துக்க பராக் காட்டுக்கு இருக்கிறேனோம் மக்கள் படும் துயரம் பெறும் அவமானங்களும்.

இவர்கள் இங்கு வருவதற்குக் கில மூலிகையான காரணங்கள் இருக்கின்றன. சொக்க காட்டுத் தென்னிடமைப்பட்டது வயிற்றுப்புது குத்தமை என்று கருதும் இவர்களின் பயர், கணத்தனமாகத் தொண்டினில் ஆட்சீ ஏற்ற அதன் மூலம் பணம் கம்பாதிக்க முயலும் கிளின் மேசா வர்த்தகங்களுக்கு மாங்கேத இந்துதாரரில் இறங்குவதாகத் தெரிகிறது. மேலும் இல்லாகவில் இறங்கி விட்டால் எப்படியும் வேலை கிடைத்துக் கூப்பவராம்

என்று இவர்களுக்கு ஆகை வரச்சதைக் கூறப்படுவதாகும் தெரிகிறது. இந்த நிலை “பர்மீட்” வரச்சதை இல்லாகவிலிருக்கு இந்தியா சென்று விட்டுப் பின் இங்கு திரும்பி வர முயற்சி செய்வதிலென்றும் தெரிகிறது.

எனவே போறுப்பு வரவுக்கு தலைவர்கள் இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியமாகும். சட்ட விரோதமாக இல்லாகவில் குடும்பநிலைத்துறை என்றும் கண்ணப்படுவதும் கிடைக்காது என்பதையும் இல்லாகவில் வரவுக்கு திட்டமாட்டும் அதிகாரத்தை கடஞ்சிடவாடுகிறதென்பதையும் தொலை அறிக்கைகள் மூலம் பிரசாரம் செய்தல் வேண்டும். இந்தும் கண்ணத்தனமாக ஆட்சீக் கொண்டு சிற்றிக் கொண்டு வேண்டும். இல்லாகவில் பல காலம் வரித்திருக்கும் ‘பர்மீட்’ பெற முடியாமல் இந்தியா சென்று தயங்கும் மக்களுக்கு ஏதாவது வடிவிலைகளும் வறநுமையை மூலம் விட்டுப் பிரசாரத்தைக்கூட்டு வேற்ற வடிவத்தை விடுவதாக இல்லாக விட்டுவாய்கள் மீண்டும் இந்தியா எங்குக் கிடூப்பிவழுப்பு வேண்டிய ஏற்பாடுகளை இல்லாக்குவது இந்திய வறநுமையை மூலம் வேண்டும்.

இந்திய கடவுட்களைக் காலியமாகும் அவர்மாகவும் அடுத்துக் கொண்டப்படவிடிடும் காலங்களுக்கு என் பெரும் வகும் இந்த கட்ட வர்தாக் குடும்பநிலைத்துறை மீண்டும் இந்தியா கட்டுருப்புக் கொண்டு பெரும் அப சிற்றியை உண்டு கண்ணக் கூடும்.

மகுதை—கொழுப்பு

21-10-50 எம். எல். கால்தீன்

ஓ●ஓ

ஏட்வோ

சீமிப்தீக் கிசை இந்திய செடிபோ இயாகங்கள் ஏற்ற கடத்தப்படும் வானைக் கிளையங்களில் திருவங்கட்டபுரம் செடிபோ நிலையும் ஒன்று. அங்கு இப்போது அழுகு வகுக்கிற்கும் சில கடவுட்களைப் பற்றி என்கள் கேள்பிப்பட்டபோது என்னது தூக்கி வார்பி போட்டது. அதை நிலையத்திற்கும் ஆபிஸ் சிப்பாதிகள், (முஸ்லிம், கடபிக்கு, ஜக்கருப்பின்கூ, சி.டெ.ர் போறுப்பாளர் புதுமில்லார்கள்) வேண்டியும் குப்பாயும் அன்வதை விறத்திக் கூடி நோக்கான் போட்டுக் கொள்ள வேண்டுமென்றும், மேலும் அங்குள்ள கீழ்த்தர சிப்பாதிகளுக்குப் “கம்பீட்” கொல்லுதை விறத்திக் காரணம் கொண்டியுட்டதான். செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டு அழுகு வகுக்கிறப்பதாக அறிக்கொள்கிறேன். இதைப் பற்றி என்ன சொல்வது! கந்திரம் பெற்றும் அடிகமந்தனமா! எங்கும் விடேச பழக்கவழக் கங்கையாற்றிச் கடைச முறையை ஸ்தாபிக்கப் பிரயத்தனங்கள் கடைப்பெறும் இந்த வாய்த் தீய இப்படி விடேச வழக்கங்கள் கட்டாயப் படுத்திக் கூப்பானால் அத்தனைகள் வேண்டுக் கொண்ட நூற்றனமிற்குத் தீய ஆர். வெங்

தும் ஜிப்பாவும் அனிவதில் அத்தகை குறையுமென்ற எண்ணையில்லை; பல மத்திரி யார்களும் பெரிய உத்திபோகல்ந்தர்களும் நேரிய உடை தளிப்பதற்குக் கூலியில்லை. அப்படியிருக்க மேற்காறிய செடியோ நிலை அதிகாரிகளின் கொக்கம் நமது காட்டிய மின்சாரத்தையே அவற்றிப்பது போலவில்லை இருக்கிறது!

பால் இவ்வளவிலும் தபால்காரத்துக்கு ஒரு தனி உடை இருப்பது சென்றியலைத். இந்த கா உத்திபோகல்ந்தினைப் பார்த்த வட்ட இன்னுமேற்கு அறிய முடியும்; அறிய வேண்டிய து அவற்றியும்தான். ஆனால் செடியோ நிலை ஆயிர சிற்பங்களுக்கு மேற்காறிய நிலைப் பால் உடை உத்திப்பதற்குத் தவசு மற்று நிறும் அனுவீதியும்.

ஊர்கு எல்லாத்துறைக்கு முன் தபால் இவ்வா உத்திபோகல்து இரவுவு தமது குழாய்தா 'ஓட்ட' அனிவதில்லை பென்று அவ்வாறு என்குத்தத்தாகத் தபால் சிப்பங்கி என்கம் அதைக் குறித்து கடவுட்க்கைகள் எடுத்து ஏத்காரியம் அத்த விஷயத்தைத் தெரிய்கிக், ஏத்காரும் அத்த உத்திபோகல்து குழாய்தாவை ஓட்டு தமிழ்தாற்காக எண்டித்தது தலைநாற்றும், பாச்பதற்கு வெறுப்பாரின்வத எந்த உடை வையும் தாங்காம் என்றும் உத்தா எட்டார்கள். அப்படி யிருக்க இந்த செடியோ நிலை அதிகாரிகளுக்கு மட்டும் ஏனை இந்த மிருத் புதிது!

முருகன்பூர்
20-10-50

ஆர். சிவாராம்

○ ● ○

தடி ஏடுத்தவள்.....

தீர்த்தச் சில்லாவில் சிராமமும் கருருயல் வாத ஒரு அரிசு என் ஒரு காப்பி ஒட்டஸீஸ் கடத்தி வருகிறேன். ஜூன் வருடம் கூட்டு மூன்று மார்க்கெட்டும், என்ட்ரைஸ் கூடும் மலிக்கிறுக்க எவ்வாறு என் கடத்து ஒரு உதவி விற்பனை வரி அதிகாரி விறுமை செய்து என்கிடம் கணக்குஞர் கேட்டார். "நான் உடை சொற்பு வியாபாரம் கொட்டி மூன், கணக்குஞர் ஒன்றும் கிடையாது" என்று கொள்ளேன். ஆனால் அவர் அப்போறுது இருந்த நிலையை கறுக்கிக்கொய்க்



"இந்த வைக்கிளை வாய்க்கும் போது என்ன உடைந்தாறும் போட்டுத் தகுவதாகச் சொல்லும் யான்வா?"

"ஆமாம். இப்பொழுது என்ன உடைந்து விட்டது?"

"என் பற்றாக்கு நாறும் மூழு காறும் உடைந்து விட்டன!"

உத்திதாமர எனக்கு வரிபோட்டு விட்டார். அப்போறுதல்லாம் எனக்குத் தீவும் ஒன்றாக்கு கு. 30, 35 வியாபாரம் அனதால் உடை ஒரு விதயாக வரியையும் கட்டிக் கொள்ளு, ஒரு கணக்கும் மூழி வர்த்தும்.

நான்கென் கங்குக்கடைகள் மூடவும், கொலைகள் கொழியும் நிதிகளும், வேறு பைக்கி பல வாத உட்டான்கள் கவுக்கவும் என் வியாபாரம் படுத்த விட்டது. எமாள் கூம் ஒழுங்காக கிடைக்காததாக நாறும் தொழில்கள் குறைத்துக் கொண்டேன். ஒன்ற இரண்டு வருவங்களாக நந்தமாக வியாபாரமே இல்லை என்று கொள்ளுவேன். அதனால் சில காட்காக்கு மூன்பு அப்பொறுதின்றுத் திரு ஆயிரிடம் என் கணக்குவிளக்கடி, நான் காட்பப்பட்டு கட்டிய வரிப் பண்ணதைத் திரும்ப 'பௌக்ட்' கேட்டேன். அவரும் கேடிய வாது சில்லாவைக் கண்டு, கணக்கு என் 'ஓக்' கேப்து சரி கொள்ளி, என்ன வர்க்கொல்லி விட்டிப் போய் விட்டார். ஆனால் அதற்குள் அவர் மற்றாலும் போய்விட்டார். பின்பு வங்கால் எண்டுக்கு முதலாக வில்போட்டு வாய். அவரிடமும் என் கணக்குகளைக் காப்பினான். அவர் என் கணக்குகள் சரியில்லை என்றும் "என் உத்திதாம் உடைக்குப் பழ்விசேஷ பாரியம் மூழுப் பியாபாரம் கட்டின்றுக்கிறது" என்று கொள்ளி எண்கு ஒ. % கேட்டும் கொடுத்து விட்டார். நான் பலவிதமாக எடுத்து கொள்ளவும், அவர் ஒரே பிதுவாதமாகத் தான் பிதுத் தலுவுக்கு முன்னேற என்று பயக்கம் பொலவும் பகத்தை கட்டின்து கேட்கவாரா காத்து வாதம் பட்டதான் என் அவர்கள் மீட்டு ஒன்றும் போது வாது விட்டுப் போன்றுக்கூட ஆயிர் என் கணக்குவின் 'ஓக்' கேப்து சரி பார்த்து, நான் கட்டிய பண்ணதைத் திரும்ப என் அடைய வழி கேப்து விட்டுப் போயிருக்கும் பின்பு வங்கிக்கும் இவர் அவருக்கு எதிராக கடப்பதன் கருத்து என்கு விளங்கியில்லை. ஒரே அரசாங்கத்தின் கிடக்கு ஆயிர்களிலிருந்து ஒத்து காலப்புறாதார மூழு போது என்றும் போது வாது உதவுக்கூட வாதா! இப்படி ஒவ்வொரு ஆயிரம், ஒவ்வொரு உண்ணப் போக்குவர்த்தி கட்டுத் தலுவுது கொடுக்க வேண்டுமென்று கொண்டு வருடங்களுக்கு மூன்றாண்டுகள் கொண்டு வரும் குபார்க்குத்தான்.

18-10-50

ஆ. கண்ணன்

○ ● ○

போதுக்கொள்ள வேண்டும்!

பிரிக்கார், தொழிற்காலைகள், வியாபார விதாபாகங்கள், பேரிய கடைகள், தலிப்பட்டு ஆயிர்கள் இன்னும் பய காற்றில் உள்ளன. இவைகளுக்கு வேலைக்கு கூட்டுக் கொல்கிற்கிறோம். 'எந்த வேலைக்கு, எப்படிப்பட்டம், எத்தனை பேரைக் கொல்வது' என்று விளையாரம் சொல்கிறேன். ஒரு குறிப்பிட்ட வேலைக்கு முக்கியமாக அதுபவம் கேட்கப்படுகிறது. 'அதுபவம்' இல்லாதவர்களுக்கு அந்த வேலை கிடைப்பதில்லை. அதுபவம் மீக மீக அவன்

யாதான். ஆனால் எவ்வளமும், எவ்வளத் தொழில் ஆக்குமே ‘அறுவட முன்னவர்களே’ கேட்டால் என்றெ போவது? அதிலும் பந்து முதல் இருபது வருஷங்கள் வரை அறுவடவசாரிகள் தேவை என்றாக்கடி கோரப்படுகின்றன! சில சமயம், சர்க்கார் அவ்விதம் விழுப்பரம் செய்கிறார்கள்! ஒரு சில விழுப்பரங்களில் ‘விடையராஜ்’ என்கூட உத்தியோகல்தீர்களைக் கேட்கின்றனர் வேலைக்கு. ‘பேஸ்ளீ’ வார்ஸ் கிக் கோண்டிருக்கும் தாத்தாவை, சிக்கிம் இந்த உகாத்திலிருக்குத் திடுவிக்கூடத்தான் அவை உதவி புரிந்தன! ஒரு முறைம் அவர்கள் தமிழன் வயது காலத்தில் சொற்பு விடுவிதத் தக்கு வேலை செய்வார்கள் போதும்! அந்த முட்டில் வேலைக்கு அமர்ந்திக் கொல்லவீ கணக்கு வரவிடதானே!

இன்று கம்சென்னை மாகாணத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், படித்துப் பாஸ் கொய்து, கல்வி அறிவும், நிறுவனமும் கள்ள பல வாரிசர்கள் வேலை கிடைக்காமல் நின்டா டுக் கொண்டிருக்கின்றனர். என்னோருக்கும் மீத்தான் உத்திரவுதான் கிடைக்கிற விடும்!

மேலை தோற்றுவதைக் கண்டப் படும், கனமி, வயது போன்ற மூச்சியை தாழ்விடக்கான பூரணமாக இருத்தும், அதுபவம் காரணமாக மாற்றிரும், குறித்த வேலை கிடைக்க முடியும் என்று நினைவு கொண்டிருக்கிறார்கள். சில முறையில், ‘அதுபவம் வேண்டுமானால், அதுபவம்! பிறகு இங்கெல்லாமும் அதுபவமானால் வேண்டும் போன்றுக்கிடிறது’ என்று சுக்கடப்படுகிறார்கள். இது உண்ணமல்ல என்ற ஒரு முடிவினால்!

அனுபவத்தினுக்கான் நிறைய ஏற்பட முடியும் என்பதை வாலும் மறுக்கவில்லை; மறுக்கவும் முடியாது. வேலைக்கு அனுபவ சாளிகளைச் செட்டதீங் ஓர்க்கம் நிறையொக வேலை நடவடிக்கையைக் கூடும் என்பதுதான். ஆனால், கண்ணி அறியும், எனதையும் எனினில் கற்றுச் செய்வார்தாக்கடிய, பட்டத் தலைவர்கள் வரல் பர்க்கவிட்டம் நிறைய இல்லையா! என்பிரைகுமே அனுபவமுறை நிறையசாளிகளைச் செட்டால், இந்த வேலையற் ற நிறையசாளிகளுக்கு அனுபவம் எப்பொழுதுதான் ஏற்படுவது!

ஏதோல், நீதைத்தற்கேள்வாம் அஜுபவம் வேண்டும் என்ற கொள்கையைச் சிற்று விட்டுக் கொடுத்து, கல்வி, போக்கியதாமை உள்ள வாலிப்புக்கு, அஜுபவம் ஏற்படுத்த மேற்கூறிய ஸ்தாபனங்கள் முன் வரவேண்டும்.

ஒழிவதற்குச் சிற்தவாவது ஒத்தாசையும் ஏற்படும். இந்த அலுபவம் உண்டாக்கும் விஷயங்கள் ஏற்படும் சிற்ய வெட்டத்தை, கம் வாஸிப்பவர்கள் முன்னேற்றத்துக்காலவாவது, பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

Question 18

000

* சென்றினர் ஈடுகூத்துக்கும் !

**தூற்றுமலை சென்னையில் திருவிடகு கட்டு
ஏற்க சென்றதாக வி. இருப்புக்காரன்**

★ வட்ட மேலைப் பகுதி தென்காசியில் தொழிற்சாலை நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

கடத்தப்படும் ஹோட்டல்களிலும், கடத்தல்லும் மற்றும் செய்வதாகப் பத்திரிகை வாசிலாக அமர்த்தும். வடகாட்டைச் சேர்ந்த வர்கள் தேவன்குட்டைச் சுங்குடியிருந்து எப்பது அவர்கள் என்னம். வட இந்தி யாவில் வரிக்கும் தமிழர்களுக்கு, ஒன் தெவானித்தீவி அன்னவருக்கும் இவர்கள் கடத்தப்பிடிக்கும் கொள்ளுகிறார்கள், பலவித இண்ணங்கள் ஏற்படும் என்பதைச் சிறிதாவது இவர்கள் உணர்க்காகச் சொல்லின்றி.

பம்பையில் கடக குத் தென்னிச்சியைகள் வரித்து வருகிறார்கள். அறிதும் தமிழ்வெளி என்னிக்கை பெருகிக் கொண்டிட வேண்டிறது. ‘தாக்கவி’ என்றும் இடத்திற் வசிப்பை அணுவும் தமிழர்களே. ஏழைப் பாட்டாயிர மக்கள்தான் அங்கு அடைக்காக்க எண்ண படுதின்றனர். தென்னிட்டிலே உண்ண உணவின்றி, உடோக உடையின்றி, இருக்க இடமிக்க ஆணுடிப் பாடுத்தினால்தான் தந்தை வர்கள் பம்பாயில் அடங்கவே புதுதானர். இன்றும், வகுபுதென்கிட இருக்கின்றனர். இவர்கள், பஞ்சாபினர்களும், இயக்கிரி காமை கணிதும் மற்றும் பல இடங்களிலும் வேலைசெய்து வருகின்றனர். பஞ்சாபினர்கள் கொஞ்சத்தாரர்கள் பாடாட்டுக்கூடச் சேர்ந்த வர்கள்தான். தென்னிட்டைச் சோந்தவர்களில், ஆகையால் திராவிடக் கட்டிலின் கொள்கையாலும், இங்குள்ள பாட்டாயிர மக்களின் வெங்கலே உட்கூவத்து விடும் என்று தோற்றுகிறது. பம்பாயிலுள்ள எல்லாப் பற்றிக்கொண்டும், திராவிடக் கட்டிலில் இப்போகோடு வர்களும்பாகக் கண்டத் திடுக்கின்றன.

இங்கு பம்பாவிட்டு வாழும் தறிந்தன், இங்குள்ள மரப்படியைக்கூடதும், குஜராத்திலே ஆட்டலும் அல்லியோன்யமாக வாழ்ந்து வருகிறார்கள். டில்லி, கங்கத்தூர் முதலிய இடம் கண்ணும், சென்டல் பிரஸ் இன்றியே இருக்கும் வருகின்றனர். தென்னிந்தியப் பங்கு சென்னை மும், அங்குள்ள மக்களுடன் ஒந்து வரும் முடியும் என்பதை சீருபித்துக் காட்டி விருக்கிறோம்.

கத்திர இந்தியாவில், எவ்வகுக்கும் எங்கு வேண்டுமொன்றும் போகவேர, எங்கு வேண்டுமொன்றும் தங்கவே (இந்திய எழிக்குள்) எந்த சூலை வேண்டுமொன்றும் செய்வேலை நட்டம் அதுவிட அவ்விரைது. குத்தால் வட நட்டப்பார்கள் தென்னிடமியாவில் வந்து வியாபாரம் செய்வதோ அங்கு தங்குவதோ ஒரு வித்தியிலும் குற்றமாகச் சூ.

பாரத தேரம் முன்னேற வெள்ளுமென்கிறு, முதலாவதாக "எல்லோகும் ஒர் குழம், எல்லோகும் ஒர் திடைம்" என்ற கொள்கை பறவுவேண்டும். பாரதியின் மூர்யரின் கட்டியம் கூடப்படித்துத்தான் திருவேண்டும். 'சென்றதுவிர் எட்டுத்திடுக்கும்' என்று பாரதியர் அந்த அவந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியா சிறநாடுகளும் கூடும்.

માનુષય

Georg Fricker

புதித்துப் பாருங்கள்!

இலக்கை வளமும் தலைவரகழும்

[ஆசிரியர்: வாலியூர் க. சௌமாநாதரப் புலவர், திடைக்குமிடம்: ஸ்ரீ சண்முகாநாத அச்சகம், வன்னுப்பண்ணை, வாழ்ப்பாணம்.]

ஈழாட்டில் தமிழ்தாய் பலவித்தனிறை பொறிவற்ற விளக்குகிறார்கள். தமிழ்தநாயகர் கவியாளையினால் போற்றம் புலவர்கள் பலர் வாழ்ப்பாணத்தில் வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றி அதிகமாகத் தமிழ் காட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவித்தே.

வாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள தலை நிறங்க் குலவரும் கவிதைமான ஒரு பெரிய மாறாத் தமிழ் மக்களுக்கு மிகுஷ்சியுடன் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். ‘சென்ற ஜம்பது ஆண்டுகளாக அழுதனைய பாடல் எனோ அங்கிச் சொன்னிது வரும் செந்த மிழப் பாவளாபிப்’ வாலியூர் க. சௌமாநாதரப் புலவர் அவர்கள் பிரபஞ்சங்கள், பஞ்சாங்கள், புராணங்கள், தனிப் பாடங்கள், சிறவர் இலக்கியம் முதலிய தாங்களில் ஏற்க குறையும் பதினையில் தமிழப் பாடங்களை இதைத் தாடி விருக்கிறார்கள். அவற்றில் ஒரு சில பாடங்களைக் கொண்ட இந்தக் கால வர்த்தாப் படித்தால், இந்தப் பாலவர் பெருமானின் பெருமை என்கு குலவரும். இவ்வாலியூர் ஸ்ரீ சௌமாநாதரப் புலவர்



ஈசு தீவில் பெருகும் முக்கிய காலையில் ஓன்றுமிய மாலை கங்கையைப்பற்றி இப்புலவரின் வர்ணனையைக் கேளுங்கள்:—

ஸ்ரீ எந்தூரு மெப்பதியு முகம்

ஸ்ரீவான மாவழும் மாயழும் மாவும்

பூர்வ வன்யழும் போயழும் நாமில்

பூப்பாடும் பென்னைக்கும்

ஈழம்போடு சூரி

ஈராக ஒத்திது நினைக்க கனம்

பீடாட்டத் தாந்திரை நின்றுயை

அதற்கும் கூட விடுமிகு நாம்

பூரா தீவுமிகு நாதனை மக்கைப்

போபூது தீவுமிகு அநீக்கை போதும்.

கொஞ்சும் காலைக்குத் தாய்ப்பாணம்

போகும்போது வழிபில் உன்ன வைக்களின்

அதற்கும் புலவர் வள்ளிக்கிழுச், பாகுங்கள்! ஆம், என் கண்ணொத்தே சொன்னு வாத நோக்குதோர், கேளுங்கள்!

இந்த வேங்கை மீதாக சேங்கு தங்கி நாட்டு விழுத் தேவை இருந்த மிகும் எழுத்த பாகை இருந்த அடுதி விழுத்தே.

வாலியூர் புலவர் பெரியவர்; மூதிர்ச்ச வயினர்; ஆனால் “கிரிக்கக் கடாது” என்ற கட்சியைச் சால்ல. இவருடைய கைகள் கை அதைத் துற்றுக் காடுகளின் குருகுக் கட்டங்கைப்பற்றிக் கூறும்போது பொங்கி வெளியாகிறது:—

வன்னுவின் வொழிக்கெட்டு
ஏன் எடுத்த கூத்தனை
இந்தாகுக் கேட்டுப்போக
இரும்புங்க முகுங்குமோ!

இந்த நலைப் படித்தமிழர், இப்புல வகரப்போலவே கம்கும்,

“இலக்கங்களம் கொடு
கேவியேன் கேவியே
இநும்பாலே கேம்பாலே
கேம்பிட்ட கேவியே!..

எந்த சொல்ல தான் தமிழ்தாந்திரது.

இந்தகைய அருணம் மான தமிழ்க் காலை அலங்கு வாழ்ப்பாணத்து காலை சிரா மனியில் தமிழப் பங்குத் தம மாரியுமான திருச் சி. கணபதிப் பிள்ளை அவர்கள் அளித்தார், அழகுக்கு அழகு கெங்கு கெங்கு விளக்கு கிறது.

அந்தவைத் தீர்க்கம்

அந்தவைத் தீர்க்கம் மாதான கொள்கையை வேற பெற்றிடத்தான் வெளி பிடித்திருக்கிறார். அத்கொள்கையை வேற விளைவு முதல் ஸ்ரீ சங்கர், காலை விடுவானாக்கார் வகையில் பல மகங்கள் விவர்யானம் செப்புத் தீர்க்க வருமானத்திற்கிறுக்கார். அப்படி மிகுக் கார் அத் அந்தவைத் தீர்க்கங்கள் ஒரு சிற நல் மூலம் செப்புதென்றால் அது பிரமாநாயக காரியம்தானே? பெற்றிடக்கொண்டு வைத்த மகங்களையும் கொதையையும் பிரமாநாயகங்கள் கொண்டு ஆசிரியர் இந்தூவில் அந்தவை தீர்க்கம் செப்பிடிருக்கிறார்.

பெற்றியை: கெ. சௌமா கிருஷ்ணன், 21, அமைச்சராய் கேவிய் தெரு, மதுரை: மீண்: அடு 6.

கும்பர் குரும் குருபி

டி.கே.சி.

312. என்ன என்ன விளையப் போகிறதோ !

ராவணனுடுத்திரன் அதிகாயன் மகா வீரன். போரில் இறந்து பட்டார்.

அதிகாயனது தாய் தானமாலை துயரத்தில் அறிவு தடுமாறியவளாய் ராவணன் முன் வந்து ஏப்படி யெப்படி எல்லாமோ புலம்புகிறான்.

“இந்திரனாலும் வெல்ல முடியாத அதிகாயனைப் பெற்றேன் என்றல்லவா என்னைப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அவனை அல்லவா ஒன்றுக்கும் உதவாத மனுகங்களுடைய அம்புக்கு இரையாக்கி விட்டாய்” என்று ராவணனை சிகித்திக் கிறான்—எல்லாம் துயர வெறிகாரணமாக.

* * *

பகையாளிகள் ராவண ஞாக்கு உண் டென்று யாரும் என்னையிடில்லை. பெண்பாலான தானமாலையா என்னை மிருப்பான்! ‘என்கேயோ இருந்து பகையாளிகள் வந்து விட்டார்களோ’ என்று திகைக்கிறான்.

* * *

“இட்ச குமாரன் (அக்கன்) முன்னமேயே இறந்து போனான். இப்போது அதிகாயன் இறந்தான். இந்த விதமாக மக்கள் எல்லாரும் மாண்டார்கள். மிச்சம் இருக்கிறவன் மண்டோதரி மகன் இந்திரஜித்து தானே.

“ஓ! ராவணே சுவரனே! பகையாளிகள், தீர்ந்தபாடாக இல்லையே.”

அக்கன் உறைந்தான்,
அதிகாயன் தாங்கூறந்தான்,
மக்க திறந்துள்ளார்
ஏன்றாரும் விட்டார்,

மக்களிலில் நன்றுள்ளான்
மண்டோ நம்மகனே!

நிக்கு விஷயம்

இவீருக்கால்ச் செய்யாயோ!

[அக்கன் உறைந்தான்: அட்ச குமாரன் இறந்தான்; அதிகாயன் தாங்கூறந்தான்; அதிகாயனைப் பெற்றை போறான்; மக்க திறந்துள்ளார்கள் ஏன்றாரும் விட்டார்கள்; அப்படிய பெரும் விரங்களை மக்கள் ஏன்றாரும் இறந்து போல் விட்டார்கள்; மக்களிலில் நன்றுள்ள மண்டோதரை மகனே; மக்களில் மிச்சமால் இருக்கிறவன் மண்டோதரை மகனை இந்திரஜித்து ஒருவன் தானே; நிக்கு விஷயம் இவீருக்கால் செய்யாயோ; முன்னாக தடவை நிக்கு விஷயம் செய்து பகவாங்களே இங்கேயென்று



பிச்சச் போடவந்தவர் :—என்னப்படா!
முன்று சொம்பும், ஒரு பெரிய பையும் எடுத்துக் கொண்டு வருகிறோய்,
அங்குவாலி வேடுமா உணக்கு அடிகிலைக்கிறது?

பிச்சச்சங்காந :—ஹாம்! அதை வரம் ஒன்றும் இல்லைக்க. முதல் சொம்பிலே அரிசி, இரண்டாவது சொம்பிலே சௌதுமை, அப்புறம் ஒன்றிலே சேஷம், பெரிய பையிலே கம்பும் வாய்கிக் கொள்ளதற்காக கைந்திருக்கிறேன்!



சிறு சௌகர்க்க வந்தவர் :— சாமிப் பண்டிதர் கஷ்ட நியாரண நிதிக்குத் தாங்கள் சுதாவது கொடுக்கவேண்டும்!

அவர் :— வேறு ஆன் அகப்பட விட்டிவோயா, உயக்கு? என்னிடமே வந்து விட்டிவோ! நான்றானே கவாயி அந்தப் பண்டிதர்!

ஈடுபாலு. இப்பொது மதுபடியும் குத்தது விட்டிடையும் படைவர்கள். அவர்களும் ஒழிக்க இங்கெலுக திக்கு விஜயம் செய்ய விட்டனரா!

நீடிபு :— செய்யும் மக்களுக்கு தூயாக்கினுமே என் மகன், என்ற குத்தது விட்டிடைகள் கஷ்டத்துப் போதிய தூயாக்கின் மதுபடியாகவே ‘திக்கு விஜயம் செய்ய விட்டனரா’ என்ற தூயாக்கின் குத்தது கேட்கிறேன். ஆயா ஓய்த் திப்படி செய்கிறேன் செய்யும் ஒரு மரத்தையோ!]

* * *

‘திக்கு விஜயம் செய்ய மாட்டாயா?’ என்று நயந்து கேட்ட தான் மாலையின் மனக வேறுக்கு பக்கமாகத் திரும்பிச் சொல்லுகிறது.

அத்தனை புஸ்பலுக்கும் ராவனன் ஒரு வார்த்தைகட்டச் சொல்லாமல் மௌனமாய் அப்படியே நிற்கிறான்.

கேட்கிறுள் தானமாலை :

“எதைச் சிந்தித்துக் கொண்டு இப்படி மௌனமாய் இருக்கிறுய்?

“பூமாலை குடிய வேலோடு போர் செய்யும் வீராதி வீரர் இந்து போன்றுகள் என்று சொல்லுகிறார்கள். அது வெறும் பேச்சு. அவர்களைக் கூவி அழை! வந்து விடுவார்கள்!”

சுதாயா சிந்தித்து

இருக்கின்றும்! என்னிறத்த
கோதைதூர் வேறாக்க
பட்டாரைக் குவையா!

தயர வெறியில் இந்தவர்களை,
இந்தவர்கள் என்று என்ன ந் தோன்றவில்லை. “அவர்களைக் கூவி அழையேன்” என்று புலம்புகிறான்.

உடனே தெளிவும் வந்து விடுகிறது. இந்தவர்களைக் கூவி அழைத்து என்ன பிரயோசனம் என்பதாக.

அடுத்தாற் போல்ப் பெண்களுக்குரிய ஆங்காரம் பிறக்கிறது.

சுதாயா சிந்தித்து

இருக்கின்றும்! என்னிறத்த
கோதைதூர் வேறாக்க
பட்டாரைக் குவையா!

பேதாயாக் காயம்

மிட்டதார் மிழைப்பாரோ;

சுதாயாக் குத்தும்

வகுவ சிலவேயா!

[சுதாயா சிந்தித்திருக்கின்று : சூம்பா என்னாற்றுவார் போதை பக்காவி போதை மாக இருக்கின்று : என்னாற்றை போதையை வேறாக்கச் சொல்கிறை குடிய வெள்ள-ஏதிய என் கீற்றை அந்த மாகங் மிகவும் இருக்க வேண் விட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி இருக்க வேறாக்கன். கூவி அழை, அதை விடுவாக்கார் (தயார் வெறியில்கொல்க்க மேற் கொல்க்க) பேதாயாக் காயம் மிட்டதார் மிழைப்பாரோ : அதை வெட்டாக கொல்க்கப் பைத்தியம் கொல்க்கவாக்கள் மிழைப்பதுங்டா; சுதாயாக் குத்தும் வகுவ சிலவேயா : அந்த சுதாயாக வகுக்குடிய கேட்டு குத்தும் என்னாற்றுவார்]

தானமாலையின் உள்ளம் எப்படி யெல்லாமோ மாறி மாறி வேறான களுக்கு உள்ளாகிறது. அந்த உள்ளத் தின் மூலமாக அவளையே கேள்விப் பார்க்கிறோம்.

வெறுள்ளும் கூற தேவையில்லை



சிறந்த மிஸ்கோத்து


மிர்ட்டான்யா



என அமுக்குப்படித்த கீர்தி தங்குவினாவிக்காதது
யேவிருக்கிறது. ஆனால் உண்மையில்

இந்த கைகள்
மதைந்திருக்கும் அபாயத்தை
இறுகப்பிடித்துக்
கொண்டிருக்கின்றன!

-அமுக்கிலிருக்கும் கண்ணுக்குப்புவைப்பாடு
விருமிகளில் அபாயமிக்கிறது



லைப்பாயினால் அடிக்கடி சூழுவங்கள்
லைப்பாய் சோப்

அழுக்கிலிருக்கும்

சிருமிகளிலிருந்து
உங்களைக்காப்பாற்றுகிறது!



L-140-50 TM



துண் தீர்ந்தது!

திருஞகரமன்

“மட்டும், கீஸ்க் இப்படி சமாந்த போசி யு என்றால் அதை என்னும் கம்பவெழுதிய ஸ்கூலே! முன்று வகுலமாக்குவிற்கும், ஒரு மாவுது எங்கிட்ட ஒரு வாந்தை சொல்லும்து உதானம்யா!”

“அங்கேரே அவன் ஜாக்கிராத பாசி கிட்டான்! தந்தேசிக் கிட்ட வாய் ப்ரூபாதிங்க. விட்டுங்களே, சோச்சு என்ன் து தென் சொட்டறதபோகி சொட்டிட்டே சிருக்கான். எனும் அதைப் பூச்சுக் கிட்டுத்.”

“நானும் சென்கை சென்கைப் பாக்கிரேன், யா. எனக்கு ஆறுமாட்டுக்குது. சீக்கன் இப்போன்று, அன்னி சொல்லக் கூதான்! இப்போல், உங்க தமிழ்யோது கால்வகி கூதான்! எங்கிட்ட இப்போத பீர்க்கை அந்தக் கால்ப்பயியெலை விழுங் கூடிய உங்கஞ்சுக்கெல்லாம்! இந்த அட்டா கூடுவே குழி நாவை குபாய்து சொன்னுதே பிரத்துக்குனியோவது கம்புவானு! இந்த பியே பிரத்த குழுதை கம்புமா! அவ்வுக்கால் குபாய் ஒரு குபாய் என்று வித்த பாடித் துறி அஞ்சு குபாய்க்குக் குறைஞ்சுத்தூத்துக்கொட்டா! ஒகைப்படாவு இருபத்தியாரிய குபாயைத் தாக்கிக் கொடுத்திட்டும் னை. என்னட, முங்கொப்பிள்ளை தெரித்தவள் ஒருத்தான் சொல்கிறேன், பாரையுது கவுக்கு கீட்டுக் கொடுத்திட்டும்து பாசிக் கேவண்டாயா! இதெங்க பச்சைப் பாக்கி சமாற்கிறுப் போவல்ல இருக்கு! கூனி, எங்கிட உங்கஞ்சுக்கும் ஒரு வாந்தை சொல்லும்து உதானம்யா!” என்று ஆறுமாட்டாயாக்கால் குழுஷ்டு, கூலில் சாப்க்கு கொண்டிருக்கு மீனுட்சி அக்கூப் பாந்தார் உதானமீசிக.

“கீபோட்டிக்கு வகுக்கிட்டா, குழி நாவை பாய்க்குவாங்க முடியுமா! அதான் கொல்லே. ஆந்தா புட்டை கொடுத்தா, அப்பன் தீரை கொடுத்தான்து சொல்லும்கூற சியை நானும் இந்த குழுக்கு கிடைத். இந்தை நீர் மீதிவெல்லாம் முட்டிக் கொடுத்திட்டுத்” என்று கொல்க் கொங்கிட நெங்கூட்டையை அடைத்துக் காண்டு வந்த அழுகையை அடைக் குடியமல் உங்களே போய் கிட்டான் அவன்.

உதானமீசிக் கல்லாப்பு சுமைக்கு போய் கிட்டார். கட்டிலில் படுத் தக் கொடுத்திருக்கு கீந்தர தேசிக் கண்ணிலிருக்கு கருவென்று கீழ்க்கண்டது.

“நானம், சிவத்தை வித்திரைப் பாங்குப் பணத்தையும் எடுத்தேன். அவை கூடா எடுத்து அவன் கவுயிலே கொடுத்திட்டேன். காலரை சருபாய்க்கு அவன் மேலே கணவிக்குத் தது. கம்யா ஆத்திலே போடுகிறோ போட்டுட்டேன். இன்னிக்குத்தான் அவன் இரண்டாவது மலுவங்களிலே இந்தக் கேள்வியைப் போட-

குக்கிளுப். அவனும் யார் கிட்டவாவது சொல்லித் தீந்துத் தானே ஆகலூம்! திப்போது சொன்னதைத் தவிர வேறு ஒரு பிராணியிடறும் அவன் சொன்ன தில்லி. அவனுடே தாங்க மாட்டாம் சென்னில் கிட்டான். என்னுலே ஏந்தனை போய் கூக்கிறுக்கு பாரு. என் சம்சாரம் போயிட்டுப் போருங்கு வச்சுக்குவும் என்ன தமிப்பி, அவன் சம்சாரம், அவன் பிள்ளைக் குடிகள்—ஒருத்தைக் கவுக்காமெ குடும்பத் தக்குப் பெரியவன்து ஒரு சிகிசை எங்களை தாம் பயிரைக் கடுத்திக்கொண்டுமே அவ்வளவும் சென்று, எவ்வாந்தையும் அழிக்கப்பிட்டேன். ஆனு இந்தக் குடும்பத்திலே ஒருத்த சாவுது ‘இப்படி சென்றிப்பிட்டியே’ என்று என்னச் இன்றும் ஒரு வாந்தை கேட்ட தில்லி. அதுவரங்கும் என்ற கொடுத்துவது வந்தான். ஆனால் நாளைக்கு நான் தெய்வத் தக்குப் பதில் சொல்லித்தானே ஆகலூம்! நானும் சென்கை சென்கைப் பாக்கிரேன், இன்னைவு முட்டாளை இருக்க முடியுமா ஒரு மலுவங்கள் என்று. எனக்கு எப்படி எந்துக் கல்லா குபாயைத் தாங்கிக் கொடுத்தேன்து புரியவே இல்லை. சொல்குப் பொடி போட்டு மயில்கி பிட்டானு! அங்கு வேலைக்காரர்கள் தான் கம்பு புதிகையைக் கெடுத்துக் கீழ்திலே இருந்துக் கொண்டு போய்விட்டானு! ஒன்று ஆருமே புரியவில்லை” என்று பிரமித்துப் போய்க் காப்க்கு விட்டார் கீந்தர தேசிக்.

உதானமீசிக் கீழே கீட்க எதாரிக் கட்டி கிழுத்து ஒவ்வொரு எதாராக எடுத்த வாசித் தல் பார்த்தாரி. ஒச்சிவாயுத ராமதாஸ் கூபுலின் பேயரைக் காணவில்லை. ‘பணம் வந்தது. வந்தனம். சிகிரிம் எனவாம் எழுதி முடிக்க ஏற்பாடு கெய்த விழுவோம்!’ ‘பணம் வந்துக் கொண்டுமே’ இல்லை ஒரு வாரம் அல்லது இரண்டு வாராதில் ராமாந்தை எழுதி நீல்ஸ்ட் கெப்பு விடவான்! என்று மொட்டையாகத் தொகையைக் கடக் குறைப் பிடாமல், கண்டிலில் ‘இப்படிக்கு, கந்தகாமி’ என்று வட்டங்கள் முடிக்கிறுக்கின. ஒவ்வொரு எதாரியிலும் மேலே மயிலாப்பூச் என்று கண்டிக்குத்தது. விவரம் இல்லை. இந்தக் கந்தகாமி யார்! கந்தாயி என்று பாராவது ஒரு ஆங்கள்க்கையாகவை இருக்கிறானு என்று நீண் தேசிகருக்குச் சுக்கெடு எழுத்து,



துக்கட் கலெக்டர்:—ஏன் அப்பா! இப்படி துக்கட் வாய்காமல் வந்து என்னை பிரயாணின் வாய்சித் தொலைவிலூம்?

பிரயாணி:—என்னாம் உங்களைப் போற்ற உத்தியோகஸ்தாங்களின் தன்மைக்காகத்தான்! என்னோரும் துக்கட் வாய்சிக் கொன்டு வருவது என்று சற்பட்டால், உங்கள் உத்தியோகத்துக்கு துக்கட் கொடுத்து விடமாட்டார்களா?

இந்தக் கந்தையில் பார் என்பது கடவுள்குற் தான் தெரியும். அவருக்கீடு தெரியாமலும் இருக்கவாம். அந்த மாதிரி ஒரு ஆசையையே அவர் படைக்கால் இருக்கிறார்கள்! ஆகவே ராமதாஸ் காடுவிலைக் கேட்டால்தான் தெரியும். ராமதாஸ் காடுவிலைக் கேட்டிட்டால், இரண்டு மாதங்கள் தலையாறுவாக ஏற்றுக் கொள்ள திடுகிறோம். அவன் போன்றபடியைக் கேட்டால் ‘எனக்குத் தெரியாது’ என்ற பதிலாக தவிர வேறொரு ஒன்றும் கிடைக்கல்லோம்.

இப்படிக் கூறுப்பு மூப்பதிரியான்டு கடிதம் கூறினாலும் மாறி மாறிப் பார்த்திகள். இருபுத்துக்காலாயிரம் வருடங்கள் கொண்ட கலெக்டர் அதில் கண்ணில்லை. பொத்தாமல் பணம் பணம் என்றால் என்றிருக்கத். தப்பிக் கவற்றாவது ‘ராமதாஸ் காடுவிலை பெற்றுக் கொண்டேன்’ என்று ஒரு கடித்தினாலும் என்றிருக்கக் கூடிரது! தமிழ்திரும் பித்தத் தட்டத்திற்குக் காட்டி வேல்லுமோ! காட்டினை வைத்துக் கொண்டுதான் கொலு கேல்ய வேல்லுமென்று கொல்கிற சட்டத்திற்கு எப்படிப் பதில் கொல்வது! கதன்தெரிசீல் திடைத்தார், என்னவை அழாக உயர்த்தி மிகுகிறார்கள் என்று.

ஏன் தவறுமல் விட்டு வாசனை பார்க்க கொடுத்துக் கொண்டிருக்கிற ராமதாஸ் இரண்டு மாதங்கள் மறைந்து விட்டார். அதிலேயே ஒக்கம் பித்தத் தட்டத் தீரை தேரிக்கூட்டு. பணம் போன்றிட்டது, ஒன்றும் தொழில்து விட்டது என்ற அதிக்கீலில் அவர் விழுது விட்டார்; படித்தத் தீரைக்கிறார். இரும்பி வராது என்று வேறு கொண்டிட்டால் ஆசு பிழைப்பது தீரையும். கதன் தேரிக்கூட்டு இன்னது கேள்வது என்று தெரியவில்லை.

வெகு ராமிகள் இருவரும் ஒன்றும் ஒர் விளை. கண்ணிலில் “மாரா, போன்றீர் எழுதிவிச்சு அங் போவே வாரங்கு சிலப்பி தான் அகதூம். நீங்க கண்ணப்படா இருங்கள் என் பார்த்துக் கொள்கிறேன். கொஞ்ச முன்னுட் கொள்கிறீர்தா இவ்வளவுக்கு வாராது போன்றது; கடத்த போக மாரா கைப் பற்றிப் போய்க் கிறுங்க.”

“அதையியல் என்னப்பா? எனக்கு ஒரு நூல் அகையில்லை, கொத்தைக் காப்பாத்தில் வேலூமேன்று. என் கொத்தினுடே இன்னை தீவன் திருப்பி வடைஞ்சு, காலோதாவமடை சூர் என்றால் அதுவே எனக்குத் திருப்பு ஆக இது முழுக்கால என் கொக்கு! தம் இருக்கிறார்கள். அவன் பெயில் ஆக்கார். என் வார்த்தைக்கு இரண்டு கொள்வ மாட்டால் அவன் நின்றதான்தான் எனக்கு ஆம் மாட்டால் என்கிறது.”

“கம்யா அதை நின்றக்கிட்டு கொந்த காலின்க. கம்ய வைவிலே என்ன இருக்கு?... என் விரும்.”

“ஏரி அப்பா, என்னத்துக்கும் வலுவு எயாறின் இருக்குத் துவுமையும் கீ. என்ன கம்பாயல் போன்றும் அங்கைள் என்னை கரியானபடி தங்கத்துவிட்டார். உங்கிடிலே பேசுமிருந்துகே கெரிது எனக்கு.”

“அப்படி என்னாம் கொல்வார்த்தீக, மாய என்னோர் எவ்வகையானது. கம்ய கேயவிலே என்ன இருக்கு? என் வகுப்பின்.”

“கரி.”

* * *

காஷ்டர் தேரிகை குஞ்சத்தைப் பார்த்த கொண்டு உட்கொள்கிறார்தார். அந்த மயன் கிற வேளை. தொலைவிலிருங்கு மாதா கொய வைவில்லை ஒரை கவ்வியாக மிக்குத் தங் கொண்டிருக்கது. முற்றத்துக்கு போவே ஒரு ஒரு கால்திரம் புள்ளத்துப் பளிச்சிட்டு கொண்டிருக்கது.

அவகுடைய படிப்பு, விவைகம், அறிவு மூலம் கொந்த விளையநிலை பயிரிட்டாது அவகுக்கு வியப்பை அளித்தா

வது ஏற்பட அறிந்து. கால சிந்தா தத்தில் கூர வேணவர். ராமாரம் பாரும்பிற்காலம் மூந்து ஸ்தாபி பேசும் அர்சாரம் பிரிந்துவாய்க் கல்புரவுக்கு ஜூ பித்ததால் போவல் பேசி காதாமல் போய்கூடும். அவர்கள் தமிழ்க் கல்வெட்டுக் குருவும் போன்றாட்டுத் தாாராகல், கொதுப் பிஸிமீன்கள், எனவ என் பாக்தைல் எவ்வ அவகுடைய வேலைகளை நடத்த வேண்ணாயாக இருக்கும். தமிழ்த்திலிருங், இழை தவறுவதை என்ற கொறவு புத்தியாக அகுக்குப் பெரிவை என்ற ஸ்தாபத்தை கொடுத்து அவனுப் போற்ற வகுக்காலம் கொண்டும் கொத்து கால்திரம் இருந்து அகுக்கு. மூற்றுவதற்கு. இயாரத்தானு பார்த்தன் ராமதாஸ் எடுப்பு!

ராமதாஸாக்கும் அவகுக்கும் கெருக்கமை கிடைக்க இருக்கிறதே இல்லை. அப்பாமல்கை,

என அந்த ஜபானியர் ஆகுயிரம் பேரவும் வருக்குத் தெரியும். ஆகுக்குப் பெரிபவர் ஸ்ரு எஃவோரும் அவருக்குக் கும்பிடு போடு து வழங்கம். அந்த மாதிரி ஆக்களில் ஒரு சீதாங் ராமதாஸ்.

என்னவோ திடெரூஷூ ஒரு காணக்கு அவன் வரைத் தொற்றிக்கொண்டு விட்டான்.

ஒரு நாள் இதே மாதிரி அந்த மங்குசிர ஸ்ரு, வாசல் தின்னோயில் கட்டைக்குத் தே ராம்பைச் சௌகாத்தாக்கொண்டு சிதை ராகாத் தாக் தொக்காங்குகுள் மனையை செங்கு செங்குத்தூதர் அவர். ராமதாஸ் வாசலில் பாப் கொங்குத்தூதர். வெரு காளா வளைப் பார்க்கவில்லை அவர்.

"என்ன, ஜூயா ராமதாஸ், செள்கியவரா? இன், என்னவிலை காலையும்!" என்று ஏன் அவனைக் கப்பிட்டார்.

"காலையும் என்னும்?" என்று செருப்பை சுவியையே கூற்றியிட்டு வந்து கட்டுக்கொண்டான்.

"சொல்கியதானாலே?"

"சொல்கியதாலும்,"

"சுவுக்க மரம் எப்படி விற்குது இப்ப?"

"சுவுக்க மரமா? நன் கடையை எடுத்து வருகிறோம் :குப்பேரூதே!"

"கடையை எடுத்து விட்டாரா? எனக்குத் தியவே தெரியாதே, என்னா?"

"ஒன்றும் புஞ்சியமில்லைக். பாடு விடி, பாங்கு குறைக்கல்."

"உம்மை கம்மா இருக்க முடியாதேயா, டையை எடுத்திட்டு என்ன பக்கநூலிற்கீ?"

"உதே வமிளுன் வியாபாரம் மாதிரி செப்பது செங்குத்தூதர். ஸிலம் கிளம் முடிச்சீக்க ஏடுகிறேன், ரதாவது தரகு வகுதுன்னு."

"பாடு குறை, பாங்கநூலிற்கீ."

"உ. அப்படி ராணும் கொத்தி கிண்ணிட மூங் க. தா வயிற்றுக் கொதும்."

"அட வகுக்கு கு காலு தாகு டத்தால் போ ம, ஜூயா!"

"அது சி.""

"ஒரு மாசும் வகுக்காலும் பாது கு மாலும் கம்பா அந்திக்க கீம்?"

"அது சில்லை."

"நாம் இருந்து வங்குகிட, ஆயிரம் கூடாயிரம் அப்பட?"

"உ. ஆயிரந் தூப்போனான்

ஒக் குப்படி இருக்கின்றேன்? அந்த மாதிரி வாஸ் கிழவு காலு வீடு வாங்கிப் போட்டுடையத் தேவே! ஏதே இப்ப ஒரு காலை 'ஏங்கள்' வகுது. அந்த மகராஜாக் கொடுக்குத் தொகிருக்க வருகின்றேன்! அவன் வாங்கிலும் கம்க்குப் பெரிசா எங்கொவது என்னிலை காணலாம். அப் படிப் புதையல் மாதிரி ஒரு தலை வகுது. மார் காத்திட்டிருக்கவருடே!

"நீங்கள், சீடா!"

"நீங்களதாலும், கண்ணு ஸிலம், இது போகல். ஓரே தாங்கள் இருங்கட்டரை வேறி. குலை திருப்பது, நான்டு திருப்பது என்னும். எந்தப் பஞ்சத்திலேயும் இரண்டு போகமும் ஓர்க்கு முப்பக்கஞ்சக்குக் குறையாது."

"எந்தால் எங்கே இருக்கிறதா?"

"இதே இருக்குஞ்ச, புங்குக்கேள்வியே."

"புங்கு கேள்வியா? அப்ப கேட்பாலேன்? திருப்பதும் விளையும், முப்பதும் விளையும். என்ன விளை?"

"காலை குபாப்."

"ஒ?"

தெரிகிறுக்குத் தாக்கி வாரிப்போட்டது.

"என்ன ஜூயா இது, புங்கு கேள்விகாலை, காலை குபாயாவது!"

"உ. சுதாம் போடாதில்ல. கரியம் கெட்டு போயிடும்."

தெரிக் குபாக் காற்றுத் தாற்றிக்கொண்டபார்.

"என்ன ஜூயா இது, புங்கு மன்னுமிற்க! அந்தத் திக்கிலை பதினாஞ்சு குபாய்க்குக் குறைஞ்சில்லம் ஏதப்படா?"

"இங்கே வாசலியை இருக்குதிட்டுப் போக கூடாது. உன்னே வங்கியக்கு கொல்லியார்."

"நி, உன்னே போவோம், வாகும்" என்று என்று எழுத்து உன்னே போகுஞ்



தேரிட. அப்பொழுது ராமதாஸின் மனச் சாட்டி எழுத்து கற்றுப் படம் எடுத்து ஆடிற்ற. அதை ஒன்றி அடித்துப் படுகூப்பு போட்டுவிட்டு மூச் சுத்தியில் இந்த வேலைத் தகவப் போட்டு ஆடி விடுவது என்று இருந்து விட்டார் அவன். தெளிக்காற் தொடரிக்கு உள்ளே போனால். ஒரு காற்றால்லைக் காட்டிலுள்ள அவன்.

"பாவாயில்கூ" என்று 80ம் வட்கார்க்
தாள், தமிழ்நாடு.

"நமதெல், ஸி என்ன புதிர் போடு கிறா? புதிர் விவாதினமில்லாமல் போக கிறா? ஒன்றும் புதிரவில்லையே எனக்கு."

"அதனால், இது விப்ரதாகு எவ்வளவு வருத் தேவிதங். ஆனால் கால்புத்து வருத்த வாச நிலைமைகள்."

"இதுவரை ! நான்று முடிவு ! " என்று கனம்கம்பியலில் வியப்புடை வெட்டுத் தெரிக்.

"ஆமாம். கடமைக்காரரு மதராளிலே எதோ கல்பென்சிலே வேல்யா விருக்காரு. குற்றமைக்காரன் தவிஸ் பல்ளைக்கிட்டே விருக்கான். அவரும் பட்டணத்திலேயே ஏது கீடு கட்டிக்கிட்டுத் தங்கிடவாமலு நினைவில் விருக்கி. கொஞ்சம் புதுமொல்தரான் ஆலும்லு வச்சுக்குஞ்சுவினன். பறம்பரையா வந்த கொத்து. அவரு தெப்பதுமும் மதராளிலேயே உத்திரவும் பாத்துச் செத்துப் போயிட்டாரு. பட்டணத்திலேயே பிற்கு வளர்ந்திட்டாரு விவரு. ஆக நிலைமை தெயிவதவர். அது போக பாத்தம் கொண்டாடப் போகு வேண்டு குத்தகையை முழு காலு நடவடிக்கை மாற்றிவரு. நான்குச் தடவை அதுநடவடிக்கைப் பக்கம் காண்டி எடுத்து வச்சிருக்காரு. அதைத் தமிழ் ஆக நிலைமை ஒன்றும் தெரி

பாதவு. இப்பொழுதுக்கட நிலம் என் இருக்குஞ்சு பாராவது அழற்சிக்கிட்டு வான்பித்தால்தான் தெரியும். குத்தகையான் என்யாக் கொடுக்கூட்டுமேக்கு நிமிக்கவை அவருக்கு ஒரு ஆரை கண்ணால் மூப் பாந்தி கொடுவோ, பிரேர, காரி அதுபெறுதலுக்குச் சிகட்கீ மாட்டுமேக்கு நிறோடுபே ஒட்டாவதுக்கு என் பிருத்த இத்தெவைம் அது கிடைப்போக்கு அவருக்கும் பட்டனத்திலே இருக்கனும்து ஆசை. வித்து விடுவே; என்கிறோ. இதான் கதை. போன வாபோயிருக்கேன். கொன்னு. விளை கேத்தகு நாவை ரூபாய்வாரு. என்கே நமூதியில்லை, நிலவும் தெரியாதவை ஏதுபேச்கீ கொடுத்ததிலே நெரியவாற் ஏதோ இருபது இருபத்தஞ்சாயிரம் மூபோயிருக்கு. நற்குது நாவை ரூபாய்வாரு. போங்களேன். காலை இருங்கே அறியாமலூக்காக அழக்கிப்பிடவையிபாத்தேன். இருபத்தினுயிரத்துக்கு கான் என்போது! நம்மை வீபி யாராவது இத்தொகைக்கீட்கொடுக்கப் போருவு? அவை நடவடிக்கீட்டில்லை. சுதான், நதையிலே எழுதினது உதே ஆயிரம் இடியாயிரம் தாக்குதல் என்று முடிவு கூறிட்டுத். கான் ஆகைப்பட்டது வேல்லுமிழிலைக்க. அட, நம்குத்தான் என்று. நம்கு வேலூங்கைப்பட்டவைக் காவது முடித் தலைக்காலமே என்று பாதேன். அதுக்குப் பாருங்கு வீக்கு வீக்கை ஆகு இல்லை. நிலவை கேந்திர வேலைக்கைப்பட்டவைக் கொல்கிறுப்போல புக்காக் கேளியிலே கால ரூபாய்வாக நிலமிருக்குஞ்சு யாராவது கொடுத்தகீக்கை கேளியா ஆ? இது இடையிலே உள்ளுக்கு மூரு நூற்று அபோப் வட்டம் போடுது!

"*La vita*"

"என்னம் உங்க ஆள்தான். ரதை கு. ஒரு வாரத்துக்குள்ளாக இரண்டு தலபட்டையம் போய்விட்டு வந்திட்டாரு. புது சேநில் எங்கிலே முந்த ஏன் பார்தி; 'எங்கே இப்படி?' என்று கேட்டுள்ள. கன்றான் காந்தாட்டாகிழுத்தன்று. கந்து வர முழுவிலோர இடமில்லை! எங்கிட்டு, குத்தினால். கன்ற அதைஞ்சு கேட்டுக் கொண்டிடுகே."

"இந்தை இந்திட்டானு! அப்ப கூம் அவதுக்குத்தென் செய்வோதோ அநு
" "ஒவ்விலோசு அது! அவரு ரதைம், "

"ஏதோ அது என்று நம் ராணுவர்களுக்கு ஒரு இருக்கும்ச." "ஏதோ ஸுயர், சிர எப்படி முன்வரும்?"

"ஒரு மூவாய்த்தீத அட்வான்ஸ் கோ
மெந் அறையிலும் போல அறைக்கு விட
போன்ற சம்பந்தமான விவரங்களை?"

“ உமிகே முடியும் அது !”
“ மூர் இருக்கால் முடியாய் என்று !”
“ ஏது சொல்லுங்கள் !”

“எந்தமன் குவாய்?”
“குவாயிரம் இருக்கதால் போதும்.”



த துங்குப் பிச்சைக்காரன் :—
கட்டு உண்டே சயண்டி பாடு !

ஒருவர்:—நீ தமிழ்வே கேட்டால்
கூட என்னிடம் காலனுக் காச
இல்லை, அப்பா!

“சனி, கவுசிப்படாதீர். நான்க்குச் சாயம் காலம் காலு மணிக்கு வாரும்.”

“யாருக்கு முடிக்கொம் என்று பாக்கிறீங்க!”

“இனியில் ஒருஞ்சிதழுகு!”

“யாருக்கு செல்லும்போன்றேயான்.”

“அட, சமர்க்குத்தான்து வச்சுக்குறிமேன்.”

“அப்படியானால் சனி. பாஸ்டிலை பழம் விழும் தாப்பியை அட்க. காலும் அதுதான் ஏதிர் பாக்கிறேன். ஆனால் விஷயத்தை வெளியிலே விட்டுபாடுமிகு. ஜூக்காதை!”

“ஜூக்காதையா இங்கொல் வேரே எப்படி அய்யா இருக்கும்படியும், இந்த விஷயத்திலேயும்!”

“என்னமோ, என் பத்தடம், என் கவுசி, சொல்லிவைக்கிறேன்.”

“கவுசிப்படாதீர். நான்க்கு காலு மணிக்கு வாரும்.”

மறு நான்க்குப் பாஸ்டிலை ஆபத்து ஸம்பந்தமாக வைத்திருந்த இரண்டாயிரம் ரூபாயை எடுத்துவிட்டார் தேவிகர். இரும்புக்கூட வைத்தினாத பிள்ளையிடம் கொட்டுபெழுத்து கொடுத்து ஓராயிரத்தை வாங்கினார். என்னாம் பகல் காப்பாட்டுக்குள் முடிக்குவிட்டது. மாலை காலு மணிக்கு ராமதான் முஹயித் தையும் வாங்கிக் கொண்டு போனான்.

மறு நான்க்கு மறுஙான் மயியாப்புரிலிருக்கு ஒரு கட்டும் வாதது.

“அதோ யான்கூரம்.....பணம் வந்து சேக்கிறது.....சுக்கிரம் சொன்னம் செய்ய ஏற்படு செய்கிறேன். மற்றவை உதவிக்.

“ஏ. கந்தசரம்.”

அந்த செய்க்கூரம் இருட்டுகிற சமயத்திற்கு ராமதான் வந்தான். அவன் பெயருக்கும் ஒரு கட்டும் வாங்கிருந்தது. அதை எடுத்து அவர்டம் கூட்டினான்.

“.....பணம் வந்தது. செகிருக்கும் இங்கு கட்டும் எழுதிக்குறிக்கிறேன். சுக்கிரம் சொன்ன வந்திற்கு ஏற்பாடு செய்யாம். செகிருக்கு நின்றோம் என்னிக்கூயும்.

“ஏ. கந்தசரம்.”

“நிவத்தைப் பாக்கிறேதென்னியா! என்னாம் நீ சொன்னால் சாரி!” என்னால் தேவிகர்.

“அது முறையில்லைங்க. என்னாத்துக்கும் ஒரு கட்டும் பார்த்துவிட்டறதுதான் என்னது. பார்க்காமல் எத்தக் காரியமும் செய்யப் படாதுங்க. நான்க்குந் திருப்புதியில்லாமல் போக்கள்ளு!”

“சாரி, சாரு, கம்ம இடுபடத்தைத்தான் கெடுப்பாகேன்! என்னிக்கிப் போகவாம்!”

“எப்ப வந்தாலும் கான் தயார்.”

“விவாழக்கிழமை போய்வாமா!”

“கம், ஆனால் விடியற்கொலமே அல்லது இருட்டுஞ்சு சேர்த்துக்கூப் போனால் என்னது. கைவிழுத்தாய் நீஞ்சுடர் ஆச்சு வந்துக்கும் மூட்டா யிருக்கிறதுதான் புதுவாம்.”

“சாரி, சாயாழக்கிழமை விடியற்கொலமே வகுகிறேன்.”

* * *

வியாழக்கிழமை இருள் பிரிவதற்கு மூன்றே வண்டியைக் கட்டித் தாரிமை ஒட்டிக் கொண்டு சொன்னாக தேவிகர். சாங்கி பாடுப்பில் சாலையில் நின்று சொன்டிருந்த ராமதான் வண்டியைக் காந்த சாரத்யத்தைத் தான்

ஏற்றுக்கொண்டான். நாற்பது வருடா காலத் திற் அந்தநான் தேவிகுக்குப் பிராத்தானான் தவறங்க்கடது.

புக்குட்சேரி காலு மணில் இருந்தது. விடிய விடிய வண்டிப் புக்குட்சேரி எவ்விதை அடைக்கது. கீழ்ஜில் து வென்று காலை காற்று குளிக்குது அடித்துக் கொண்டிருந்தது. விண்யான் குருவி காகுக்குழும் மழுது காரை மூப்பிக் கொண்டிருந்தது. காலை விட மேனங்கள், குளிர்க்க எந்து, மனில் இருந்த மழுச்சி, என்னாம் தேவிகுக்குப் பிராத்தானான் தவறப்போனதற்கு ஏடு கட்டி விட்டது.

“அட, இதோ சிற்கிகு ரே ரே!” என்று உண்டியை நூத்தினுள் ராமதான்.

“யாரு?”

“நிவத்துக் குத்தகைக்காரருக்க. இப்போலே இறங்கி விடவாங்க. வண்டியை இப்போலே அந்தப் போடவாம். இதோ இருக்கு. போய்ப் பார்த்துவிட்டு கடனே திருமியிவிடவாம். கம்மா பர்த்துவே மாட்டின் தீங்கீ வீற்றிறைக் கட்டிவிட்டுப் போகவாம்.”

“ஏ.”

காலு வயல் கடைக்கு அப்பால் இருந்தது அந்த இரண்டாங்க வெல்தீ தாங்கும். வரப்பிள்ளையேல் மூலமுறை கடக்கு வந்து நின்றார்கள்.

“நம்கு மேற்பொல வெங்கடபவர் குத்தகைக்காரர். குத்து, குத்தகைக்காரரே, உங்க கொலத் தாங்கு இவ்வீம் முதலான் இவுங்கதான்!”

“தெரியுதுங்க.”

தேவிகர் குகுமயத்துதியில் நின்று பாக்க தார். பாரி குகுமு வென்று குகும்ப்ரசைதா வளர்த்து வளர்க்க காலை காற்றில் அலையாட்க கொண்டிருந்தது.

“காவேரிப் பாசுவம் பாசுவம்தான். பயிர் எப்படி ஓய்யாரும், மதம் பிடிசௌப்போல நிற்குத், பாரும்! குத்தகைக்காரரே, கண்டு முதல் கமரா எப்படி யிருக்கும்!”

“குறுகலை பதினட்டு இபுதக்குக் குறை பாது. நான்து பதினாறு பறினேழுக்குக் கீழே போனதில்லை.”

“குத்தகை!”

“இபுதக்குத்துக்.”

“அதிகம்தான்.”

“நீங்க சொல்லிந்க. முதலாளிக்கு ரொம்பக் குறைத்துவில்லை என்னாம். செங்கும் கீடே கட்டிவிட்டு என்கிறோ. இது வைக்கத்திலே நிறுவாத தேவிகர் இருக்கிறது. சில்லையைக் கடவார் குத்தகைக்காரன் கொடுப்பான்! அதாகக் காலை! செங்கும் கீடே கட்டிவிட்டு என்னிக்கூயும் மற்று குதுக்குஞ்சு கேட்கிறவர்களுக்குப் பாடுபடுகிறான் அகுமை, வழக்கி, முதல் சுதாவுடு தெரியும்படி என்னமாக்க கொள்ளுது! அவருபாட்டுக்குக் கேட்குகிறுக்.”

“இனிமே அந்தக் கவுசி என் ஜூர், குறைக்கு! புது முதலாளி எப்பட்டுவு கொஞ்ச காலையை தெரிக்க போயிடுது.”

“ஒவ்வொன்றாகத்தான் இருக்கு. விளைச்சலும் நல்ல விளைச்சலாகத்தான் ரொஞ்சுக் குத்தகைக்காரரு!” என்று பயிரின் கரும் பக்கையைக் கண்டு புரிந்துக்கொண்டு கொள்ளுகிற தேவிகர்.

“அதென்னாம் உழைப்பிலே சொக்கிற ஆனு இமீங்க குத்தகைக்காரரு. குத்தகை சிலம்தா



அம்பி:—நான் ஆஸ்பத்திரியிலே நான் மிறந்தேனும். அம்மர சொல்லி விருக்கிறோன்!

தம்பி:—ஆஸ்பத்திரியினால் மிறந்தாய்? உணக்கு அப்போது உடம் புக்கு என்ன?

நேர்தாங் சேம்பிக் சேம்பி மயங்குசீர் ஆக இல்லை” என்கிழ் ராமதாங்.

“ஏதுக்கால் சேம்புமிறது! புமாடுதயி இந்தா, இந்தாந்து கொடுக்கும் எதுதாக கூட்கிறோன். அவன்க்கு வேலூங்கார தலையைக் கொடுத்தால் கால்வையை வரிக் கொடுக்கலா, நாயி. உங்கள் பிடிக்கிறது புதையல். அதுக்குக் கொஞ்சமாவது என் பிரயாசனப்பட வேண்டாமல்லனரா? சேம்பினு அது தெரியாத தனமில்லை!”

“ஒ சோல்லே தம்பி! உன்மாறிரி என்ன கும் இருந்தா கம்ம நேர்த்தலே எப்பாடு ராஜாவிடத்துக்குத் தலையைக் கொடுக்குமா? உழைக்கயிலை என்னியை சோல் விட விட ஆய்வு என் துங்கவிடும். அதனால் நேரமே தமிழ்க்குது” என்ற சேம்பியிட்டுத் தெரிக் கிள்க்கைப் பாத்துக்கொள்ளட இருக்கார்.

“என்னவேங்கா. வந்துமை யில்லாம் என்னக் கிடேஷ். செய்க்கூட கொள்கிறையாறிரி கொய்க்காத நான் செய்கேத்தி செய்கிறேஷ். குத்தகை தக்கையும், குத்துவான் செய்கி.”

“வைமிப்படாதெயா! வந்துமை யில்லாமல் உழைத்தால் உங்களையிட்டு என்பது குத்தகையை மாற்றுவேன்!”

“ஓய், ஓய் ஓன்றும் சேம்பி வேண்டாம். அதென்னாம் அவன்குக்குத் தெரியும்” என்கிழ் ராமதாங்.

“ஏற்ற சேரும் கழித்து மூலம் கால்க்குத் திரும்பினார்கள்.

வந்து சினமிற்று. கார்க்கொடுபில் தலைக் கவித்தால் தேவைக்கூட கவையில் கொடுத்துக்கூடி “மறுபடியும் சேருவிற்கால் தேவைக்கால் தின்க. மாசிட்டையும் சேருவை வேலையிட்டுத்தெரிக். முக்கூர நீண் தெரிக் காத்துக் கட்டிச்சேர, போசை” என்று எக்கிட்டுக்கொள்ளட இறங்குனர் ராமதாங்.

“என்கின்ன பைத்தியமா? இதற்கு என்னையா கவுனி!” என்று தெரிய கொண்டால் தெரிகி.

வந்து போய்விட்டது. கந்தியை எடுத்து ஒரு கடுக்க குத்தியை கார்க்கீர்க்க கடுத்துக் கொண்டு வாய்க்கால் கரையில் சின்குள் ராமதாங். அவன் கொஞ்சுக் கெரிக்கை சின்குத்துக் குபி முக்கூர்தீய் கரிக்கது. குற்றம் செப்பிற குறு குறுப்பு அங்கு இய்வை. ‘இறங்கூவு வாயில் விட்டான, பாயி’ என்று வகுந்தப்பட்டான்.

தெரிக் பார்த்த அந்த இரண்டைர வேங்கி தாங்கும் புங்குட்டேரி கொங்கணைச் சேயேபில் விலம். அந்தக் ‘குத்தகைக்காரர்’ தஞ்சை ஜில் மாட்டுத் தாகு கெப்பு கொண்டிருக்க வேண். ராமதாங்கீல் பந்து குபாய் ‘பிஸ்’ வாய்க்கீல் கொண்டு குத்தகைக்கார ‘வேங்கி’ ஆடிவிட்டு அடுத்த பஸ்ஸில் நஞ்சாவூர் போய் விட்டான்.

“பாகிப் பய, துறிச்விட்டார் மஹாவார்! இப்படி ராய்க்குத் தோழிலுளை! இப்படி இந்த காட்கம் சுயம் வேலூத்து விட்டால் கடப் பிழைத்து விடுவார்” என்று ஒரு சிமீங்கும் தேவையைக் கூட விரும்பினார் ராமதாங். தெரிக்குடைய குழந்தைத் தன்னும் ஒரு காணம் அந்த சிமீங்குக் கொண்டு வந்து விட்டு விட்டு வாணி. அந்த என்னத்தை உறுதிக் குத்து எற்றுத் தோழுக்க விட்டு வாட்டுக்கூட்டு விட்டது.

ராமதாங் நான் தவசுமல் வந்து அரசு மணி இரண்டைரு பெரிசிட்டுப் போய்க் கொண்டு படிக்கது. பதினைந்து நான் கழித்து ஒரு என்னுயிரம் கேட்டான். தெரிக் கடப்பை கஞ்சையும் புஞ்சையும் விருத் குடுப்பச் சொல்லத் தான் சிவாய்வும் கூட விருத்தையும் கூடுதலாக வாய்க் கூட என்னுயிரம் கேட்டதான். பதினைந்து நான் விட்டு வாட்டுக்கூட்டு விட்டது. அதற்குள் மயிலாப்புமிகுந்து ஒரு கடுதம் வந்து விட்டது. வந்தியாத பின்னையின் கூளை கட்டுவே நித்துவிட்டார் தெரிக்.

ஒரு மாதமாகவிட்டது. மயிலாப்புமிகுந்தார் குக்கு இந்தும் ஓயியவில்லை. ஆனால் ராமதாங் முதல்தர மெல்லாக காலு வள்ளுதயும் தெரிக் கூக்கங்குக்கும் கூக்கும்கும் வள்ளுக்கூக் கோரும் பொட்டுவிட்டுப் போனான்.

நானு மாதமாயிற்று. இங்குமூடு ஆயிரம், இங்குமூடு காவரையும் ராமதாங் கஞ்சையும் போய்விற்று. கடுத்துப்பட்டதான். இரண்டைர் போகம் கண்டு முதலுக்குப் பிறகு இங்குமூடு நானு வள்ளுத் தோழுக்கு விட்டது. தெரிக்குக்குச் சுப்பாட்டுக் கவை ஒழித்தது. மாவாயாத துப் பாதிரிப் பழம் தெரிக்குக்கு விட்டி. கால்க்கு கூடைகள் வந்தன. மதார் மணியாலும் அவருக்கு இரண்டைரு வீரி. அவருடைய அதெந்தக் குதினை என்னாம் ராமம் பழம் குறிப்பற்றிக் கூறுவிவரிந்து வந்தான் ராமதாங்.

“ஓய், ஓய் சேரும் இங்கிதம் தெரிக்கு ஆணையா!” என்று ஒரு கால் அவர் கொடுத்த “சேர்டு” அவன் மண்ணாட்டி மீத புது சூலி “சேர்டு” கொடுத்தாற்பொய்க் கிழுக்கதை. கால் என்ற அந்த மண்ணைப் போறத்துக் கொண்டு நியிக்குத் தோழாட்டான். நிலம் விற்ற கொஞ்சம் மூலவுதும் கரைத்து விட்டது. ஆனால் பண்ணியின்டு மா நிவத்துப் பண்ணித்து வா விருத் குத்தைர வேலி நிலம் அஜுகிக்கொள்ளட விருத்திர் தயி, கக்கு எட்டிவிட்டு.

தெளிக் கூறுகின்றார்.

“ ராமதாஸ் காலாய் மாதிரி பணம் கேட்டுக் கொண்டிருக்கான். கொடுத்த பணத்தை வாங்குவதற்காகவாவது இல்லை கொடுத்த தாங்கு என்று என்று தெளிக்குக்கூட்டுத் தோற்றியிட்டது. மீனுடிச் சம்மானிக் கை வளையல், அட்டகை, மூன்று வடச் சுங்கில், அந்த காலில் அனிக்கிருக்க விண்வெள்கூடு ஒவ்வொன்றுக்கெடுத்தாக மறந்து கை மறந்து. இரண்டு வகுப்புக் குழிகளிட்டது. மீனுடிச் சுங்கில், கார்ச் சிதோ, இதோ, இதோ என்று மன்னிப்புகள் கேட்டுக் கேட்டுக் கூடுதல் எழுதிக்கொண்டிருக்கிறார்.

இங்குமொத்து கூறு மாதமாயிற்று. காப்பாட்டுக்குக் காலை இல்லை. சாரங்காக கொண்டும் கீழே விட்டில் நிறைக்கு கிட்டத்து. என் கிருந்து வந்ததோ!

நிலாந்து ராமதாஸ் நிறுதியிட்டார். தெளிக்குக்கூட்டுத் தாங்கில் கூட்டது. ஜூஷம் வந்தது. கொஞ்ச திதியற்றது. படுத்து விட்டார். குத்த தெளிக்—அவருக்கு ஒன்று விட்ட அந்தை மன். அந்த அனிக்கிருக்க அவராப் பார்க்க வந்தபோது, “ ரத்னம், இந்த ராமதாஸை உணர்குத் தெரியுமா? ” என்ற சாதாரணமாகக் கேட்டு வந்தார்.

“ தெரியுமா! ”

“ ஆன் எப்படி! ”

“ என், ஏதாவது கடன் கிடை கொடுக் கிடுகின்வெளை! ”

“ என்னப்பா, அப்படி கேட்டுடே! ”

“ இங்கே ராமதாஸைப் பத்தி பார் விளாப்பாக்க! நான் இருந்து கொடுத்திருக்க, பேசும் ஒரு மூன்றாண்டுப் போட்டுக் கீட்டு மூன்றிக்கிழுங்க. இனிமேல் கொடுக்க வாணும். ”

தெளிக்குக்குப் பகிருக்கிறது. ஒரு மணி கேரத்தில் எல்லாவற்றையும் கண் கருகிலிட்டார்.

ரத்த தெளிக்குரு மன்னடையில் அடித்தாற் போலிருக்கிறது. மொட்டைடைக் கடுதாசிக்கும் மூட்டாக்கத்தையும் அவரை அதிர்க் கொப்புது எடுக்கிறது. ஒன்றும் ஒன்றில்லை அவருக்கு.

போல்லீல் பலியு கொப்பார். மறுங்கள் கை சூயங்கத்திட்டது. தெளிக்காக் கட்டப் பட்டயாக வந்து தங்கை விளாரித்தார்கள். வேட்க்கை பார்த்தார்கள். அவருடைய விரீசாக்கத்துடன் உடலில் ஒட்டப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பஞ்சாவத்து போட்டு தொலை கண்ணாயிப் பிள்ளை, குபுவை பால்கி, சுப்பிட்டா, இல்லை காலைக்கு பேச் சீழ உட்டார்க்கிறுக்கிறார்கள்.

“ இந்தக் காலத்திலே தாப்பன் பிள்ளையை கம்பமாட்டுக்கூடுகள். பெண்டாட்டி, பிள்ளை, அண்ணன், நம்பி ஒருந்தகரையும் கம்பமாட்டுக்கூடுகள். இப்படி ஒரு அம்ஙாப் பயன் கம்பியிட்டுக்கொளை! ”

“ கால்களைப் போல் ஏதாகிறோமே, பாலி, பாலி! அவன் கிடிரோட வங்க வங்கக் கொண்டு வாங்டிடாம்! ”

“ அந்தப் பய மோட்டையே எப்படிக் காப்பிட்டார் தெரியுமா? தொக்கொறும் இரண்டு ஜாம்கிரி, இல்லாட்டி இரண்டு

ஆல்வா, அக்ரி காப்பி இப்படில்லமுனும்பிலும்! பாலி, பாலி! ”

“ என்ன வேட்டி! என்ன கட்டை! பூமீ பரட்டியை அழைச்சிக்கிட்டு அமாவாக்கைக்கு வேறான்மைய் போன்று. சிவராத்திரிக்கு ராமேசரம் போன்று. ”

தீவைப்பும். குரிராதறும், பரிவும் தேவிக்கு முன் தாறுமாகு அடிக் கொண்டிருக்கிறதா.

“ என்னடா, இப்படிப் பேசுவேண்டிய கீங்களைக்கவை. என் பணத்தைக் கொண்டு இவ்வளவு கட்டோம் ஒருக்கத் தீட்டுக்கு அடைக்க என்ன அது எனக்கு ஒரு நிறுப்பியாக்கத்தை இருக்கு. என்ன கண்ணுக்கூடி பிட்டன, கால் கொற்றுது என்னம் உய்க்குக்குத் தயநிதிக்குப் போலிருக்கு. நீங்க என்னாலும் இல்லை அத் திரப்புறைபோது என் பேசுது குத்தாப்புப் பூசை மாதிரி இருக்கும். இந்தப் பழம் புகைக் கும்பாங்கிற போன்றே என் கொல்லவை. உண்ணயைவே என்கு ஒரு நிறுப்பிக் கட்டாகத்தான் கொல்லுது. இந்தப் பணம் போன என்ன! என் கடாராஜ், சபாபதிப் பெருமான் என்கு வேறே கொடுத்திட்டுப் போகுவுன். கட்டாயம் கொடுப்பான். ‘ ஸுவீர, அத்தனையும் பொயிச்சீல்லது இடங்கு போய் மூத்திலை உட்டைத்தான் உட்கார்க்கிறத். ஆன் பொயிச்சீல் பாக்காப்ப, பரவாயில் வேங்கு நோறுது. கான் இப்ப கவுமிப் பட்டிலே. என் பணம் விச்சயா வரும். ’ ”

“ அதுக்கை அந்தப் பயன் ஒன்றுமே செய்யம் கிட்டுகிறதா! ”

“ கான் அப்படி கொல்லவையே. மோசத் பண்ணுமிறவைதான் தன்முச்சத்தான் அக ஆலும். ராஜாவுக்கு அல்லத் தன்முக்கலைமுன்று தான் என் விருப்புகிறேன். என் கொல்லவைத்து என் மனசிலை ஏற்பட்ட ஒரு என் வாதத்தைக்கொள்ள! ”

அனுஞ் ராமதாஸிக் காத்ததைபே குத்து விட்டதான் அடித்தது ஒவ்வொரு கொஞ்சம்.

* * *

இப்பூது என் கறித்துச் சிதம்பரத்திற் குப் பக்கத்தில் ராமதாஸ் பிடிப்பட்டு விட்டார். வைக்கிட்டு இழுத்த வங்கர்கள்.

“ பணமாவது, வாங்கிக்கொவாவது! தெளிக் கிட்டா! இது என்னையாது புரிரா இருக்கு! ” என்று அவன் முகம் ஆச்சமியக்குறி போட்டு



ஒருவர் (தமது மனைவியைப் பார்த்து):-விசாரண, எனது பழைய நண்பர் ஒருவரை விருந்துக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். (மீண் நண்பரைப் பார்த்து) மறந்து விட்டேன், உண்ண போய் என்ன?

கேட்டது. அதன் பலனாக, கூக் கண்ணில் வரி சுற்று. முதல் பட்டப்பாகத் தடித்தது. மும் விளித்து.

இந்தக் கட்டத்தை அவன் எதிர்பார்க்க வில்லை. மட்டத்த காப்பாறிரி எழும்பு கெட்க அடிப்படை கட்டம் அவன் போட்ட திட்டத்தில் இல்லை. ஜாமின் கொடுக்கு வள்ளியே வர்தான்.

ஒவ்வொட்டது கொண்டிருக்கிறது. அந்தக் கட்டத்தை நான் எழுதினைவு அவன் என்று பொய்க் கூறியிருக்கிற கெட்டான். அன்று வள்ளியே வரும்பொது கண்ணுகூசமிப் பின்னை அவன்மீது கேஸ்ட் வராவில் காறி உழுக்கார.

ஈவன் இருக்க கூந்தாறு, ஆய்வும் நிர்க்குவிட்டது.

நீண்டவி என்ற ஒரு நாள் படுத்தான் ராமதான். நிர்வாங்கால நீண்டவி அது. வள்ளித்தை; காய்ச்சல் கண்டது; பூசி வெட்டிட வெள்ள கடைச் செடி போல விறு விறு வென்று வாடி உடம் நேயத் தொடர்பிற்று. படுத்த படுக் கையாலி விட்டான். முக்குத் தாங்கள் கால இல்லை. அடிப்பட்டு அடிப்பட்டு வரைச் சுடுப்பி வத்து மத்திரிக்கீத உள்ள மயம் ஓய்கிஏழுக்கு நிவாரிக்க விட்டு என்றது. அதை அடித்து கட்டகார வைக்க அவன் யாச தெம்பு இருந்து விட்டது. பெறும்பிற குணம் மத்தியவைக்கு. முன்று வாரம் அவனில்லை. இன்றைத்தோ, காலையிலோ என்று வரும் கொஞ்சம் விட்டது.

அன்று காலி விட்டு மனி இருக்கும்.

"வெள்ளீ" என்னும் ராமதான்.

"அவன் வந்திருக்காங்க" என்று பதறி கூற அவன்.

"யாரு?"

"தேவைகளு?"

"நான் நெரிகூரா?"

"இல்லை, மம் தெரிக்கு."

"ஒ?"

அவன் வாய் குவுதக்குன் கீதர தேவிக்க உடனே வாந்து விற்றிவிட்டார். கற்றுமுற்றும் பார்த்தார். கீதல் துணிக்கும் அழுக்குத் துணிக்கும் நேயும் உடலும் நாற்றும் விசிவிற்குத் துணிக்கின. ராமதானின் மனைவி ஒன்றும் புரியசும் விழித்தான். ஒரு நாற்காலி கூட்டினான் அவனை அயரச் சொல்லி.

"ராமதான், உண்கு உடம்பு சரியா வில்லை. கவுனிச்சடையா மிகுக்கு என்று கொண்டிருக்க. பார்த்து உட்டுப் போகவாற்று விடுதல். அது மட்டும் இல்லை. உண்ணிடம் ஒரு முக்கை மான சேநி போதலும்."

ராமதான் கய்த்துக் கட்டின்க் குத்திருக்க நான். ஏற்று எழுந்து நென்றுவையில் சாய்க்காற் போல உட்ஸாஷ் கூட முடியாய்க் கூவ அவன்க்குத் தெம்பு செத்துவிட்டது.

"ராமதான், உண்ணிப்போல ஒரு கெட்டிக் காரணம் நான் பார்த்திருக்கின்ற நூலைக்கையை, இந்த கலாச்சிறை கையை நெற்றத்துக்காலப் பாடு படித்துக் கூறுகின்றார்கள். ஆனால் உண்ணிப்போல இவ்வளவு கவுப்பாக அதை அடிட்டுவாக்கி கோபம் கொண்டுகொள்ளுகிம். ஆனால் கடைசிலிலே மாட்டிக்கையும் மாட்டிக்கை கெட்டிட வேல் என்னக்குத் தூயியிலே வர்தான் இருக்கிறது. இந்த கட்டுப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராவாசித்தை பண்ணி இந்த உடம்பையும் கொள்கிறேன் வகுத்தித்தைய் அகலைம், மறு என். இல்லாட்டா பாவல் பின்னுவிலே வாது வைத் தூதுக்கும். ஆனால் இப்பு நின் நிலையைக் கேட்டுட்டுத்தான் நான் ஒடி ஒடி வாய்ந்தேன். கேள் வாருக்கு ஜெயிச்சா என்ன? இப்பு உன் பிராவாச் போய்ச்சிட்டிருக்கு. நீ நல்ல வழி நெடிக்கூம் போய்ப்படப் போற்றுவேன் நான் ஒடி வாய்ந்தேன். கம்ம கால்நிறும்களிலே வாங்கி கடைசித் திதுப்பிக் கொடுக்காம் செத்துப் போகக் கடாதுக்கு கொள்கிறேன் குக்கு. இப்பு உன் கடைசித் தைப்பிடுதலும், நானும் பாக்கிலியீன்கு குறையின்மை மாசாராக் கொள்கிறேனும். இப்பு அதுக்குத்தான் நான் வாந்து. நீ என் பணத்தை வச்சிடிடுப் பகுமை கடென்னாம் அட்சே. கம்மவும் இருக்கிறது. எவ்வாறு கேள்கிப் பட்டிடன். எனக்கு ரெங்கு நிருப்பித்தான். ஆனால் கடைசித் தைக்கொக்கம் போகக் கடாது. அங்கும் பக்கத் தீவே விளைகிறேன். பாக்குக்குக் கடப் பணம் உண்ணுவே கொடுக்க முடியவேன் நூலைக்கும். அதனுடைய கேட்கிறேன். உன்று நெரிசீலைத்து, பறிதுக்குக் காத்துக்கொண்டிருக்கதார்.

தன்டனை கொடுப்பார்க். ஆனால் எனக்கு தூயிக்கும்து நான் கம்பவில்லை. அவ்வளவு காம்க்க யார் நீ என்னை உயர்த்திப்பிட்டத். ஆனால் உண்கு கூக்கு ஜெயிச்சைன்னு உண்ணப் போவத் தீப்பாக்காவி ஒருத்தகும் இருக்குமுடியாதுந்துதான் என்குத் தோறுது. எந்தை தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராவாசித்தை பண்ணி இந்த உடம்பையும் கொள்கிறேன் வகுத்தித்தைய் அகலைம், மறு என். இல்லாட்டா பாவல் பின்னுவிலே வாது வைத் தூதுக்கும். ஆனால் இப்பு நின் நிலையைக் கேட்டுட்டுத்தான் நான் ஒடி ஒடி வாய்ந்தேன். கேள் வாருக்கு ஜெயிச்சா என்ன? இப்பு உன் பிராவாச் போய்ச்சிட்டிருக்கு. நீ நல்ல வழி நெடிக்கூம் போய்ப்படப் போற்றுவேன் நான் ஒடி வாய்ந்தேன். கம்ம கால்நிறும்களிலே வாங்கி கடைசித் திதுப்பிக் கொடுக்காம் செத்துப் போகக் கடாதுக்கு கொள்கிறேன் குக்கு. இப்பு உன் கடைசித் தைப்பிடுதலும், நானும் பாக்கிலியீன்கு குறையின்மை மாசாராக் கொள்கிறேனும். இப்பு அதுக்குத்தான் நான் வாந்து. நீ என் பணத்தை வச்சிடிடுப் பகுமை கடென்னாம் அட்சே. கம்மவும் இருக்கிறதே. எவ்வாறு கேள்கிப் பட்டிடன். எனக்கு ரெங்கு நிருப்பித்தான். ஆனால் கடைசித் தைக்கொக்கம் போகக் கடாது. அங்கும் பக்கத் தீவே விளைகிறேன். உன் வகைவை இருக்கிறதை காட்டு, போதும். அங்கு அவ்வுடைய ஒரு முபாக் கொடுத்தாலும் போதும். நான் சுதாங்கு வாங்கிக்கீட்டு, உன் கடன் தீக்கூடு போக்கால்து என் தோவர மூன்று, வோகமாறா ஆணையா கொள்கிப்பீடுதோன். என்ன! அதுக்குத்தான் நான் வந்தது" என்று நெரிசீலைத்து, பறிதுக்குக் காத்துக்கொண்டிருக்கதார்.

ராமதானாக்கு இங்வளவையும் மாநில வாங்கிக் கொண்டை ஏற்று சேர்ம் பிடித்தது. மிரண்டு வழித்தான். அவன் உயிர் கொறுப்பல் விழுவு வடித்தது.

"நான் கேசமாகத்தான் இதைச் சொல் சேர். ஏதாவது கொடு போதும். இருப்புத் தைக்கொக்கம் தீக்கு போக்கால்து மன: காதக் கொள்கிப்பீடுப் போயிடுவேன்."

விம்மியூம் கால் கேட்டது. தீக்குப்பிப் பார்த்தார் அவர். ராமதானின் மனைவி உடல்கு குதுப்பு, வாய் விட்டு வாயும் அழுகையை அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டு அவனுடைய வகையை. அவன் பக்கத்தில் தலைக்கு உமிகித் தோக்கியை வகுது கையை எடுத்து உள்ளங்களைக் கடத்துவதைத்து தெரிக்கொடுக்க கையை கீழுத்து அவன் பக்கமாக கீட்டினான்.

அவர், கையைப் பிடித்து அந்த இரண்டு கூலை வாங்கிக் கொண்டார்.

"அம்மா, இனிமேல் என் அழுகை? போரம் இரு. என் கடன் தீக்கூடு போக்கி பாக்கக் கொள்கிறேன். உன் குழாய் கடலைப் பூராம் தீக்குவிட்டான். கவுப்பைப்பட்டதோ அவனுடைய கவுப்பைப்பட வெள்டாம். நான் பேர்வு வரேங்" என்று வள்ளியே போய்ச்சிட்டா-

நீங்கள் உங்கள் பற்களை

இன்று மக்ளீன் செய்திகளா?



நூங்காலமாக
நான் மக்ளீன்ஸ்
மீது நம்ரிக்கை
வைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு தினத்
தையும் அது
எனக்கு ஒழுங்காக
ஒருமிக்குக்
கொடுக்கிறது.

வாய்க் காலைகளை
ஞகிள் நற்றத்தை
போடுகிறேன்.

உழுநல்
வேதாங்க தட்டை
ஏந்தனைப் பாதுகாக்கிறது.

நோய் உணர் காலையை காற்று
பற்கூக்கு
வெண்ணை ம
போடுகிறேன்

மக்ளீன் பேராக்கலைட் பற
பகை யாரும் கூப்பியதில்கூடி
யாறு பிரத்தேயை முறையில் தயாரித்து
நூல் மிகவும் நீதமாயிருப்பதால்
உலகமுழுவதும் பரவியுள்ளது.
காறானைப் பேராக்கிவருவதைச் சீர
நப்படுத்தி, உபயோகிப்பதற்கு
மனமும் கொல்வும் உண்ணாலும்
யிரங்குகிறது.

ஷஷ்கங்களை மக்ளீன் பிரதிநினிமும் காலையில் மக்ளீன் ஸ்
மூலம் தம் பற்களைச் சீத்தம் படித்து
நூலுவதைப் பழக்கப்படுத்தி
கொண்டுள்ளனர்.
இன்றே மக்ளீன் ஸ்
காலையில்கூடி!



MTS-279

மீஸ்டர் அப்பு

கோணல்



14. சங்கரனின் தியாகம்

அந்த அப்புவின் வீட்டில் மாலிலைத் தொரைகளைப்பார்த்து கட்டப் பட்டிருக்கும் சங்கரனுக்குச் சிறித ஆச்சரியத்தை உண்டாக்கின்து. அதைப் பறிய அந்த அவன் மீனுவையே கண்ணும் பார்க்க வேண்டுத் தான் என்று பரிசீலனை செய்து விட்டு. அதோடு காரிய மாக வாசுப்பக்கம் வாசுப்பக்கம் மீனு சங்கரனைப் பார்க்கதற்கும் மிகவும் உண்டு. அந்த அவனுடைய அவங்கார மென்னாம் விரேஷ்யாக இருக்கும். இதில் சங்கருக்கு மிகவும் திருப்பதியையும் ஆசுக்கத்தையும் கொடுத்த அம்சம் என்னவென்றாலும், அவன் அவனுக்காகத் தேடிப் பொறுத்து எடுத்து வாங்கிக் கொடுத்த பட்டுப் புடையை அவன் அந்த உடுத்தியிருக்குத்தான்.

அப்பு சங்கரனைக் கண்டதற்கும் முகம் மலர்த்த வாங்கே அழைத்துக் கொண்டு போனான். உண்டே போல் காற்

காலியில் அபகுவதற்குக் கங்கரனின் தடிக் கும் மனத கேட்கவில்லை. “இந்த ஏது வது விரேஷ்யா உங்கள் வீட்டில்?” எந்த கேட்டு விட்டான் ஆங்கத்துடன்.

“ஆயங்! எல்லாம் உன் வயாலும் மீனு அங்குக் கல்யாணம் சீச்சைம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன்.”

சங்கரனின் மனத இறைக் கேட்டதும் ஆசுக்கத்தைக் கூட தடித்தது. இந்த கபச் செய் தினைக் கேட்கத்தானே அவன் கொடுத்துக் கொடு ஆவலோடு காத்துக் கொண்டிருக்க நான்? “எனக்குத் தெரியும் அப்பு, என்னக்காவது ஒருங்கள் கீ இந்த எல்ல செய்தி யைச் சொல்லுவார்கள் என்று! நான் கூட என் தொப்புரிடமும் தொயாரிடமும் இந்த கண்டிப்பாய்ச் சொல்லி விடுகிறேன்!” என்றால் தடித்துக் கொண்டு.

அப்பு அவனுக்குச் சங்களம் தாம்பிலுக்கிணா யெல்லாம் கொடுத்து விட்டு ஒரு தடவை எனக்குத் தெரியும் போல் கூறுமிக்கதான். “ஏதோ ஒரு கையைப் பல்யாணம் சீச்சை மானுல் போதுமென்ற ஆழி விட்டது என்பாலு!” என்றால் அப்பு.

“ஆயங்! இது விவரத்தில் உள்ள கொண்பு சிரமம்...” என்றால் சங்கரன்.

“சிரம் கிடக்கிறது! ஆனால் மனதில் ஒரு குழாய்: கம்முடையை அபிப்பிராயப்படி ஏதாவது கட்டுப் புடியவில் கொடுக்கிறேன்...” எந்த சொல்லி எந்தோ அழுதாப்படுகிறவன் போல் முகத்தை வைத்துக் கொண்டான் அப்பு.

“ஏன் என் அபிப்பிராயத்தில் கடக்க வண்ணம் கட்க்காமல் போய் விட்டது?” என்றால் சங்கரன் ஆச்சரியத்துடன்.

“ஆனாலும் பெண்ணாலும் ஒருவகு யைப் பாத்திரத்தை எம் கட்டுப்படுத்த முடிவுகின்லை. தவறான பாதையில் சென்று தாம் பிறகுவைப் பொக்க வாழ்க்கையில் கூம் குறக்கிட முடிகிறேன்லை. உதாரணமாக உன் தங்கை பிரேமா அந்த டாக்டரைக் காரவித்துக் கல்யாணம் செய்து கொண்டது உண்க்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதை கீ தடுக்க முடிக்கதா? பொதுவாக இந்தக் காதல் விவகாரங்களிலேவே காத் திருத்தைக் கட்டுப் படுத்த முடியாத கம்

மான.....” என்றுக் கீட்டார் அப்பு நாத்தவார்த்தை நோன்னையில்.

சங்காலுக்கு அப்புவின் வார்த்தை எதோ புதிர் போடுவத போல் இருக்கத். இருக்காலும் “அதிலென்ன கூட்டோம்? காதல் விஷயத்தில் நாத்திரத்தைப் பறிப்பது முடியாது. இப்போது கான் மீண்டுமொக்க காதலிப்பதைப்போல் மீனு என்னைக் காதலிப்பதையோ ஒருவராலும் ஒன்றும் செய்து விட முடியாது. அது என்கள் நாத்திரம். இத்தோன் கான் என் நகப்பழுவிடம் அடித்துச் சொல்லப் போகிறேன்” என்றுக் கூட்டான்.

“இந்த விஷயத்தில் கி உன் நகப்பழுவிடம் அடித்துச் சொல்ல வேண்டிய அவசியமிட்டை இல்லை. இதிலீலீக்குநூலை நாத்திரோ செய்ய வேண்டிய அவசியமிட்டை, கூட்டி என் நக்கை நிறுவக் காத விப்பது உன் நாத்திரம் என்பதை ஒப்புக் கொண்டதான் வேண்டும். பிரபல ஜப்பா ஸிய நாத்துவ சங்கதி கொச்சி கோயங்களைப்பகுதி சொல்லி இருக்கிறோம். ‘காதல் விஷயத்தில் ஆண்களை விடப் பெண்களுக்குத்தான் அறிக நாத்திரம் கொடுக்க வேண்டும்’ என்று. அதோடு மட்டும் போதாது. ஆண்களுக்கு கொஞ்சம் தியாக உணர்ச்சியும் விட்டுக் கொடுக்கும் மனப் போக்கும் இருக்க வேண்டும். தவிர, கமைப் போன்ற சமூகத்திற்கிடையில் சிருத்து வாதிகள், பெரிய பெரிய திட்டங்களை எல்லாம் கையில் கைத் துக்க கொண்டு இந்த உரைத் திற்குப் பாடு பழுவேற மனிதனுப் பிரத்தினியர்த்த உண்ணமூன்றாலும் என்ற உணர்வைச் சொல்கின்ற சில சமயம் காத ஒரு தியாகம் செய்யக் கூடித் தயாராய் இருக்க வேண்டும். அதனால் பண்ணும், தேவ சிரமம், மாலங்குத்தம் இதெல்லாம் ஏற்பட்டால் கடல் வட்டியும் செய்யக் கூடாது. உதாரணமாக காலும் பிரேரணையைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் மென்ற காத

கொடுதான் இருக்கேன். அவன் கடைசியில் டாஷ்ட் கீலகண்டனைக் காதலித்துக்கூடியங்கும் செய்து கொண்டப் போகிறோம் என்ற கேள்விப்பட்டதும் மனது நிழந்து போகாமல் மீண்டும்குக் கூடியங்கும் செய்து வைக்க வேண்டிய கலையிலும் கம்புடைய காலும் கருட திட்டத்தை நிறைவேற்றும் கலையிலும் கடுப்பட்டு விட்டேன். இப்படித்தான் பெரிய பெரிய மகாங்களைப் பார்த்திருக்கிறார்கள். அதைப் போல் மீடும் இருக்க வேண்டுமென்பதைன் என்றுடைய தூவல்” என்ற சொல்லி விட்டுச் சங்காவின் முகத்தைப் பார்த்தான்.

சங்காலுக்கு அப்பு எதை மனமில் வைத்துக் கொண்டு போகிறோம் என்றே புரிய விட்டை. இருக்காலும் அவனுடைய கார்த்தாக்கள் ஒவ்வொன்றையும் அவன் கூமோதிக் கந்தான் வேண்டியிருக்கத். இந்தக் குழுப்பமான நாத்தவார்த்தைப் பேச்சைச் சுக்காக்கால்லோ தடவை அப்புவிடம் அவன் கேட்டிருக்கிறோம். ஆனால் அதன் முடிவு கல்லதாக இருக்க வேண்டுமென்பது கங்கரின் கோலை. “நீ சொல்லுவது முற்றிலும் சரி, அப்பு! கான் மீண்டும்காத வைத்தும் தியாகம் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.

உற்குச், உறவிசர், சொந்த, வீடு, வாஸ் என்னவற்றையும் தியாகம் செய்யச் சித்தமாக விருக்கி ரேன். இவ்வாயிட்டால் எனக்கு ஆயிப்பிருக்கு அவன் கூவ கூவ விஷயத்தில் இல்லையு கலை எற்படுமா? அந்தகாப் பதினைக்காலமாக் குபாய் வகையில் செலவு செய்யச் சித்தமாயிருப்பேனு? மீனு வின் நாத்திரத்தையும் காந்தையும் கான் மனப் புருஷாக ஏற்றக் கொள்கிறேன். அவனை கான் கல்யாணம் கூட விட தூண்டினாத்தை மகாந் தொன் தியாக புத்தியோடு கடியதா விருந்தாலும் அதிலெலாகு அளவற்ற அன்கும் காதலும் பொக்கித் தாம்புகிறதை என்பதை கி பெரிச்து கொள்” என்ற மிக குவெசுமாகச் சொல்லி விறந்திலூன் கங்கர்.



சங்கன் தண்ணுடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டாமல் தழியாறகிறான் என்பதை அறிந்து கொண்ட அப்பு அவனுக்கு உண்மையைத் தெளிவாக்கும் முறையில் பேசத் திடைப்பட்டன். “உண்ணுடைய தியாக புத்தி, சமத்தம் கோங்கம், அப்பு, காதல் என்னாம் என்குத் தெரியும், சங்கர்! ஆனால் இம்மாதிரியும் புரிந்து கொள்ளும் சக்தி மீண்டும் குறிப்பிடுவது அப்பு, சங்கர்!” என்றால் கருத்திடப்படுகிறேன், சங்கர்!” என்றால் மன கருத்திட்டு சொல்ல அப்பு.

“மீனு புரிந்து கொள்ள வில்லையா? என்னாம் கல்யாணமான பிறகு புரிந்து கொண்டு விடுவார்?” என்றால் சங்கன், அப்புவைச் சமாதானம் செய்து நோர்வையில்.

“அவன் வெடிருகுவளைக் கல்யாணம் செய்து கொண்ட பின் உன்னைப் பற்றிப் புரிந்துகொண்டு என்ன புண்ணியும், சங்கர்?” என்றால் அப்பு மீனு விராதத்துடன்.

இதைக் கேட்டதோல் இடம் விழுந்து போல் திடுக்கிட்டான், சங்கர்! “அவன் வெடிருகுவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரா?” என்ற அவற்றினால்.

“இதைக் கொண்டும் உண்கு அதி சயமாய் இருக்கும். இதற்குந்தான் கான் ஆரம்பத்திலிருந்து சொல்லுகிறேன். உன் ணாடையை மக்களை தியாக புத்தியையும் பெருத்தன்மையையும் ஏடுத்துக் கொட்ட வேண்டிய சுதந்திப்பம் ஏற்பட்டிருக்கிறது என்றா. மீனு எதிர் வீட்டிலும்சன் சுதந்திப்பும் உண்ணும் வாஸ்பிளாக் காலநித்து விட்டான். இந்தக் காலனிலுள்ள அவனையே கல்யாணம் செய்து கொண்டு வேண்டும் என்ற பிடி வாதத்தில் இருக்கிறேன். இதைக் காம் தடுப்பது ஒரு பெண்ணின் காலன் சுதந்திப்பதைத் தூப்பதாகதா? கூடுமான உணர்வில் அவன் மனதைத் திருந்த என்னவோ முயச்சு பார்த்தேன். முடியவில்லை. கண்ணில் இன்ற அவனுக்கே கல்யாணம் செய்து கொடுப்பதாய் கிச்சயித்து விட்டேன்..... இந்தக் காலனிப்பத்தில் உதை காலன் தியாகத்தை மூச்சாமல் இருக்கவிடுமாதாது. பிற்காலத்தில் யாராவது உன் தீவிய சரித்திரத்தை கழுதினால் அதில் இந்த கிகஞ்சியைப் பொன்னேழுந்தால்தான் பொறித்தாக வேண்டும்...” என்ற கொள்விலிட்டு கீழ்த்திடுகிறேன்.

சங்கன் பேயறந்தது போல் மொன்மாக உட்கார்க்கிறான். அவனுடைய ஆசை வெல்லாம் எனிலை வெடித்தாத் போல் திறிப் போய் விட்டது. அவனது மனது

கேட்கவிட்டாலும் அந்தச் சமயத்தில் பெரிய நியாக புத்தியை ஏற்படுத்திக் கொள்ளாத சால் அவன் முயற்சி செய்தான்.

இந்தச் சமயத்தில் திடைக்குறை அந்த அகற்றும் மீனு நொன்றி மேலையைக் கீழ இரண்டு மாண்பும் காப்பியை வைத்து விட்டு ஒரு வினாது கூடத் தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டான்.

“ஈக்கர், என்ன யோசனை? காப்பியைச் சாப்பிடு. இந்தக் கல்யாணம் உன்னால் கான் கட்டக் கேள்வும். என்னவற்றையும் மந்து கீழும் அவனுக்கு ஒரு கோதையை மாதிரி இருந்து என்னவற்றையும் கட்டத் தேவக்கை வேண்டும். பத்திரிகையில் கூட ‘நங்கள் வரலை அங்குடன் எதிர்பார்க்கும் காம்பேட் சங்கன்’ என்ற போட்ட ரொஸ்லைப் போசிறேன். ஆகையால் கீழ்த்து கான் முன்னாலோய இங்கு வக்கிருந்து கூல ஏற்பாடுகளையும் என்கு உதவியாக இருந்து வெளிக்க வேண்டும்” என்றான்.

பலவக்தநமாக மனதைத் திருப்பி ஒரு தசட்டுப் புண்ணக்கையை வருவித்துக் கொண்டு, “கட்டாயம் கான் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிரேன். சிரி! இப்பொழுது கான் கொஞ்சம் அவராயாக ‘நாமயிழ்ச்சோர் சங்கர்த்துக்குப் போக வேண்டும். அங்கு இந்த சமயத்தில் ஒரு மீட்டும் காங்கான் அதற்குக் கூலையை வகிக்க இரேன். அதற்கு முன்னாலோய வேண்டிய ஏற்பாடுகள் செய்வேண்டும். கூட முடித்தால் அவசியம் வர. சுயாதிரம்.....” என்ற கொள்விலிட்டு பாச்சிக் காப்பியையும் குடித்துவிட்டு எழுந்தான்.

“அவசியம் வருகிறேன். கான் வராவிட்டாலும் கீழ்முடைய காங்கு வகுட திட்டக் கதப்பற்றிப் போக மந்து விடாதே. கல்யாணம் கார்த்திகை, எவ்வளவு கற்றப்பும் தொல்லைகளிருந்தாலும், கமது முக்கிய வட்டியைப் பற என்பதைக் கண் கோரும் மந்துவிடக் கூடாது” என்றால் அப்பு.

“அதிலென்ன சுக்கேடம்? இந்த காக் காலனில் உன்றுப் பொகலைத் தமிழ்முடைய காங்கு வகுட திட்டத்தைப் பொது மக்களுக்கு விருந்து வதற்குந்தானே?” என்ற கொள்விலிட்டுக் கிடைப்பதுள்ள சங்கர்.

“பேஷ! கொப்ப கா! என்குத் தெளியும், இடம் விழுந்தாலும் கீழாத கவனக்காட்டாய் என்ற” என்ற கொள்வில் காக் காலனில் உன்றுப் பத்து அவனை வழி அவனுக்குச் சில்லாக் கீழ்த்திடுகிறேன் (தொடரும்).

ரீல வித்தியாசம்

வி. எஸ். ஆர்.

சுராதாவின் வரற்கையில் வெகு கட்க நான் எதிர்பார்ந்த தினம் வந்தது. அந்த நான் அவன் கணவன் பட்டப்பியிடுன் புக்கம் புறப்படும் நினம். முதல் காலையில் முழுதும் அவன் நாள்களேவரையில்லை. ஆகங்கும் பரபரப் பும் சொக்கமும் ஏங்கும் அவன் மனதை அறிந் துக் கொண்டிருக்கும்பொழுது எப்படி அவன் குக்குத் தாக்கம் வரும்! மனதுக்கு இயைந் தாலும் அத்தகீரியுள்ள கணவனுடன் இங்ப வாற்கை கடத்தப் போவது பற்றி அளவற்ற மிக்கியிலும், கண்ணுக்கு கண்ணு பெற ஒருவரை விட்டுப் பிரிவதும் பிரிவதற்குமையும் ஏற்படுவது இயற்கைதானே! முதலில் அவன் தயாரும் சென்னிக்குப் புறப்படுவதாக ஏற்பாடு. அதும் அவன் நீதை கூப்பன் சேஷாலம் “குந்தகைன் நூய்யாகக் கல்லூரி கந்தான் மனவாற்கை ஆரம்பிக்கப்படுமே!” என்று கொண்டு விட்டார்.

காலையில் எட்டு மணிக்குக் கூறுவில்குது காலிலேவே கொண்டிருப் புறப்படுவதாக ஏற்பாடாயிற்று. அதிகாலியிலிருந்தே கூப்பன் சேஷாலம் கந்தின் “அழுத விவாலம்” அமர்க்காப்பட்டது. பிரயாணத்திற்கு வேண்டிய கலை ஏற்பாடுகளும் கூப்பனின் மேம்பார்களையில் கூறித்துமாக கடத்து. சுராதாவின் தயார் மத்தியானச்செப்பாடு, காய்க்கிர டப்க் கல்லை வற்றையும் கட்டித் தயாராக வயத்து போது கூப்பன் சேஷாலம் மேட்டார் டயர், பெட் ரூரா என்னாம் பத்திரியாக இருக்கிறதை என்று பாக்கத் திட்டு வகுதார். அவன் மிக பெரிய ஆய்வராக இருக்கு நிட்யராணவராகவாய் என்றார் காரியங்களிலும் ஓர் ஒழுங்கு முறையைப் பின்பற்றுவார்.

அனால் சுராதாவுக்கு எதை எடுத்து வயத்துக் கொண்டுத் தெரியவில்லை. அவனுக்கு ஒருப்படிக்குத் தயாரப்பில் பெட்டிக்குள் வைக்கிறுக்கீர்க்க சுமார்களை வெளியில் எடுத்து வயத்தான்! ஒரு பேட்டியில் இருக்க சுமார்களை இன்னுதே கூடியில் தயார்ந்து வர்த்தனான்! இதைப் பாக்கித் தயார்ந்துக்கு வேட்டிக்கூவயிருந்தது. “என்ன இது, சுராதா? பட்டனாத்தில் இந்தக் கம்பவில்கோட்டு எல் வரம் ஏதாகே!” என்று அவன் கேட்டதன் பேரில்தான் அவனுக்கு ஒருப்பம் வந்தது.

சுராதா விவரம் தெரிக்கிறிருக்க கூறுவி வேபை இருக்கவான். அவன் கணவனுது வயதில் கூப்பன் சேஷாலம் மிக்கெரியிலிருக்கு நிட்யராணிக் கூறாரில் குடும்பியிற்கு அங்கு ஒரு ‘கால்கலை’ பங்கிக்கொட்டத்தில் கோட்டு சுராதா படித்து வகுதார். சுராதாவுக்குச் சிவந்த நேரம், ஆரோக்கியமான உடல் வகுதாரி, பங்கிக்கூட உடுப்புன் அவனைப் பார்க்கும் பொழுது அவன் ஆங்கிலப் பெண் தானே என்ற க்கிரைக் கண்டாரும்.

பட்டப்பி தன் மரமானிடமும் மரமியாரிடமும் கிடை பெற்றுக் கொண்டு டிராவிக் கீட்

டுக் ‘ஜம்’ மென்று உடனாக்கி கொடுக்கான். நீல கீர் ‘ப்ரேஸ்’ கொட்டும் பிளாஸ்டிக்குடைய சுகும் குரிய வெளிச்சந்தீது மின்னின் பட்டப்பி மாற்றாது. ஆயிரும் கண்ண முக முக வெட்டு. மூக்குக் கண்ணுடையைத் தடைத்துப் போட்டுக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் இதயமும் வேதாக்கத்தான் அடித்துக் கொண்டது!

“போப் வகுகிறேன்” என்று கடப் பெற குருக்கிடம் கொல்லிக் கொண்ட முடியாய்வு கண்களில் கீர் ஆரைப் பெரு, பல்லால் உட்டடைக் கடித்துக் கொண்டு ‘போப் வகுகி ரூஷ்’ என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான். அவன் தயார் அம்புத்தந்தமிரு வேதாக்கை விவரிக் குடியுமா! கூப்பன் சேஷாலம் “அச்டிடுப் பேஷனே! இப்படி வராவது அழுவாரா!” என்று கொல்லிக் கார்தாவிக் கூக் கரி வேறு இழுத்து வரும் முன்னிட்டில் தல்லிக்கையிலிருந்து ‘கார்தாவுகவு அட்டிஸ்ட்’ செய்தார். “எங்கே கொண்டு சம் சிரியும்கள்! என்னாப் பல்லும் தெரி வழும்!” என்னாக் கார்தா ஒரு அழுகைச் சிரிப்பு சிரித்தான். சிரிது கோத்துக்கெல்வாம் அக்கா கா இரண் தம் பாதி களை ஏற்றிக் கொண்டு வளைக்குது கெங்கும் மலைப் பாதை வயிலே இருக்கிற வந்தது. கூப்பன் சேஷாலம் என்னுடையான் முன் எட்டிக்கை வாய் இருக்க போடுதும் சுராதா ஒரு விழுத் தைக் கூறுவிலேவே வயத்து விட்டார். அது நான் அவன் மனம்.

2

பட்டப்பின் பங்களை நூக்கம்பாக்கத்தில் இருக்கது. விள்தாரமான காம்பெளன்டுக்கு மத்தியில் அந்தப் பிரம்மான்டமான பங்களை இருக்கது. பட்டப்பி சிறு வயிலேவை பெற குருக்கை இழந்தவன். நன் மாயாளின் குழும பதிலின் தாலும் ஒருவனும் அவன் இது வரை வில்லைதான். அவரது முயற்சியின் பேரில் நான் இந்தக் கல்லையும் கூட்டத்து. பட்டப்பி பி. ஏ., பாஸ் செய்தாலும் ஒரு பங்குத் தாகு கம்பெனியில் வேலையிலிருந்தான். அந்த விசைபாத்தின் தலையைக்கும்களை வெகு சிக்கித்தில் எற்றுத் தன்பெயில்வேறுக கம்பெனியில் ஆரம்பித்து விட்டார். சுராதாமான வராபம் கிடைத்தது. அவனது விசைபார் நூப்பத்தை வும் அதிகுங்கட்கித்தையும் கண்டு அவன் காக்கன் பொருளைப் பட்டனர். புக்கம் வந்த சுராதா பிரம்மான்டமான அந்தப் பங்களை வாலையும் தோட்டத்தையும் கண்டு பிரயித்துப் போனான். சின்னாஞ் சிறு பங்களையில் பெற்குருக்கும் மத்தியில் வயற்குத் வந்த வயதுக்குத் தன்மைத்தனியே இப்பெற்றுப் பங்களையில் இருப்பது விவரிக் குலியாத நிலிமையும் வேதாக்கையும் கண்டாக்கிற்ற. மாயியார்,

நாத்தன், கைத்துண் யாரும் அவனுக்கு இல்லை. ஆனால் நிறைப் போன்றார்ஜனும் வேலைக்காரினாகும் இருக்கார். அவன் டெட் கட்டாஸை நிறைவேற்ற அவசியம் சித்தமாக இருக்கார். சார்தாவின் மனதில் ஒரு ‘வேறுணம்’ உணர்ச்சு ஏற்பட்டது.

பட்டாபி அவளிடம் உயிரை இருக்கார். நிறைப்போன்றார்ஜனும் எனி வகையில் வீட்டில் நாள்குறிப்பங்க் காரது மனமிக்கொண்டு வரும். ஆகவே வீட்டில் வீட்டில் வருகிற திரும்பி வந்து விடுவார். அவன் தன் நல்லமையை காரத வண்ணம் என்னாம் செய்து வந்தான். ஆபிளாக்குப் போன்றிருக்க டெல்லோஷ்டில் அவனாக கூபிட்டுப் பேசில் கொஞ்சமுக்குப்பார்டு.....

“உடோ, சமயத்திற்கு நீடிவாம்...ஆரம்பார் மன்றத்திற்கு 78 விரிசிறது. உங்களுக்கு ஏதுமொர் வேறுணம்!” என்று கேட்பார். ஒரு முழும் புரியால் விரித்த சாரதாவுக்கு கோர் மார்க்கெட் பாளை மடிப்பட்டு வீட்டிடது. காய்கை கோஞ்சனால் கணவதுடன் கிடைய, டிராஸர், சம்பிள்க்ஸேஸ்; கணவதுடன் பகல் வேலைகளில் கோம், கோஸ், பிரிட்ட் ஆட்டங்கள். கணவதுடனால் பொழுது பற்றிக்கொ, புத்தகப் படிப்பு. முதலில் ஏற்பட்ட தங்கள் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக மற்று வந்தது. மனதிலிருந்து முகத்தில் ஏற்பட்ட பிரசாரத்தைக் கண்டு உண்மையில் பட்டாபி மிகவும் ஆக்கிரப் பட்டாக்.

இந்தச் சமயத்தில்தான் கூரியிருக்கும் எதிர் பாரத நாறி வந்தது. “யாமியான் உடம்பு கடமில்லை. சாரதாவை அனுப்பவும்” என்று தந்தியில் கண்டு இருக்கது. சாரதா தடி அடித்துப் போனார். நொய்யாகப் பட்டாபையும் அந்தே புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால்

ஒரு சிலமிக்கட்டு வைதுக்கு ஓய்வு கிடைக்காது. ஆகவே அந்த ‘வீவாரி எண்பிரிசீல்’ சாரதாவை ஏற்றி அதுபறித் தங்கியும் கொடுத்து விட்டார். “சாரதா, ஒர் பிரமாணத்துவமிட்டு, அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரும் திரும்பியிட்டு, இப்போலேய வைத்தியம் செய்துக் கொள்ளலாம்” என்று பாத்தலை கொண்டு வழுப்பினால்.


கூரார் அடிக்கீட் சாரதா தன் தாயார் உடம்பு மிகவும் கொவையான நிலைமையிலிருப்ப பகதைக் கண்டார். தாயாரை அழைத்துக் கொண்டு கொஞ்சமுக்குத் திரும்ப வேண்டுமென்று அவன் தடித்த போரிதழம் காட்டி இறங்குக் கீழ்மிக்கவில்லை. கொஞ்ச வேய்யில் கோராவிலிரு ஒத்துக் கொள்ளாது என்று கொண்டு கட்டார்.

கூராரில் ஒரு கால் போவது சாரதாவுக்கு ஒரு புக்காலத்தாரிருக்கது. இங்காலு பல புக்காலசிவுங்கை அவன் தாயாரின் உடம்பு குணமடவநாக்க கூனையும். என்ற வறத் துழும் தவறும். பட்டாபைபிரிமிருந்து கடிதம் வரத்தவறுவதற்கு, ஆனால் ‘பிள்ளை’ கடிதம் போல் அவை ரத்தினச் சுகுக்கமாக இருக்கும். ஆனால் அதைப் பார்க்கும் பொழுதிரை சாரதா ஏங்குக் கொபம் கொபமாக வந்தது, பக்கம் பக்கமாகக் கடிதம் ஏழுதுப் பயனுக்கு என்ன சொல்லும்!

பத்து காட்கூறுக்கொண்டாம் ஆகை விமானத்தில் கோவம்புக்கதூருக்கு வந்து கூறாக்கு வாக்கான பட்டாபி. ஆனால் கான்கு மனி கோருக்கூட அவன் கூரியிருக்க முடிவில்லை.

ஏன்று மாதங்கள் ஆயிர. அப்போழுது தன் காட்டி இனி பயமல்ல என்று கூறார்கள். தாயாருக்கு உடம்பு குணமாகி விட்டது என-

பதில்வான் இரட்டுப்பு காலிதாங்கு அடிடக் காரன். தன் பெண் சாரதாவின் மூல நிலை வை அந்த காப்புக் கோருவாயும்



அவனை ஒரு கலை நாளைக் கொண்டிருக்கு அனுப்பி வாங்கத் தீர்மானித்தார்.

3

—இங்கு கொண்டிருக்க கிளம்பிய சார்தா வில் உள்ளும் ஆண்டத்தால் சிரம்பி இருக்கிறது. இறங்கை மூன்றாத பட்டினைப் போல் அவன் மூம் து வில் ப் பறந்தது. கொண்டினையை அடைகிற அவன் க்டெல்லில் பட்டாபினை எதிர்பார்க்க நில்கிறார். ஆனால் என்ன சொற்றும்! டிரைவர் க்காசமி மட்டும் பிளாப்பரத்தில் அவனுக்காக ஏத்தாக கொண்டிருக்கிறார்.

“க்கதொமி, ஜூ என்கே!” எங்கு நினைப் புடன் கேட்டால் சார்தா.

“நேற்று ராத்திரித்தான் பம்பாய்க்குப் போனால்” எங்கும் க்கதொமி.

“எங்கிடம் கொல்லவேயில்லை! க்டெலை வில் எண்ணைப் பார்ப்பதாக வில்லை எழுதி மிருந்தார்!” எங்கு இத்தும் ஆச்சரியத்தான் கேட்டால் சார்தா.

“குயா பகுமை ஜூயா இல்லை! அடியோடு மாற்றப்படாங்.”

“ஏன், அவன் மூஸ் மாதிரி இல்லையா!”

“கூவுமே அவன் பட்டாக ததில் இருக்கிறாரு. மத்தியாணம் பம்பாயிலிருக்கிறாரு.”



மோட்டாரில் கட்டாக்கிது கொண்ட ஏதாவதில் அடிவயிற்றைக் கொட்டிப்பது. அவனுக்கு எண்ணைக் கேட்குவது விட்டது! கோர்மாங்கெட் விவராங்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறார். தீவர் திடீரென்று சிரைக்காரராவதும் பல பேரிய கைகள் முழுக்கு அதோன்றியவதும் அவனுக்குத் தெரி யும். இனி விவராங்களிலும் தீவிரானது எதிர்பாராத் திக்கல்கள் ஏற்பட்டுவிட்டனவா?

மோட்டார் திரும்பியதும் தாந்தில் தெரி யும் பங்களாவைப் பாக்கித்தார். “இக் கெள்றது அவனுக்கு. ‘குப்’ பெற்று கடல் மூழுதும் விவர்த்தது. அவன் கண்ட கட்டி அவன் கடும் வகுத்தது. பங்களாவில் முன்னால் பயங்கரமாக இருக்கு பட்டமரங்கள் நிற்று கொண்டிருக்கின்றன. இப்பகுவில் காத மொட்டைக் கிளைகளுடன் நிற்று கொண்டிருக்கிற அந்த மரங்கள் ஒரு பயங்கர குன்றத்தைப் பிரிப்பதித்தன. அந்தப் பட்டமரங்களுக்குப் பின்னால் அந்தப் பயங்கள் பழுப்பு வளைத்துடன் பயங்கரமாகக் காட்சியளித்தது. மோட்டாரிலிருக்கு அவன் இரை இருக்கிறும் போது அவனுக்கு அந்த மரங்களைப் பாக்கிவே பயங்கர இருக்கிறது. எவ்வளம் அவனுயரியா யிலை அவன் கண்கள் எதிர்கிழந்த மாத்தை கொஞ்சின. அது ஒரு வாதா மரம்! முன்வெள் வாய் அதன் நிறைவீல் பல தடவை நிற்று அதையூடுப் பார்க்க விவகிகிறுகிறார். பர்ஸைப் பிரெலென்ற அதன் மரகத இப்பகு குரிய வெளிர்த்தில் மின், கிள்ளாகு சிறு அவன்கள் கிளைகளில் கட்கர்க்கித் தாந்தால் கொட்டைகளைச் சுற்கறுப்பாகத் தின்படை அவன் கண்டுவிகிறுகிறார். இப்பொழுதொ நீலாற்று அந்த சொட்டை மரம் ஒரு மேல்யாம், சிவப்பும் பச்சையும் கொண்ட அதன் இளங்களிலிருக்க காற்றில்லைதாகிக் குளிர்க்குமிகுத் தாது மூன்பெல்லாம். இப்பொழுதொ பழுப்புப்பற்க ஒரே உநிச்கு கட்க்க இலக்குகளுக்குக் கட்க்க வகுத்தும் இல்லபாட்டை காபகப் படித்தியது. இப்படியும் இருக்குமா? இம்மொட்டை மரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன? கல் வரழ்வில் ஏற்படப் போய்ம் விபரத் மாறுதலை இல்லை கெளிவிக்கின்றனவா?

குற்றமுற்றம் அவன் பார்க்க கொண்டது. கேழித்து வளர்கிறுக்க தோட்டம் அப் பொழுது பார்மாக்கட்டத்து. கேட்க கொடுவத் வாடி வத்துகிக் காப்புகிறுக்கின. எவ்வளவு கட்கமீகரமாக இருக்க இடம் எவ்வளவு குன்ற பாரிவிட்டது! இதை சிற்றத்தும் அவனுக்கு கழுதாக வகுத்து. அந்த மூழுதும் அவனுக்கு விட்டிட்டில் இருப்பே கொண்ட வில்லை.

மறுவன் கண் பட்டாபி திரும்பி வகுது விட்டான். அவனைப் பார்க்க பிறகுதான் அவனுக்கு ஒருவரை ஆறுதல் ஏற்பட்டது. அவன் முத்திலிருக்க பின்னைப் பார்க்குதுப் பட்டாபி முதலில் பயங்கு விட்டான். “சார்தா, ஏன்! என்னவோமாதிரி இருக்கிறுப்!” எங்கு பல தடவை கேட்டான். “ஒந்துமிகு. கண்ணைப் பார்க்க குறை தான். கண்கள் பிரின்னல் எவ்வளம் எப்பொழுதும் போல் தானே இருக்கிறது” எங்கு பரபரப்பை

மறைத்துக்கொண்டு வேட்டாள். “எப்பொழுதும் போன்றென்று” என்று அவன் ஆரம்பித்ததும் டெலிபோஸில் “ஙன் ஙன்” வேற்று மனி அடித்தது. சட்டென்று கடுவில் பேச்சை விருத்தி டெலிபோஸைக் கவியிடுத்தான் பட்டாபி. ஏராதாசின் கத்தும் சிலம்பட்டது. ‘நான் நினைத்து ஏராதான், ஏரா சிரிதம் கடக்கப் போன்றதென்று மற்ற செய் கொடி வீடு என்னாம் வாய்சிட்டுக் கூறுவே !’ என்பத்தை இவரிடம் கொள்ளுவாரா !’ என்று என்னாம் ஏராதா என்னினும். ஆனால் அவனது அந்தாங்கத்தில் உம்படித்துக்கொடுத்து மகத்தான பயத்தை வெளியிட கொள்வதற்குக் கூட அவனுக்குத் திருவாவில்லை.

இதே சங்கத்தில், பயத்தில், சுரதா ஓயெ
வாய்ப்பட்டுப் படுத்த படுகின்வாசி விட்டனர்.
பட்டாயியும் இதின்து போய்விட்டார். ஏத்
தலையோ டார்டின்ஸ் வரவழைத்து வருவதில்
யம் சேஷப் பிட்டார். அப்படியும் குணமாக
விட்டு, அவனுக்கு மனை விரதிதான் எக்டு
பாட்டான் கறிவார்.

பட்டாயிக்குக் தூக்கி வரபில் போட்டது. அவன் மய வீரனின்கு என்ன ஏற்றுவத்தை இருக்க முடியும்! அதுதான் அவனுக்குப் பரிசீலித்து.

1

பட்டாஸ் தன் கற்றுப் பிரயக்கத்தை
நிறுத்திக் கொண்டார்; ஆயிக்குக் கட
அவன் போவதில்லை. ஏதாவதின் படுக்கைக்
வழி உட்காரிக்கு அல்லத்துப் பண்ணிவிட
புரிந்தான். ஏதாவதின் பெற்றோர்களும் இன்
கீழ்க்கு வந்து விட்டார்கள்.

ஒரு நாள் சுற்றாவைப் பிடிக்க வேண்டும் என்பதை பார்த்து, "யின்டப் பட்டாய்வைப் பார்த்து, "யின்டப் பட்டாய்வை! உங்கள் மூலம் ஒன்று மாறுவதை இந்த காலத்திலேயே அடிப்படையில் இடம் கிடைக்கும். அவ்வாறு மேற்கொண்டு அழற்குத்தகு கொண்டு தோட்டத்தில் கென்று தாராவது போய் விட்டு வருகின்றன" என்றார்.

"உடல், அதனுடையப்பகுதி கொடுத்தல்லோ?" என்று கவனியும் வேண்டும் என்று.

"அது நீசெய்த உற்புக்கு என்றால்"
என்னிட டாக்டர்.

பட்டாவ அவை வெள்ளே அதழக்கு
வந்தான். வோலியே வந்த ஏரால் கண்ணன்
கலை விரிக்கக் கூற விரும்புவது பார்த்தால்.

"பட்டுப் போயிருக்க வாதா மறும் வேப்பமரும் தனித்து விட்டதே ! கவுன்று போயிருக்க தோட்டம் புதுதல் குதுங்க கிறதே ! பாழாய்க் கிடக்க விடு எவ்வளவு அழுகாக இருக்கிறது ? என்றால்தான் பயம் ஒழுக்கது. இவ்விஷயம் நான் சொல்லக்கூடோம். போரபத்தினிடுக்கு தப்பிடுமே ! " என்று கூன் உரிச்சாக்கிறான்.

"ஏன் சொல்கிறோம், எந்தும்! எனக் கொஞ்சம் புரியவில்லையே?" ஆக்கம்புழும் வேதாவையும் அவன் கருவில் பொறுத்தார்.

"நன் வரிசிகுத்து-வக்த போது இத்தப்பட்ட மற்றதையும் காப்க்க தோட்டத்தையும் கணவிழுத்த விட்டதையும் பார்த்தேன். நமது வாழ்வில் ஏற்படப்போகும் அப்பக்கத இவை குறுப்பிலுமதாக என்னவென்பதைக் கீழே கொடுக்கிறேன்.

"இப்பொழுதே எவ்வாம் மாற்றிட்டது. என்ன ஆசையும்! என் கண்பதேவீங்களும் கொடுக்கும்!" என்றும் சொல்லத்.

பட்டாவி கருக்க சிறித்தான். பக்கந்தி
கிழுத காற்காலிலீ அமை கட்டார்க்
கொல்லி, “கார்தா! என்ன காரியம் கேப்தார்,
உம் கோப்புக்கு காரணம் இப்பொழுத்தெய்வா
தெரிகிறது இதே மரத்தையும் செடியையும்
பாச்சித் தன் கண்ணவோ கற்பனை கேப்து
கொண்டு கல்லீர இப்படிச் சித்திரவைகள்
கேப்து கொண்டனவாயா! குருஙிப் பெண்ணைக்
என்றால் கேப்து கொண்டால் இதே அபத்
துத்தான்” என்றுன்.

"என் செல்லும்போன்!" என்று
வேண்டியது ஏரானா.

"காரதா! கீல்குமிகுக்குத் திரும்பிய சமயம் இல்லையினால் மரப்பகவையாக இல்லையென்றுதான் மேச்ட்டுபாக இருந்ததைப் பார்த்துப் பட்டமாய் என்று தவறாக எண்ணி விட்டார். இப்பொழுதோ அதை காட்டி இவைகளையாக மீண்டும் தூண்டித்து விட்டார். காரதர் பெண்ணுக்கு, வருடை முழுவதும் என்று இப்பொழுதோ, முகவிட்டது மரங்களையும் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இதைச் சாதாரண விஷயமாக்கத் தெரியாமல் போன்றும் ஆர்த்தியியில்லை. உன் மகனிலிருப்பதை வெளியிட கொண்டிருமல் கன் கற்பிக்கவை அனுவரியைக் கூட விட்டார். எதையும் ஸ்திரீகள் ஒன்றின்கூடாது சம்பந்தத் தொரித்து கொண்டிருப்பது"


"எட்டோருதும் பேசல் 'பிரெயன்' கடக் கிறதா என்று கேட்டுடேன்! சீவுகள் 'கிழமை' என்று சொன்னிருக்கின்றன!"

"ஆமா; 'எப்பொழுதையுமிட வன்றுக் கட்டிறது' என்று ஓரளவுத்தற்குத்தான் வகையே. நூலில் டெலிபோன் 'கால்' வந்து விட்டார். ஆனால் இங்கெலுக் கடவுள் அதைக் கேட்கவேண்டுதலா? இந்த சாலை மாதுமும் பிரமா மாதமான பின்னால் கட்டு இரண்டு வகைம் வரப்பு வகையிடக்கிறது!"

ஈரதாவில் முகத்தில் புன்னாக அமுட்டி வது, ஆற்றாவத் தேவுட்க் கணவனின் வகையில் பற்றி அனைத்துக் கொண்டாள். அக்கணத்தில் அவர் கலைங்கர் மட்டுமின்ற அவர் கோவும் பற்று விட்டதென்பதை அவர்தான் யார்த்த முகம் இருந்து சுற்றுக்கொட்டியது. அப்பொழுது அங்கே வாசி அப்புஜத்தமுமான், “உங்கள் முழுக்கத்தையு இப்படி ஆட்டி வாக்கிருதோ, கெரியிலிழ்கூ” என்று கூறினான்!

"என்னால் என விடுதியைம் தாங்கி!" என்று நினைவு சொல்ல ஏனுடைய போர்க்கால்.

"...ஆயம் இல்லை காலத்திற்கும் வரவத் தொகைத்திட்டமும் உள்ள வித்தியாசம்தான்... என்று கற்ற பட்டாபிகை, வாய்ம் நடும் பால்வெளி தங் காலத்திற்கும் தன் விரும்பும் போக்கில் சொல்ல முடியாது.



யந்திரக் குதிரை

ரா. நா.

5. யுக்தி பலித்தது!

சீல்தானின் எச்சரிக்கையைப் பிரோஸ் பொருட்டுத்த வில்லை. “நான் ஜாக்கிரதையாக கடத்து கொண்டுவேன். தாங்கள் என்னை அந்த அறைக்குள் போக அது ஏது யுங்கள்!” என்றார். கல்தானும் சம்மதித்து வைத்தியன் கருவத்தில் வந்திருக்கும் பிரோஸை இளவரசியின் அறைக்குள் அனுப்பி வைத்தான். பிறகு அந்த அறையின் கதவைச் சாத்தியிட்டுத் தனது அரண்மனைக்குச் சென்று விட்டான்.

உன்னே ஒரு வைத்தியன் நுழைவதைக் கண்ட இளவரசி வீறிட்டுக் கொண்டு அவன்மீது பாய முயன்றார். அப்போது அவனின் பார்த்துப் பிரோஸ் மிகவும் மெதுவான குரலில், “அன்பான இளவரசியே, நான் வைத்தியனால்ல; பாரசிக இளவரசன். கல்தானின் கொடுமையீ விருக்கு உன்னை விடுவிக்க வக்திருக்கிறேன்.” என்று கூறினார்.

இத்த நம் செய்க்கைக் கேட்டதும் இளவரசி ஆச்சரிய மடைந்தான்.

அகனுல் கொஞ்ச இரெம் அவளால் போவே முடியவில்லை. பிறகு பிரோஸ் தனது அனுபவங்களைச் சுடுக்கமாகக் கூறி, “நீ எவ்வாறு இங்கு வந்தாய்? அதைச் சூறினால் தான் இய்கிருக்கு உன்னை எப்படித் தப்பு விப்பது என்பதை முடிவு செய்யலாம்” என்று மெல்லிய குரலில் கூறினார்.

இளவரசி தன் அனுபவங்களை யெல்லாம் கூறியவுடன், “யந்திரக் குதிரை எங்கே?” என்று பிரோஸ் கீட்டான். அதைச் சுல்தான் பத்திரமாக வைத்திருப்பதாக இளவரசி கூறினார்.

குதிரை பத்திரமா யிருப்பவைக்கேள் விப் பட்டவுடன் இளவரசியை விடுவிக்க ஒரு புத்திசாலித் தனமான யோசனை பிரோஸாக்குத் தோல்நியது.

இளவரசியும் பிரோஸாம் வெகு மெதுவாகப் பேசியதால் அவர்கள் பேசியது வேறு யாருக்கும் கேட்டிராது. இளவரசியுடன் பேசி விட்டு வெளியே வந்து காவலாட்களைப் பார்த்து, “நானோ தினம் இளவரசி சுற்று குணமடைவான். சுல்தானைப்



பார்ப்பதற்குக்கூடத் தயாராயிருப்பான். இவ் விஷயத்தைச் சல்தானிடம் கூறுங்கள்” என்றுள் பிரோஸ்.

அவர்களும் அப்படியே ஏன்று சல்தானிடம் அந்தச் செய்தியைக் கூறி னார்கள். இளவரசி குண மடத்து வருகிறார்கள் என்பதைக்கேட்டு சல்தான் சங்கோவை மடத்தார். மறுநாள் அவளைப் போய்ப் பார்க்கையில் முன் போல் அவள் ஆக்திரப்படவில்லை. சல்தானை அங்புடன் வரவேற்றுப் பிரியமாகப் பேசினார். இளவரசியின் தேக ஸ்லையில் அபிவிருத்திரந்தப்பட்டது கண்டு சல்தான் மகிழ்ச்சி யலைத்து புதிய வைத்தியன் மகா கெட்டிக் காரன் என்று பாராட்டினார். அவன் கட்டளைப்படியே எவ்வா வற்றையும் செய்யவேண்டும் என்று தன் வேலை யாட்களுக்கும் உத்தரவிட்டான்.

சல்தான் இளவரசியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வைத்தியன் வேலைம் தரித்து வந்த பிரோஸாம் அங்கு இருக்கான். அவன் சல்தானைப் பார்த்து இளவரசி காஷ்மீரக்கு எப்படி வந்து ரேர்க்கான் என்று கேட்டான். உடனே சல்தான் யக்திரக் குதிரையில் அவளை ஒரு மாயாவி கொண்டு வந்தது. அவளைக் கொன்றது, குதிரையை என்ன செய்வது என்று தெரியாமல் பத்திராகக்

காட்சி சாலையில் வைத்திருப்பது முதலிய விவரங்களை யெல்லாம் விவரமாகக் கூறினான். அவற்றை யெல்லாம் அப்பொழுதுதான் முதல் தடவையாகக் கேட்பதுபோல் இளவரசன் பிரோஸ் பாவனை செய்தான்.

பிறகு அவன் சல்தானைப் பாத்து, “குதிரையினிடமுள்ள மக்கிர கங்கி தான் இளவரசியைப் பிடித்திருக்க வேண்டும் என்று என்னுகிட்டான். அதனால்தான் அவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இந்த மாய கங்கியைப் போக்க ஒரு குரணம் உண்டு. அது என்னிடம் கொஞ்சம் இருக்கிறது. எனோய தனம் அரண்மனை முன்னுள்ள சதுக்கத்திற்கு அந்த அதிசயக் குதிரையைக் கொண்டுவரச் சொல்லுங்கள். இளவரசியை மீது உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அவன்கரித்துக் குதிரை மீது உட்காரச் செய்யுங்கள். அச்சமயம் எல்லா மக்களுக்கும் மத்தியில் என்னிடமுள்ள குரணத்தை செருப்பில் தூயி, புகை கிளப்பி அதன் மூலம் இளவரசியை குணப் படுத்திவிடவாம்” என்றார்.

எப்படியாவது இளவரசியின் வைத்தியம் கெளிந்து அவளைக் கலியாணம் செய்துகொண்டால் போதும் என்று நினைத்த சல்தான், பிரோஸ் கூறிய ஏற்பாட்டில் குது இநப்பதாக சங்கேத கிக்கவே இல்லை. ஆகையால் அவன் கூறியபடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படி தனது ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.

அடுத்த நாள் அரண்மனைக்கு எதிரிடுள்ள மைதானத்தில் ஏராளமான ஜனங்கள் கூடியிருக்கனர். சல்தானும் அவனுவடைய மக்கிரகளும் பிரபுக்களும் உயர்ந்த ஆடனங்களில் உட்கார்ந்திருந்தனர். யந்திரக் குதிரை மைதானத்தின் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. வைர வைகுரி யங்களால் ஆக்கப்பட்ட நகைகள் அணிந்து அன்றம் நடப்பது போல் நடந்து வந்து இளவரசி குதிரைமீது உட்கார்ந்தான். ஜனங்கள் ஆவலுடன் வைத்தியைக் கவனி ததுக்கொண்டிருக்கின்றனர்.

குதிரையைச் சுற்றிலும் தண்ணகள் தடடுத் தட்டாக வைக்கப்பட்டன. வைத்தியன் ஓவ்வொரு தணல் தடடி


மூம் தன்னிடமிருந்த குரணத்தைத் தூவினான். குதிரையைச்சுற்றி மூன்று தடவை வலம் வங்கான். கற்றி வருகையில் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் முனு முனுத்துக்கொண்டே சென்றான். தண்ணில் குராணத்தைத் தூவியவுடன் ஏராளமாகப் புகை குழ்க்கு இளவரசியின் உருவத்தையே மறைத்துவிட்டது. இந்தச் சமயத்தில் வைத்திய உடையிலிருந்த இளவரசன் குதிரை மீது ஏறிக்கொண்டு விகா யைத் திருப்பினான். குதிரை கட்டே மேலே வான வெளியை ரோக்கிக் கிளம்பியது. சந்திரத் தூரம் சென்ற வுடன் கீழே இருப்பவர்கள் காதுகளில் விழும்படியாக இளவரசன் பிரேர்ஸ், “காஷ்மீர் அரசரே! உம்முடைய பாதுகாப்பை நாடி இனி யாராவது பேண் வந்து அவனை நீர் மணக்கு கொள்ள விரும்பினால், முதலில் அவன் அனுநியைப் பெற்றுப் பின்னர்

கலியாணம் செய்து கொள்ளும்” என்று உபதேசம் செய்தான்.

சில நிமிடங்களுக்கெல்லாம் குதிரை பாரசீக இளவரசனையும் வங்கத்து இளவரசியையும் ஏற்றிக்கொண்டு காஷ்மீர் எல்லையை விட்டு மறைந்து விட்டது. சான் இவ்வளவு மோசமாக ஏராற்றப்பட்டதை என்னிட எண்ணிக் காஷ்மீர் கல்தான் மனம் பழுங்கினான்.

யந்திரக்குதிரை கீக்கிரம் பாரசீக காட்டிற்கு வந்து ஓரங்கத்து. கீக்கிரத் தில் இடுவருக்காம் சிறப்பாக விவாகம் கடங்கது. இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த இளவரசன் தனக்கு மருமக ஞாக் கிடைத்ததுபற்றி வங்க காட்டு அரசன் பெருமையுடங்கான். இளவரசன் பெயரும் புகழும் பெற்றுத் திரும்பி வந்ததுபற்றிப் பாரசீக நீட்டு அரசனும் அவன் குடி மக்களும் பேராளக்கு மடைந்தார்கள். (ஸ்ரீஸ்ரீ)

பு. இவ்வளவுதான்?



ரூகும்

மா. கிருஷ்ணன்

உத்திர கங்கையிலிருந்து கண்மாகுமரி முட்டும் மனித சமூகமுன் இடங்களில் வெல்லாம் காக்கலூழுன்று. பெருட்டன் ஒட்டி வாழும் காதுமான பிராணிகளில் மிகவும் காதுமானது இப் பறவையே. குழக்கதைப் பறுவத்திலிருந்து காக்களின் அறிமுகங்களை நாம் வள்ளிக்கிறோம். இருங்கும், காந்களைப் பற்றி நாமறிக்கது அதிகமல்ல. என், நாங்கள் அரேகார் முழுக் கருப்பாகவுள்ள அண்டங் காங்கை ஆணைக்கிறதும் சாம்பல் நீராக் கழுத்துள்ள சாதாரணக் காங்கை பென்னைக்கிறதும் கூட நம்புகிறுகள்!

காக்கன் மது தேசத்தில் மிகவும் அதார்ஜனமாக இருப்பதால்தான் நாம் அவைகளைக் கவனிப்பதில்லை என்று சொல்ல முடியாது—ஏற்ற அசாதாரண மாகவுள்ள பறவைகளையும் நாம் கவனிப்பதில்லை. ஆனால் நம்முடிக் காக்களின் வாழ்க்கையை ஆராய்க்கு 'சாதாரணக் காங்கை—அதன் சரித்திரம்' என்ற ஒரு புத்தகத்தைப் பறுதியுள்ளது ஓர் அவல் நாட்டு இயற்கை பிழையே. இந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. டாம்ஸன் வீட்டின் என்ற வட அமெரிக்க இயற்கை ஆராய்ச்சி நிபுணர் மது தேசத்துக் காக்களைப் பற்றி வெகு கவரல்யமான வித்தில் எழுதியிருக்கிறார். அவரைப் போல் இயற்கை குழுமுள்ளவர் அரேகார் இருக்கிறதில்லை. காக்களைப்படி பல சுதாங்களையும் கூட்டு அவைகளின் பாறை கையே ஒருவாருட அறிக்கு அதை மேல் நாட்டுச் சம்பீட முறைப்படி ஸ்வரப்படுத் தியும் நக்கிறுக்கிறார். நான் இது போல் அதி சிரத்தையுடன் காக்களின் வாழ்க்கையை ஆராய்க்கு அறிக்கு கொள்ள வில்லை. அவைகளின் இருப்பும் போக்கும் அரைகுறையாகவே எனக்குத் தெரியும்.

* * *

அண்டங் காங்கைகள் காரங்களிலும் பிரயங்களிலும் மீதுகிறுந்தும் சாம்பற் கழுத்துக் காக்களைப் போல் ஒன்றுகூடி சிருப்பதில்லை. மேலும், மனிதங்களாரம் நற காடுகளிலும் மனிச் காங்களிலும் கூட அண்டங் காங்கைகள் குடியிருக்கும். அவைகளைக் குறிக்காத சாம்பற் கழுத்துக் காக்களைப் பற்றியே இதை எழுதுகிறேன்.

காரங்களில் குடியிருப்போர் இந்தக் காக்களின் திருட்டுத் தழுத்தையும்


தணிச்சலையும், வினாச புத்தியையுமே அரேகையாக அறிவார்கள். நெட வாழ வள்ள இப்பறவைகள் அதுபவத்தாலும் புத்திக் காங்கையினாலும் எவ்வளவு தார்தான் கொடு வராமல் மனித சமூகத்தை பொட்டி தீவிக்கவாம் என்று கண்குணர்து தந்திரமாக கடக்க கொள்ளும். நான் சிறவனுக்கிறுந்த போது என்களைப் புத்திகளைச் சிறநியதித்து பீட்டும் காக்க களை வெல்லுவதற்கு எத்தனையோ விதங்களில் பாருப்பட்டிருக்கிறேன். என் போவதா வுக்கியையும் குழ்ச்சிகளையும் எனி தில் உணர்ந்து காக்களை தப்பிக்கு விடும். கையில் எப்போது கவலிருக்கிறது. எப்போது இல்லை, காவலில்லாது வெப்பியில் உவர்த்தியை போல் பரப்பிய பண்டங்களில் விழுப்பகல்க்கத்து கவக்காதது, மூச்சில் கம்புயளில் பிசின் நடவியது எவ்வள்ளுறவுக்கு எப்படியோ தெரியும். எழுதுக் கையில் காக்களையில் குண்ம புத்தியையும் அளவில்லாத தந்தி ரத்தையும் எடுத்துரைப்பது கூடும்—ஆனால் பேசிகில் இதைக் குறிக்கலாம். “அது குண்டு வெங்க கட்டாலும் வினா தங்களேன்—அம்மானு சுறு சுறப்பு எக்கைக்கு”! என்று ‘சிவ கெங்கை’யில் எனக்கொருவர் சொன்னது உண்மையே!

* * *

நடவில்லாத தங்கள் இயல்புக் கேற்ப காக்கன் வாழும். அங்கே, கருங்களிலுள்ளது போல் மனித வாழ்க்கையைக் காக்கன் அலுவரித்து நடந்து கொள்ளது. நடவில்லாக் காக்கன் ஒரு பெரு மக்கையாகக் கூடி வாழும். பொழுது விடியுமூன், கிழங்கு வெளிறும்போதே, காக்கன் தங்கள் அடை மரங்களை விட்டுச் சிறு பிரிவு களாகக் கொட்டு, இரைத் தேடச் செல்லும். அவை செல்லுமிடம் முப்பது மைல் தார்த்துக் கப்பாறு மிருக்கவாம். வயல்களிலும், காடுகளிலும், தானியங்களையும், பழங்களையும், புச்சிகளையும், இதர பட்டிகளின் முட்டைகளுக்களையும் நாங்கள் வில்லையைக் குட்பட்ட மற்ற சிறு பிரயங்களையும் காலென்னால் தேடியல்லும். கணக்காலையும் கீருளன் ஒரு குட்டையில் காக்கன் மீன் பிடிப்பதையும் நான் கண்டிருக்கிறேன். அவைகள் தின்பன பலவாயிருந்தும் கீஸ்ப் பறக்கு வேட்டை யாடியே அவைகளுக்கைருக்கிறது.

பொழுது சாம்பத்தும் பல இடங்களுக்கு மேயச் சென்ற பிரிவங்களும் சேக்குத் திருட்டு அடை மரங்களைப் பார்த்துச் செல்லும். அப் வேளாகளிலும், கூடி விருக்கும் மற்ற வேளாகளிலும், காக

சமூகங்களில் தலைவர் கள் இருப்பதைக் கவனிக்கலாம். அதைபவ முதிர்ச்சியுள்ள தலைவர்களின் போக்கையே மற்றுக் காண்கள் இன்பற்றும். தனி த்து இரை தெவிட்போது நல்ல விருக்கத் திடைகாகம் கண்டுவிட்டால் சீன்ட குருவில் ஏற்ப தன் தோழர்களை



பழக்கும். கடிப் பறக்கவீல் ஏதாவது விபத்து எனிர்நால் முன் செல்லும் காகம் 'காக்' என்று எச்சரிக்கை செய்ய, கட்டம் தீநி மறையும். காக்கள் ஒன்று கூட விரோதியை எதிர்ப்பதும், கட்டத்தில் இது காக்கள் ஒன்றே டொன்று சண்டையிலும்போது மற்றவைகள் கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் சண்டையைக் கவனிப்பதும் சுக்ஞமான சிக்கம்சிகிவரே.

மற்றும் பகல் வாழும் பகுதிகளைப் போல் காண்ன இடுட்டினதும் கண் கெரியாமலிருப்பதில்லை. அங்கமித்த பின்னும்

அதைகள் பற்றிப்பதைத்
ஷ்ணமும் பார்க்கலாம்.
இவர்க் காலன்களில்
காங்கண் அங்குமிக்
கும் திரிக்கல்வதை
அடைக் குறை கண்டி
ருக்கிறோன். அப்போது
அதை இரை தெடுவ
காக்க தெரியவில்லை.
நாக்கத்தை வீழ்த்து,
காலன்களாம் இரை
தெடிப கணைப்பை அம்

ஆது. எக்ராக் இந்தக் காலன்கள் இப்படி வெள்ளிலாயில் சஞ்சரிக்கின்றனவோ என்று யே-சிட்டத். அவைகளைக் கவனித்தும், காண மீண்டும் புவப்படவில்லை. சுதிர வெளிச்சுத்தில் அவை கொள்ளும் களிப்பே அவைகளின் சேர்க் கற்று அடிச்சுறுக்குக் காரணமென்று தொன்றுகிறது. இப்பகுதி தரும் ஏழையும் கூத்துதயும் அனுபவிக்கப் பதுத்தறிவும் வியாப்யானத் திறனும் வேண்டாம்— கம்மைப் போதும், இதா வழகளிலும் உயிருள்ளவைக் கணக்குத்தும் இயற்கையில் மிகம்சிகி கொள்ளலாம்.

14 நாட்களில் நீங்களும் அழகிய சுருத்தை விட்டியலாம் என்று டாக்டர்கள் பிரைபிக்டின்றனர்

பாலையில் அழகுத் திட்டம் கொட்டவேறு வயதின்றி
கொட்டவேறு குமத்தை உடைய 1418 மீட்டர்களிடம்
பாலையில்லைப்பட்டு பக்செரித்திக்கம்பட்டது. 14 மீட்
வீசு முத்து போகவில் இருங்க அழிய குமத்தை
கூட பெற்றது.

திட்டம் கொட்டவேற்குப்பது இன்னாவரென். பாலை
வீசு கொட்டவேற்கு முக்கீடு குமத்தை குமத்தை.
அதன் அட்டிக்கூடான துகரையை உண்டான் குமத்தை
கூட கூற்று 60 கோண்டுகள் பெய்யான். ஓராண்டு
குமத்தைக் கூட மூன்றாகு கூறுவதை முறை 14 மீட்
வீசு இன்னாவும் கொட்டவேற்கு. கூட்டுக்கூட குமத்தை
கூட்டுக்கூட கூறுவதைக்கூடும்.

- புதிய முறையுமிகு தீர்வு !
 - குறைந்த சூழ்நிலை.
 - அதிக மிகுந்த தட்டுமை, அதே வழியில் உலர்த்த வகுப்புகளும்.
 - நடுத்தர தீர்வுகள் புதிய
 - புதிய முறைகள் விரைவாக.

சொப்பு மட்டுமில்லை — ஒர் அமர்கு சாதனம் !



ஆரோக்கிய ரகசியம்

வி. என். குமாரசாமி

13. 'டயாபெடிஸ்'

சிறார் வியாதியைத்தான் ஆஸிலந் தில் 'டயாபெடிஸ்' என்று சொல்லுவார்கள். சிறு கீர்ல் சர்க்கரை கலக்கிறுப்பதே தீந்து அடையாளம். முன்பெல்ளாம் இல்லியாதி எங்கோயாகியூம் மிகச் சிவஞக்கே இருக்கும். அதிலும் வடதான வர்களுக்குத்தான் வருவது கணம். ஆனால் இந்தக் காலத்தில் எந்த வயத்தினருக்கும் வருவது கணமாகி விட்டது.

இந்த வியாதி சீர உழைப்பு உள்ளவர்களுக்கு வரவே வராது. அப்படி வந்தாலும் சில நாட்களில் போய்விடும். சீர உழைப்பு இல்லாது, உட்கார்த்து வேலை செய்வார்களுக்குத்தான் இது அதிகமாக வருகிறது. அதிலும் தனவந்தர்களுக்கு டயாபெடிஸ் வருவது சர்வ சாதாரண மாய் விட்டிருக்கிறது. உடலுழைப்பு இல்லாமல், நல்ல இனிப்புப் பண்டங்களாகச் சாப்பிடுவதற்கு அவர்களுக்குத்தானே செல்களிய மிகுங்கிருக்கிறது!

முன்பெல்லாம் இருவேளை ஆகாரத்துடன் நாளைக் கழித்து வந்தார்கள். அது பொருத்தமானதான். குடும்பங்களின் கட்டாயம் இரு வேளை சாப்பிட்டால் வேண்டும். ஒருவேளை உண்போன் யோசி, இருவேளை உண்போன் போசி, முன்று வேளை உண்போன் சோசி, நன்கு. ஜந்து வேளை உண்போனால் பற்றி என்றத்தைச் சொல்ல ஏ.

காலையில் எழுத்ததும் சிலர் பல்துவக் காமலும் காப்பி சாப்பிடுவதுண்டு. பிறகு சாப்பாடு அல்லது பலங்காரம், காப்பி. மத்தியாண்டு டிப்ஸ், காப்பி அல்லது சாப்பாடு. பிறகு மாலை காப்பியுடன் கூடிடப்பட்டு, இருவேள்காப்பாடு. இப்படி தற்காலம் சாப்பிடும் வழக்கம் பெருகி விட்டது. காப்பி சாப்பிடும் வழக்கம் பெருகி விட்டதற்கான் தற்காலம் சீர் வியாதியும் எல்லோருக்கும் கணமாக வரத் தலைப்பட்டிருக்கிறது. அதிலும் காப்பி சாப்பிடுவதற்குக் குறிப்பிட்ட கோரம் ஒன்றும் கிடையாது. நல்பர்கள் விட்டிற்குப் போனால் காப்பி. அவர்கள் தங்கள் விட்டிற்கு வந்தால் அவர்களுடன் ஒரு டம்ளச் காப்பி. ஒட்டங்குக் கண்டால் அங்கு ஒரு கப் காப்பி. இவ்வாறு ஒரு நாளைக்கு எழு எட்டு தடவை காப்பி, ம் சாப்பிடுவதற்கும் உண்டு.

நம் சாப்பிடும் ஆகாரங்களை நமது உடலுக்கு வேண்டியபடி பங்குவப்படுத்தி மாற்ற கம் உடலுக்குள் இயற்கையாகச் சில கேள்வங்கள் அமைக் கிருக்கின்றன.

ஆகாரத்திலுள்ள சர்க்கரைப் பொருளை மாற்ற பாங்கிரியால் என்னும் உறுப்பி இருக்குத் தில்லாலின் என்னும் ஒரு சீரவும் உற்பத்தியாகி ஆகாரத்துடன் கலக்கிறது. அப்பொழுது ஆகாரத்திலுள்ள சர்க்கரைப் பொருள், இன்லா லீ னால் பங்குவப்படுத்தப்பட்டு ரத்தத்துடன் கலக்கிறது. நாம் உணவை ஒழுங்காக உட்கொண்டால் அதற்கும் போதுமான வேலை கிடைக்கிறது. சர்க்கரைப் பொருள்களை அதிகம் சாப்பிடச் சாப்பிட அது என்ன செய்ய முடியும்? அது ஒரு சிறு அவயவம்தானே! கடுமானவரை இல்லாவின் உற்பத்தியாகிக் கலக்கிறது. ஆனால் காப்பியைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவன் கருக்கு இல்லாவின் போதுவதில்லை. இவ்கள் சாப்பிடும் சர்க்கரைகளை மாற்ற அதனால் முடிவதில்லை. வேலை அதிகமாகச் செய்து செய்து கணத்து விடுகிறது. பிறகு கடப்படுவதேன்? ஆகாரத்திலுள்ள சர்க்கரை மாற்றப்படாமலே குடல்களுக்குப் போகின்றன. குடல்களின் கவர்கள் இந்தச் சர்க்கரைச் சந்தை ரத்தத்துடன் செய்கின்றது. ரத்தம் தன் வேலையைச் செய்து மசினப்பட்டுப் போகும் வழியில் சிறார்க் கருவி அதை வடிக் கட்டுகிறது. அந்தச் சிறு சீரைப் பரிட்டை செய்தால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கிறது. தென்று மக்குடுத் தெரியும்.

இதை ஆம்பத்திலேயே கவனித்துச் சிகிச்சை செய்துகொள்ளவேண்டும். பெரியவர்களை இது மிகச் சங்கடப்பட்டுத்தும். அடிக்கடி சிறு சீர் போகும். இரவில் அடிக்கடி இதற்காக எழுந்திருக்கவேண்டும் பிருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால்களில் ஏரிசல் உண்டாகும். கண்கள்கூட சில சமயம் ஏரியும். இவர்களுக்குக் கட்டி, புன், காயம் முதலினவை ஏற்படாதவரை தப்பித்தார்கள். அப்படிவந்த நானால் பிழைப்பது புனர் ஜம்மதாரன். ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சிகிச்சாத்தில் புனர் காலுது. புரை தடிக் கொண்டேப் போகும். அப்படிவந்தை இம்மாதிரி ஆசாமிகளுக்குச் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்யவேண்டுமானால், சாப்பாடை மில்லாக் கடும் பத்தியம் கவுப்பார்கள். அரிசிச் சாதமே உபயோகப்படுத்தக் கூடாது. சம்பா கோதுமைச் சாதம்தான் சாப்பிடவேண்டும். இன்லா லீ சீரை ஒரு நாளைக்கு இரண்டு, முன்று என்று ஏற்றுவார்கள். காப்பி சாப்பிடக் கூடாது. மாவுப் பண்டங்கள் முதலிய இனிப்புப் பலகாரங்களைத் தோட்டவே

கூடது. இவர்கள் எவ்வளவுக்கெவனால் காப்பியும். தின்பண்டங்களும் விரும்பிச் சாப்பிட்டார்களோ, அவ்வளவுக்கும் தன்டனை. அதுமட்டுமல்ல; தினம் இரண்டு வேளையும் கட்டுவாக்காளி இன்ஜெக்ஷன். அப்படி மாதக் கணக்காய்ப் போட்டால் சிறிது சங்கரை குறையும். அசி போட்டுக் கொள்வதை கிறத்திலிட்டால் சங்கரை அதிகமாய் விடும். ஆகையால் வழக்கமாய் அசி போட்டுக் கொள்ளுகிற வர்களும் உண்டு. சுற்றுச் சங்கரை குறைந்தால் ஒரு வேளை அரிசிச்சாதம், ஒரு வேளை கோதுமை என்று காப்பிடுவார்கள். சில கால்தானே, எப்படியும் கண்டப்பட்டு, சாப்பிடுவோம் பிறகு எதுவென்றுமானும் சாப்பிடலாமே என்று கிடையாது. ஆயுள் புராவும் பயம்தான்!

நீர் வியாதிக்காராகள் காப்பியில் சங்கரைக்குப் பதிலாக இரண்டு சங்கரை மாத்திரங்களைப் போட்டுக் கலக்கிச் சாப்பிடுவார்கள். இந்த மாத்திரங்களின் இனிப்பானது இன்ஸாலின் ரஸ்த்தின் உதவியில்லாமலே சுத்தத்துடன் கலக்காலும் கெடுதல் ஒன்றும் செய்யாதாம். சிலர் சங்கரை சேர்க்கையிலேயே காப்பிவைச் சாப்பிட்டும் விடுவார்கள்.

இங்வளவு கண்டப்பட்டு காக்கக் கூடகிக் கடமைப்பகல்வடைத் தன்மையும் அசி போட்டுக் கொள்வதற்குப் பதில் தலூராசனம் போடப் பழகிக் கொண்டால் டயாபுடில் விரோதி ஓழிவான். காற்பது கான் ஒழுங்காகத் தவறுமல், செய்து விட்டு, சிறு நீரைப் பரிசீலித்துப் பார்க்கட்டும். அப்பொழுது டாப்ட் “வேறு ஏதாவது மருத்து சாப்பிடலைச் சொல்” என்று கேட்பார். அவ்வளவு குறைந்திருக்கும், அவ்வது சங்கரை இல்லாமலேயே இருக்கும்.

தலூராசனம் செய்யும்போது சிரமித்த, சுத்தியற்றபார்க்கியாலைத் துண்டிவிட்டு உற்சாகம் கொள்கிறது. அதன் சுற்றிவளைக்கத் தாம்புகள் ரத்தப் பாய்ச்சலினால் புத்தயிர் அடைகிறது. ராம்புகளின் கூக்கந்தினால் மறுபடியும் அதற்கு உணர்ச்சி உண்டாகிக் கொஞ்சம் கொஞ்சமாக வேளை செய்ய ஆரம்பிக்கிறது. ஒரு மாதம் வரை தலூராசனத்தைத் தொடர்ந்து செய்து கொண்டு வரத்தில் இரண்டு கான் சிறு நீரைப் பரிசீலித்தால் காலுக்கு கான் சங்கரை குறைவது கண்குத் தெரியும். காற்பது காளில் புரணமாய்க் கங்கரை குறைத்துகிறும் என்பது சிச்சயம். இது பிரசாரச்சிற்காகச் சொல்வதெல்ல. இது குல் பயக்குக்கூட்டுமையாக சுற்பட்டிருக்கிறது.

வேலூ செய்யாத சோம்பேற்றப் பின்கொடை, கவுனித்து வேலை வாங்காமல்



“ சன் அப்பா, இந்த பிள்ளைத் தின் விளை பவுண்டு இரண்டு குபாய் என்கிறுமே! பேப்பரிள் இதன் விளை ஒரு குபாய் நானே போட்டிருக்கிறேன் ! ”

“ இங்கே, இங்கே, இங்கே அந்த விளை நான் வேண்டுமானால் பேப்பர்க்காரனிடமே வாய்கிக் கொள்ளுகின்றேன் ! ”

‘சன் நீ சோம்பேற்றபாகவே இரு’ என்று மற்றவர்களைக் கொண்டு வேலைகளைச் செய்யச் சொன்னால், அந்தப் பின்னை இருக்க இருக்க முட்டாளாகவும், பெரும் சோம்பேற்றயாகவும் அசி விடுவான். அதைப் பொல்தான் இந்த இன்ஸாலின் இன்ஜெக்ஷனும்.

‘முக்கு ஏன் வேண்டாலோ யாக்காக்க அற்று போற்ற உண்டு’ [அகுத்தியது என்று கூறுகிறார் நிருவள்ளுவர். காம் அன்றூடம் சாப்பிடும் ஆகாத்தைக் கவுதித்துச் சாப்பிட்டால் இதைக் கண்டம் எல்லாம் படவேண்டியதில்லை.

முருங்கைக் கோர இந்த வியாதிக்கு மிக எடுத்த ஒளங்கள். சங்கரை மாற்றும் குணம் இதில் சிறையை இருக்கிறது. சிறாக் கியாதியஸ்தர்கள் முருங்கைக் கோரையைத் தின்மூலம் ஆகாத்தில் சேந்துகூட்டு, ஆசனம் பழகுவார்களானால் காற்பது காளில் குணமாவது இருபது காளில் கூட குணமாகும். மந்தவர்களும் வராத்துக்கு ஒரு தடவையெலும் முருங்கைக் கோரையை அவசியம் சாப்பிடவேண்டும். தினமூலம் ஏதாவது ஒரு கோர சாப்பிடுவது கல்லது. முருங்கைக் கோரையைப் பறுப்புப் போட்டுக் கூட்டு செய்யலாம். சாம்பார் செய்யலாம். பறுப்புடன் மசியல் பண்ணலாம். வெங்காயம், உப்பு பேச்ட்டு அடுப்பில் வேசாக வந்துகிச் சாப்பிடலாம். பறுப்பும் தெங்காயும் கூடப் போட்டால் மிக தோராய் இருக்கும்.

நீர் வியாதியஸ்தர்கள் மற்றும் சில ஆசன்களையும் செய்ய வேண்டும். முக்கியமாக தலூராசனம், மற்ற ஆசன்களைப் பற்றிப் பிறகு விவரிப்போம். (தொடரும்)

பாட்டிக்குப் பாவாயை

எஸ். டி. சுந்தரம்

இந்தப் பகுதி காலத்தில், தீபாவளியை காம் கொண்டாட முடியாவிட்டாலும், அது கம்மைக் கொண்டாடாமல் விடுவதில்லை. என்னான் காம் ஒதுக்கி சிங்குதும் இந்தப் பண்டியை ஒதுக்கிப் போவதில்லை. கடன் வாய்மையை சிரிப்புத் தேவையிட ஒரு கட்டாய தண்டனையைக் கிட்டத் திருத் பண்டியை!

முத்தகப்படி என் மருமகன் ஆறு வை தண்ண சாக்கி என்னை ஜூவிளிக்கைக்கு அழைஷ்றுத் தொண்டுபோய், அதுபது ரூபாய்க் கடனை வகுப்பிசெய்த கொண்டாம். அதுபது ரூபாய்க்கு ஜூவிளி ஏற்றுத் திட்டம் கும் அந்தச் சிறமிக்குத் திருப்பதி ஏற்பட வில்லை. தலைக்கடையைச் சுற்றி உடம் போட்டுக் கொண்டே இருக்கான்.

“என்னம்மா சாக்கி! உணக்கு வேண்டி யாத்தொன் எடுத்துக் கொண்டாயே; இன் ஜூம் ஏத்தாக இப்படிப் பட்டுப்பூச்சி மாதிரி உட்டம் போடுகிறும். வா, போவாம்” என்றேன்.

சாக்கி கொஞ்சம்கூட யோசிக்காமல், “மாமா! கம்ம பாட்டிக்கும் ஒரு பட்டுப் பாவாயை வாங்கிக் கொடுக்கன், மாமா!” என்ற கெஞ்சினான்.

பாவம், உவமையைத் துழக்கை! சிழவிக் கும் குழங்கைக்குமுன்ஸ பேந்த தெரியாத குணம், நன்னைப் போவலே உவமைதை என்றும் பரிசீலனையும், பாட்டிக்குப் பாவாயை வாங்கச் சொல்லுகிறது.

பன்னித்த பாட்டி பாவாயை கட்டாயா, கடாயா என்ற ஆராய்ச்சி செய்யும் ஆற்றல் அந்தச் குழங்கைக்கு இல்லை. பாட்டியின் என்பது வகைப் பற்றி அது நினைக்க வில்லை. பாட்டி பாவாயை உடுத்தினால் உலகம் சிரிக்குமே என்றும் என்னவில்லை. நான் பெற்ற இன்பத்தைத் தன் பாட்டியும் பொலேவேங்கும் என்றாலோ கோக்கத்துடன் பாட்டிக்குப் பாவாயை வாங்கச் சொல்லுவதைப்போல் பாட்டி கோபித்துக்கொள்ள மாட்டாயா? வாங்கு மாமா!” என்ற மீண்டும் சாக்கி மிகவும் பிடிவாயதம் பிடித்தான்.

“என்ன மாமா, எல்லோரும் சிரிக் கிரீத்துக்! பாவாயை வாங்க விட்டால் பாட்டி கோபித்துக்கொள்ள மாட்டாயா? வாங்கு மாமா!” என்ற மீண்டும் சாக்கி மிகவும் பிடிவாயதம் பிடித்தான்.

இந்தச் சமயத்தில் கடைக்கு எதிரில் ஒரு புதிய மாடல் பூஷக் கார் வர்து கன்றுத். அதிலிருந்து, ஒரு பணக்காரரும் ஜூம்பது வயதுஞ் சுவன் மனைவியும் இரண்டு சிவப்பு பாளைகள் வெங்கலக் கடையில் நழைவது போல, ஜூவிளிக் கடைக்குச் சுறையுக்காரர்கள் எல்லோரும் பார்வையையும் இரை சிமித்ததில் கவர்த்த விட்டார்கள். அந்தச் சிமியிலிஸ் கண்ணில் கவர்ச்சி இல்லையிட்டாலும் அவன் உடுத்தி இருக்க உடைகளுக்கும் கடைகளுக்கும் அந்தக் கவர்ச்சி வரவிலாமா இருக்காது. சாக்கியும் அவர்களை உற்று உற்றப் பார்க்க கார்கள். அருகில் சென்ற அந்தப் பணக்காரி பின் உடைபலங்காரர்களதற் கொட்டும் பார்த்தார்கள்.

“என் மாமா! பாட்டிக்குப் பாவாயை வாங்கச் சொன்னதற்கு எல்லோரும் சிரிக் கிரீத்துக்கொ! இப்போ, இந்தப் பாட்டி மாம் கிறம் பா வா கடை கட்டிக் கொண்ட வில்லையா!” என்ற எல்லோர் காதிலும் விழும்படியே பேசி விட்டார்.

இதைக் கேட்ட அந்தப் பணக்காரி இரண்டடி முன்னால் வக்காரர். ஏற்கெனவே அதிகம் சிவங்கிருந்த அவன் கண்ணம் ‘குப்’ பெற்ற இன்னும் அதிகமாகச் சிவங்கிருந்தது. “அய்! குட்டி! என் திமிரா? மாங்காப் பார்த்தத் பாட்டிக்கு சொல்கொ! கானு பாட்டி? ஜூக்கிரைத!” என்ற அதட்டினான்.

நடாச் அந்த அம்மாவை கொம்ப் கொம் சுமாநாம் செய்த பிரகுநார் அவன் திரும் பியும் ஒரு ‘பௌண்’ ஆலூசு! அதுவகையில் கெல திமித்துக்கள் பேய் போல அவறி அந்தச் சீபாவளி ஜூவிளிக் கடையைபொறுத்துக் கொங்கி விட்டார். பாவம் ஜூம்பது வயதாக ஏதும் அறியாச் சிறமி என்ற நன்னை நினைத் துக் கொங்குதில் அவளுக்கு ஒரு பிரியம்! என்னவிலேயே பாட்டியாகிற்காலும், அவளுக்குப் பதினாற வயதில் செய்த கொங்கும் அவங்காரர்கள் மாறும் வேண்டி பிருக்கார். அந்த அவங்காரர்களுக்குப் பார்ப்பகளும் மதிப்புத் தாலேவேங்கும் என்பது அவன் ஆரை. அந்த ஆரை பலிக்காதபோது கோபம் வருகிறது அவளுக்கு. அவன் கோபங்கைச் சுமாநாம்பப புதுத் தான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். ஆப்பா! அந்தப் பணக்காரி தூஶம் சுமாநாம்

அவ்வும் சபாந்தில் திருப்பியும் என் சாக்கி கம்மை இராமல் மற்றுக்கு வெடி குண்டைப் போட்டு விட்டார்.

"வாங்க மாமா! இந்தச் சிழவிட்குக் கமா தனம் வேறு! பாட்டின்று சொன்னு என் குரும்? பாவான கட்டிக்கொண்டதும்போனா? ஆயிரம் தடவை சொல்லுவேன். பாட்டி! பாட்டி! ஏ! பாட்டி! பாவான கட்டிய பாட்டி! புதுக்கார் ஒட்டும் பாட்டி!" எந்த கூவான்தினை அஷாங்கு மீறிக் கொட்ட விட்டார்.


அந்தப் பாவானத்துடையிடத்திற்குக் கோபம் வகுக்க விட்டது. என் ஏநோ சொல்ல வாய்வுபதற்குள் அவன் கையில் கைத் திருக்க அவங்காரமான குடையால், என் சாக்கியின் நிலைப்பூம் முதலிலும் இரண்டு மூன்று அடிகளோடும்து விட்டார்.

"ஐயோ! மாமா!" எந்த என் சாக்கி காதினதும் என் கோபமும் அதிகாரி விட்டது. அந்தச் சிமாட்டியிடம் போனேன். அந்தப் பாவ ஜன்மத்தை அடிக்கத்தான் கூட இங்கினேன். ஆனால் அந் தீச் சீராந் தைத் தொடரவேண்டுமே எந்த தன்டிக்கும் கோக்கத்தை விட்டுச் சமாதான மடைத்து, "என்மா வுன்னியாதி! உணக்குக் குழங்க சிழங்கை ஒன்றயில்லை போலி குக்கிறது! குஞ்சத்தையின் அருணை தெரியாத கோட்டானே! எப்படி கீ எங்கள் குழா

வரைய அடிக்கவாம்! ஜக்கிரதை!" என்ற சொல்லி முடியபதற்குள், சாக்கி அங்கு மேலையின்மேல் கண்ணக்காரன் கைத்திருக்க ஒரு சிலப் புட்டியை எடுத்து அவன் மேல் ஏறிக்கொட்டார். அதை கார்கிப் பாட்டி யின் பாவானை, மேல் நூலி எல்லாம் ஒரே கைப்பாகி விட்டது. அவன் முகம், முக மூடி போட்டத்தோன்ற நூப்பாகக் காட்சி யளித்தது. நன்று செயற்றக அழுகு காக்கப் பட்டதை என்னி என்னிக் குதித்தான் அந்த அழுகுப் பாட்டி!

அந்தப் பாட்டியின் அழுகு பங்கமானதை என்னி, அவன்கை வகுக்க பாட்டதும் ஏநோ கொல்லியோல் விட்டதாக என்னிக் கூசல் போட்டார். எல்லோரும் அவன் ஜாக்கே சமாதானம் சொன்னார்கள். என் ஜாக் சிலர் கண்டிந்தனர். இம்மன்று காலை சூப் கலவரமும் கட்டுத் தீஸ்த பிரகுதான் அவன்கள் கோவாஸ்வரர்கள் எந்த தெரிக்கது.

எவ்வளவு திருக்காவலும் கமக்கென்ன எந்த புறப்பட்டேன். புறப்பட்ட சமயத்தில் 'ஐ!' எந்த அவற்றை சுற்றும் காலதாற் துனைத்தது. திருப்பிப் பார்த்தபோது அந்தக் கோமக்கு வரக் கீழே விழுஞ்சுகிறதான். உடம்பெல் காம் கந்தக் காய்வப்படி ஒரு கெஞ்சட்டை மீனுக்குக் காட்சியளித்தான்! ஏற்கெனவே கருஞ்சட்டைக் காரியாக இருக்க அந்தப்



பணக்கரி தன் கணவன் சிலையைக் கண்டு கூற்றினாலும்.

யாரும் அடிக்காலிலேயே அந்தக் கிழவன் பெற்ற தன்டனையைப் பார்க்க எனக்குப் பரிநாபகாரம் விருத்தம். கோபத்தூங் அவன் யோசனாக்க காரில் ஏற வருப்போது, சிமெண்டை தலையில்லை காக்கி ஏற்கொள்வே எற்கதிருத்த வாழைப்பழுத் தோலில் வழுக் கிட காயமைத்து விழுத்து விட்டார்.

காக்கி அந்தப் பணக்காரன் விழுத்தினைக் கண்டு சுட்டிரவும் கொண்டு ஆடிப்பாடு கைத்தான். என்கோ ஒரு பக்கம் பரிதூப், மற பக்கம் சிரிப்பு. வெனுமிருத்தா தாம் அவன்தைப் பழுப்போது பார்த்துக் கொண்டிருக்க மூம் வருகிறா? விழுத் தலையிருக்க விகிச்சை செய்தேன். ஒரு வளி பன் என்னைத் தடுத்தான். அவன் என்னைத் தனியே அழைத்துக் கொண்டிருங். “அந்தக் கிழவனுக்குச் சிகிச்சை செய்யாதே!” என்ற எச்சரிச்சை செய்து விட்டுப் போனான். காலும் பேசாது விட்டுக்குப் போகுவேன்.

* * *

நீத்திரு காட்களுக்குப் பின் தீபாவளி. அந்த காலும் என் மனைவியும் மருமகன் காக்கியும் ஆண்டிரமாப் புது ஆடை உடுத்திக் கொண்டு என் மாமன் மாமியைக் கும் பிட்டிருக்குத் தீர்வாறும் பெற்றுக்கொண்டு அப்போது தன் கெளியே கூடினாம்.

ஒரு கார் வாசலில் கிண்றது. ஆமாம், அதே புதிய பூஷ் கார் நான். காரிலிருத்து வாநாக்களும் அதே கிழுத்தீர் தம்பதிகள் நான்! அவர்களைக் கண்டிடன் என் மாமனு அவர்களைப் பிரமாநமாக வாவேற்ற உபசரித்தார். காலும் காக்கியும், அவர்கள் எங்களைப் பார்ப்பதற்கு முன்பு ஒரு பக்க மாக ஓரிக்குத் தொண்டே மேல் மாடிக்குப் போய் விட்டோம்.

இல் நிமிடங்கள் கழித்து என் மாமனு என்னைப் பற்றுப் பதினைக்குத் துறை கு விட்டுக் கூப்பிட்டார். காலும் கொண்டா யெதுப்புத் தீரே வக்குதேன். மாமா அந்தக் கிழவனையும், கிழவியையும் எனக்கு அறி முகம் செய்து கூற்றார். என்னையும் தமது மருமகன் என்ற பெருமையைச் செய்தார். அப்போது பார்க்க வேண்டுமே அதைக் கிழுத்தீர் தம்பதிகள் முகங்களை! என் சிரிப்பை அடிக்கப் போராட்க கொண்டிருத்த பேசாது காக்கி கடக்குவேன் சில நிமிடங்கள் குத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டே இருக்கான்.

என் மாமனு என்னை “என்ன சமா சாரம்?” என்ற விளாரித்தார். என் புன் சிரிப்புத் தொனைம் கூறிக்கொண்டு.

கிழவனைப் பார்த்து என் மாமனு, “என் எங்க மின்டீசு! ஏற்கென்னேவே எங்கள் மாப் பின்னையைப் பார்த்திருக்கிறீர்களா?” என்ற கேட்டார்.

ஒந்த கிழவன் வேற வழிபிள்ளாமலும், தன் தேவால்யைக் காட்டிக் கொண்டாமலும் “என்—என்—தெரியும். ஜூனிக் கையை பார்த்தோம், ஏது என்னக்கு முன்பு” என்ற கேட்டார்.

“என்ன தாத்தா! பாலம், வழுக்கி விழுத்திக்கோ வாழைப்பழுத் தோலில்! மக்கட வலி எப்படி இருக்கிறது?” என்ற காக்கி குலம் விளாரித்தான்.

“இந்தப் பெண் யார்?” என்ற பாவானைப் பாட்டி விளாரித்தார்.

“இவன் என் பெண்தான். யிரிவே தன் தமிழ்க்கடுப்புத் தீருக்கின்றான். பலே குறும்புக் கரிக் காரி!” என்ற என் மாமா காக்கியை அறி முகம் செய்தார்.

கைத்தில் அந்தப்பதிகள் தட்டுத்தன மாகப் பங்கைக் காட்டிவிட்டுக் கொஞ்சமேற்க பேசிக் கொண்டிருத்தைக் கவனித்தேன்.

புதுப்பும் சமயத்தில் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். அந்தப் பார்வை “ஜூனிக்கை சம்பவத்தை மாமா விடம் தயவுசெய்து சொல்வாதே” என்ற என்னிடம் கொடுக்கவுத் தேவீனிக்குத்தான். காலும் அவர்கள் எதிர்பார்த்த பதிலை என் பார்வையிலே அளித்தேன்.

இந்த கெருக்கடியான டட்டத்தில் காக்கி உட்கோ இருக்குத் தூத்துக்காரன். “அப்பா! அப்பா! எம் வீட்டுக்கு வாந் மாமிக்கு, நான் தீபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா? இந்தப்பா, இந்தப் பொறுமை கைப்பக் கொடுத்து விடுவிரேணப்பா” என்ற கொல்லிக்கொண்டே ஒரு மாப் போம் மக்கை அந்தச் சியாடமிக் கொடுத்தான். அந்தப் பொறுமை, ஒரு பாட்டியில் உருவும். அந்தப் பொறுமைக்கு அழகான பாவான் உடுத்தி அவர்களாக செய்திருத்தான் காக்கி. என்னொரும் அதைப் பார்த்து அட்டுத்தன மாகச் சிரித்தார்.

“அப்பா! என் சிரிக்கிறீர்கள்! பாவான் கட்டிய பாட்டிக்கு இந்தப் பொறுமை நான்பா படிக்கும்” என்ற மாமையை மாமல் கையாண்டு செய்தான் காக்கி.

கடைசிலில் என் மனைவியிடம் கேட்டு விஷயத்தைத் தெரித்த கொண்டேன். அந்தப் பாவானைப் பாட்டி மாதி சுங்கம்


தலைவர் தேர்தலுக்கு திற்கிறார் என்றம், கிழவர் ஜில்லா போர்டு தலைவர் தேர்தலுக்கு திற்கிறார் என்றம் அறிக்கேதான். என் ஆக்கப் பதவிப் பெருச்சாளிகளுக்கு ஏச்சரிக்கை கொடுக்க எண்ணிலையான். அக்கப் பொம் மூலமே அதற்குப் பயன்பட்டது.

“ஆமாம்! சாக்தி கொரிக்கும் இக்கப் பாட்டியின் பொருளை உங்கள் பிற்கால வாழ்க்கையை விரிவாகம் செய்கிறது. உங்களைப் போன்ற கொலூம்பாவியைச் சேர்தலில் கின்ற பதவி பெறுவது, பாட்டி பாவாகட கட்டிக்கொள்வது போலாத் தான். ஆகையால் ஜாக்கிராத! பாவாகட

கட்டிய பாட்டியே! பதவிப் பிரதை ஒழிக்குவிடு - போ...என்ன பாட்டனே! உமகுஞ்சன் கொலூம்பிரேன். சிர காலம் போன காலத்தில் கந் கூட கட்டுவதும் பாட்டி பாவாகட உப்புதும் ஒன்றுதான். ஏச்சரிக்கை...பேய் வாருங்கள்” என்ற என் இரண்டு கறியபோது அவர்கள் முதல்திட்ட அரசு வழிக்கிறது. என்மாமாவின் முதல்திட்ட ஆச்சரியம் தான்டவமாடியது!

இந்தகுள் காச் பந்துவிட்டது. அவர்கள் இதே ஏந்துவிட்டுப் போன பாவாகட கட்டிய பாட்டிப் பொம்மையுடன் விளையாடப் போனான் சாக்தி.

பலே, அந்திம்பேர்!





ஒசிமிகுந்து ஓவல்டின்

தாய், தன் குழந்தைக்கு
இயற்கை முறையில்
பால் புகட்ட உதவிபுரியும்.

நான்காமல் குழந்தைக்கு
நீர்க்க விடை நூல்கள்
நடவடிக்கை ஜிதை ஏதாங்கு
ஏற்கபடி சொந்தக்கூற்று
நான்காமல்கூடுதல்.

"நான்கும்" அப்பிரிக்க
மால், இந்தியாவை நான்காமல்
நூல் என்றெண்ணால் தூக்கான
நான்காமல்கூற்று நூல்களை
நான்காமல் நான்காமல்கூறு
மிகுந்து பயன் அளிப்பதற்கும்.

நான்கும் ஜீவ ஏதியும் அளிக்கும் குறைஞ்சு பாதுகாப்பு மானிக்
நோய்கள், குழந்தை உட்குப்புகள், மேற்கொண்டு நாய் கீற்று
நோய்கள், ஏற்றும் அதிசயானத்தால் இயற்கை பால்களைப்படிக்கூன்,
நான்காமல் இயற்கை ஏற்கும்போன் அடிக்கிடங்களின்
நான்கும்.

நான்காமல் "நான்கும்" என்பதை அடிக்கிட்டு நான்காமல்
குழந்தையின் ஏற்கும்போன் நோய்க்குற்று உறுதியின் நான்காமல்
நான்காமல் இயற்கை ஏற்கும்போன்.

'OVALTINE'

ஓவல்டின்

உணவில் மிகப் பிரத்திபேற்ற உணவு பாலம்

வினியோகங்களின் கீழ்க்கண்டு ஓவல்டின்
கால்போன் (இயற்கை) மிட்.



Ü6HÜ600IL_Ü6Ü

வை க்ரோன் நீலகிரித்



தூண்

ର୍ଣ୍ଣକଳ
ର୍ତ୍ତକଳକଳୁଡ଼ୀ
ରୁଚିକାଳ

The Planters Company, Ltd., Coonoor, Nilgiris, S. India.

பகுக்களும் விகாரமன் சுருமும் 24 மணி நோத்தில் குணமடைகிறது

நல்லோடும் கூடு மிகவும் பட்டத்
ஏற்றுத் தினி யரகும் என்னை, பகு, ரத்தீ
வட்டாரம் ஆகும் சுய வெளியோசைக் கூலைக்
புதும் உயிரூக்கும் பிரகார்க்கும் ஹெறுபுக்
ஏற்படும் வேள்வரம், ஸ்ரீயை முறையில்
யோசித்த நல்லோடும்போகு குழந்தை
ஏதாக்காலம் அடியான வைக்கு
ஒன்று, ஓர் உயிரை வெறியெழுதுவதை
ஏது திடம் சொல்லாத்தோ.

ஒட் புதிய சாலை
தலைவர்களே ஒட் புதிய சாலை. அதை
மூலம் கண்டு வெளியிட்ட நிதிக் கணக்கை
பயன் போற்றுவது. மக்கள்தை. வெளியிட்ட
தை கொட்டும்போது ஒட் படித்தை
ஒட்டி வேல்ல விரைவில்கின். ஏனும் துவரையை
நூட்ட வேல்ல விரைவில்கு மூலமாக நிதி
தை கொட்டுவது. தலைவர்களே ஒட் மூலம் போற்றுவது
மயிலில் போற்றுவது என்கிறது. (1) மூலம்குது எடுத்துக்கொண்டு மிகுமிகிமீத் தாங்கள்
கொட்டுவது. (2) அந்த, அந்த வேல்ல
போற்றத் துத் 10 நிமியங்கள் கடித்து
சுமுக்கை வெளியிடுவது. (3) திருவு
வாய்வை குற்றி, குற்றாக மிகுதுவாகப்
பட்டுப்போன வழிமுப்பகுப்பு எடுக்கிறது.



BEFORE



AFTER

கால்கூட மதுரை

குமார் திருப்பியாக கீழாடுதலையும் நிலைமேடைச்சுமிற்கும் விழுமிருது. இன்டெர் டெக் நிலைமேடைச் சுவங்கும்கள். ஓரேற்றி நில் ஏற்படும் அமிக்குத்தினங்கள் என்ற கீழ்க்கண்ட படிக்கூல். மூத்து ஒரு வரத்தின் கூவையுமிருதுகள் குமார் வரதாவும்பொதும் மிகுஷாவும் கீழாடுவதும் அதிகாரமாகவும் கூவது நிலைமை. இங்கொவுக் குத்து கூவங்களுட்கொத்து திருப்பீட்டு கோட்டுத், கீழ்க்காண்டுத் தீவினை வரவதும் போதுமான இங்கொவுக் கூவங்கள். இங்கொவுக் குத்து கூவங்களுடைய அமிக்குத்தினங்கள். அதற்கு விரித்து கீழாடுவதும் அமிக்குத்தினங்கள்.

தினம் காலையில் ஓன்னைய் தேய்த்துக்
குளிப்பதைப் போன்ற

சுகுத்தை பூர்த்தியாக அனுபவியுங்கள்!

என்னைய் தேய்த்து குளிந்தானபிறகு
உங்களுக்கு சுகமாகவும் குறைமயாகவும்
தென்பதைவும் இருப்பதன்காரணம், அது
ஏழுத்தினுள் புதுத்து வேலை செய்து
இர் இன்புணர்ச்சியூட்டுகிறது. கோளா
டையிடப் போப்புகளும் அத்தகைய பய
னவிக்கின்றன. அவைகள் சுத்தமான
வை; கேவலம் எடை பகுமல் நிரப்ப
வைந்தி மற்றும்பொருள்கள் யாதோ
ஏறும் அவையில் சேர்க்கப்படுகிறதில்லை
இந்த போப்புகளின் செழிப்பான துரை
யை தனுந்த ஜூத்தினால் கூட எவ்விடம்
கழுவதைம்.



கோளாபோப்

சுகுத்தயான என்றியேயே மூலப்பாருள்

ஸாந்டல்வூட்

இதே காத்துவுள்ள ஏதாவது, என்கூட நான்குவீள் நின்றை
பரிமாம் மூலமாகத்திற்குப் பிறகு வெளுத்தேற்றுக்கிழஞ்சுகிறது

தயாரிப்பாளர்கள் —

கோத்தை போப்பு இன்டாப்பாட்டியூட்
கார்ட்டிஸ்டிக் கோத்தை

திபார்ட்டிமெண்ட் ஆப் இன்டாப்பாட்டியூட் அன்டு காமெக்ஸ்

கூவர்ச்சென்ட் ஆப் பெட்டாஸ்

நீரி புலி

எழு நாட்களில்
குணமாகும்!

எவ்வளவு காட்பட்டதாயினும், மிகக் கடுமையாக இருப்பினும் கவீன ரஸாயன முறைத் தயாரிப்பான வீனஸ் சார்ம் வியாதியை முற்றி ஒம் குணமாக்கிவிடும். அடங்காத பசி, மரண தாகம், அடிக்கடி சிறுநீர் பிரிதல், சொரிசிறங்கு ஆகிய இவைகளே இவ்வியாதியின் முக்கிய அறிகுறிகள். இதை கவனிப்பின்றி விட்டு விட்டால் கட்டி, பிளவை, கண்கோளாறு முதலிய உபத்திரவுக்களில் முடியும். வீனஸ் சார்ம் ஆசிரக் கணக்கானவர்களை மரிப்பினின்றும் பிழைக்க உதவியுள்ளது. உபயோகத்து மறு தினாமே நீரிலுள்ள சர்க்கரைச் சத்தைக் குறைத்து இதமளிக்கும். இரண்டு மூன்று தினங்களில் பாதி குணமடைந்ததாக நீங்களே உணர்வீர்கள். ஆகார விபங்கத்தை கிடையாது. இலவசமான விபரங்கள் அடங்கிய காட்லாகிற்கு எழுதவும்.

50 மாத்திரைகள் கொண்ட பாட்டில் ரூ. 6 - 12 - 0
(பாதி செலவு இயை)

வீனஸ் ரிலர்ஸ் லாபர்டரி (K.M.)
தபால் பெட்டி நெ. 587, கல்கத்தா.

FAS-534

நவ நாகரிகு
பெண்கள் விரும்புவது



டி.எஸ்.ஆர். கோருவ்
வேர் லூயில்

டி.எஸ்.ஆர். கோருவ்

மும்பகோணம்.

கோருவ நாகரிகம் கோரு சுதாந்தரம் :
ச. டா. ஜி. ஏ. ஜி. எஸ். எஸ்.
10, பிரைஸ்டெல் ரெஸ்டரேஷன், கோருவ-14
கோருவ, மதுக்கூடு அம்மு தலைக்கூடு
கோரு சுதாந்தரம் :
B. பாலபட்டாயி பாட்டியகத்
840, காலைக் கோடு - மூவஞ்சலை
ஏடு குறைஞ்சுமைக்கு :
கோருவ, திருப்பத்தூர் (க. ஆ.)

இன்றியு...



**உங்கள் விருந்தாளிகளுக்கு
டாஸ்டாவில் தயாரித்து
தக்கான் மகாஷாலை
அளியுங்கள்!**

விட்டு வேலையே சிரமமின்றி குசிமிக்க
மதுரப்பார்த்தங்களை தயாரிப்பது எப்படி?
கிடைக் கூண்டால்கூட இக்கோ—அங்கூ
கூட்டுறவுகளை ஏதும் கொடுக்காது!

திடுவா அட்வெஸி ஸர்வீஸ்
மாண் பேட்டி கட. 353, மத்தூர் 1

